


# பாடிப்பகம்



ஆசியர் டொமினிக் தீவா



கல்வெள்ளை எஸ். எம். ஹென்பா

ஏப்ரல் - 2002

விலை: 20/-

# Rani Grinding Mills

219, Main Street, Matale,  
Sri Lanka.  
Tel: 066-2425

## VIJAYA GENERAL STORES (Agro Service Centre)

Dealers: Agrochemical, Sprayers,  
Fertilizer & Vegetable Seeds

85, Ratnajothy Sarawanamuthu Mawatha,  
(Wolfendhal Street), Colombo - 13.

Tel: 327011

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி  
யாதீயினைய கலைகளில் உள்ளாம்  
கடுப்பெண்ணும் நடப்பவர் பிறர்  
நன நிலைகண்டு துள்ளாவர்'



## மஸ்லீகை

37-வது ஆண்டு

278 ஏப்ரல் 2002

'Mallikai' Progressive  
Monthly Magazine



201 1/1, SRI KATHIRESAN STREET,  
COLOMBO - 13.

TEL: 320721

E-Mail:panthal@slt.net.lk

# நிச்சயமாக நம்புகின்றோம்

இந்த நாடு மாத்திரமல்ல, தேசம்  
கடந்தும் இன்று பேசப்பட்டு வரும்  
ஒரேயொரு செய்தி இந்த மண்ணில்  
சமாதானம் நிலவு வேண்டும் என்பதுதான்.

இரண்டு தசாப்பதங்களுக்கு  
மேலாக இந்தத் தேசத்தில் தொடர்  
நாசங்களை விடைத்து வந்த யுத்தம்  
தற்காலிகமாக நிறுத்தப் பட்டு  
புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு  
சாரார்களிடமும் ஏற்படுத்தப் பட்டுள்ளதை  
யிட்டுத் தமிழ் மக்கள் அனைவரும்  
நம் பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கத்  
தலைப்பட்டுள்ளனர்.

இந்த இடைக்கால நிம்மதியைக்  
கூட, ஏற்றுக் கொள்ளாத பேரினவாதப்  
பேருங்கூட்டத்தினர் வழிமை போலவே  
சுச்சலிட்டுக் குழப்ப முனைந்து  
செயலாற்றி வருகின்றனர்.

எத்தனையோ பாரிய கசப்பாள  
அநுபவங்களைப் பெற்று இன்று

வரைக்கும் விரக்தி உணர்வுக்கு ஆட்பட்டு விடாமல், வருங்காலச் சுப்பிரகாரம் குழந்தையை அடிமனதில் இருத்திக் கொண்டு இப்பால்கீசுக் கொண்டு வருகின்ற இந்த நாட்டின் வாழும் தமிழ்ப் பேசும் இனங்கள். சமூகமான ஒழுந்தையைபத் தோற்றுவிக்கக் கூடிய புரிந்துணாவு சுமாதானப் பேசுக வார்த்தை தொடர்ந்தும் நல்ல முறையில் ஆரோக்கியமான திசை வழி பில் சேல்ல முடியாமல் இடை நடுவில் குழும்பினால் அல்லது குழப்பப் பட்டால் முடிவில் இதனால் ஸாபமடையப் போகின்றவர்கள் தமிழர்களுமல்ல, சிங்கள வர்களுமல்ல. ஏகாதிபத்திய வாதிகளும், யுத்த வெறி மிடித்த ஆயுத உற்பத்திக் கும்பல்களும் தான் என நியாயமாகவே அச்சுப் படுகின்றோம்.

இந்த மண்ணில் ஓர் இனத்தீர்க்கேற்பட்ட, நடந்தேறிய தொடர் சம்பவங்களைப் போல, வேறு தேசங்களில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது எனவும் பிரார்ணத்திக் கிள்ளோம்.

மக்கள் விழிப்புடன் செயல் படுகின்றனர். நுயர் அனுபவங்கள் அவர்களது வாழ்வு முறை கையாச் செதுங்கிச் செப்பனிட்டுள்ளது.

காலாதி காலமாக - பரம்பரை பரம் பரையாக - வாழ்ந்து வந்த

தமது பிடியே : நடந்தீர், மண்ணை விட்டு ஏராளமான மக்கள் கூட்டம் குடும்பம் கடும்பமாக அகதி களாக வெளியேறினர்.

அடுத்து என்ன செய்வது? - எங்கு போவது? என்பது தெரியாது இருள் படிந்து, களவு... .

நாடுக்கள் புலம் பெயர்த்துவதன், பல நாடும்பக்கள் சட்ட திட்டங்களைப் பும் மீறி, நமிடி நாடுக்குள் கடல் வழியாக, வள்ளங்கள் மூலம் வந்து குவிந்தனர்.

மற்றும் ஒரு பகுதியினர், வசதி வாய்ப்பைப் பெற்றவர்கள் கஸ்டா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா எனக் கண்டங்கள் கடந்து வானுர்த்தி மூலம் போயச் சேர்ந்து அகதி அந்தஸ்துப் பெற்றுக் கொண்டனர்.

வடக்குக் - கீழக்குத் தமிழ்ப் பேசும் மக்களின் பொருளாதார அடித்தளம் சீர்குலைந்தது. கிராமங்கள் வான் பரப்பிலிருந்து எய்யப்படும் குசரங்களின் தாக்குதல்கள் தாங்காமல் சுடுகாடாக மாற்றப் பட்டு விட்டு வரையும் காட்சி தந்து கொண்டிருக்கின்றன. மனுக்குலமே இந்த உள்நாட்டு யுத்த நாச வேள்வியைக் கண்டும் கேட்டும் திகைப்புற்றுப் போனது.

இத்தனை நீண்ட அவல அனுபவங்களுக்குப் பின்னர் ஏற்படப் போதும் புரிந்துணர்வுச் சமாதானச் சூழ்நிலை தொடர்ந்து வளர்த்தெடுக்கப் படுவதுடன் தமிடி மக்களினது நியாயமான தேசிய இனத்துக்கான கோரிக்கைகள் முடிவில் வென்றெடுக்கப் படும் என நிச்சயமாக நம்புகின்றோம்.

## அட்டோம் முறை

‘தமிழ்க் காவலர்’  
கல்லூரிக்கணை எஸ். எம். ஹனிபா

-பொ. ஆனந்தலிங்கம்

எழுத்து இலக்கிய வரலாற்றில் கல்லூரின்னை எஸ்.எம்.ஹனிபா அவர்களது இலக்கியப் பணி சிறப்பானதோரு இடத்தை வகிக்கின்றது. கல்லூரின்னை என்றால் ஹனிபா, ஹனிபா என்றால் கல்லூரின்னை என்று தான் இலக்கிய நெஞ்சங்களுக்கு நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு ஊரோரு ஊறிப் போன பெயர். 1927-ம் ஆண்டு கல்லூரின்னை தமிழ் மன்றத்தை நிறுவி எழுத்தாளனாக, எழுத்தாளர்களை உருவாக்குபவனாக, நூல் வெளியீட்டாளராக எஸ்.எம்.ஹனிபா அவர்கள் ஆற்றிய கொண்டு எழுத்து இலக்கிய வரலாற்றில் பதியப் பட்டவேண்டியதொன்றாகும். அவரது எழுத்துப் பணிபற்றியும், நூல் வெளியீட்டிருப் பணி பற்றியும் பேராதனைப் பல்கலைக் கழகக்தில் பட்டப் படிப்பிற்காக தமிழ் மொழியை சீறப்புப் பாடமாகப் பயின்ற அக்குறணையைச் சேர்ந்த பஸீரா ஹாசிம், மாத்தளையைச் சேர்ந்த சியாமா யூசுப் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து தமிழ் மொழியில் சீறப்புப் பட்டம் பெற்றுள்ளார்கள். கல்லூரின்னைக் குழுமம் மன்றம் சென்ற சுமார் ஜந்து தசாப்தங்களாக நூல்களை வெளியிடுவதில் எதிர்நோக்கிய சவால்களைச் செல். சியாமாயூசுப் அவர்கள் தனது ஆய்வுக் கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். இவரது இவ்வாய்வுக் கட்டுரை ‘இலக்கியச் சுவருகள்’ என்ற பெயரில் நூலாக அண்மையில் வெளிவர்ந்துள்ளது.

கண்டி, கல்லூரின்னையில் 1927-ம் ஆண்டு பிறந்த எஸ்.எம்.ஹனிபா அவர்கள் ஆரம்பக் கல்வியை மாத்தளை விஜயா கல்லூரியிலும், கண்டி புனித



அந்தோனியார் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார். இப் பாடசாலைகளில் பணிபுரிந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தான் இவருக்குத் தமிழ் வளத்தை ஊட்டினார்கள். பின் இவரது தந்தையார் உயர் கல்வியைப் பெறுவதற்காக இவரை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் சேர்த்தார். அங்கீருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார். அங்குதான் இவரது தமிழ் ஆர்வம் வெளிக் கொண்றப் பட்டது. அங்கு தமிழை ஒரு பாடமாகப் பயின்றார். பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் க.கண்பதுப்பிள்ளை போன்றோருடன் தமிழ் பயின்று டெடு-ம் ஆண்டு பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தார். சீற்று காலம் ஆசிரியராகப் பணிபுரிந்து பின்னர் ஏரிக்கரை நிறுவன ஆங்கில, தமிழ் பத்திரிகைகளின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இங்கு கடமை யாற்றும் காலத்தில் சட்டக் கல்லூரியில் பயின்று சட்டத் தரணியானார். ஏரிக்கரை ஸ்தா பனத்தில் பணியாற்றிய பின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கல்லூரின்னை எஸ்எம் ஹரி பாலின் இலக்கியப் பணியை இரு

ஸ்ரீவுக்குள் அடக்கலாம். ஒன்று எழுத்தாளனாக அவர் ஆற்றிய பணி, மற்றையது அவரது நூல் வெளியீட்டுப் பணி. இளைஞாக இருக்கும் போதே 1945 டி ஆண்டு சமுதாயம் என்ற சஞ்சிகையை நடாத்தினார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை மேற் கொண்டபோது இளங்கக்கிர் சஞ்சிகையைன் ஆசிரியராகவும் வீளங்கினார். தீனகரன் பாலர் பகுதிகள் இவரது எழுத்துப் பணிக்கு ஆரம்ப அடி எடுத்துக் கொடுக்கது. ஏரிக்கரை நிறுவனத்தில் கடமையாற்றிய போது அங்கு வெளியீடப் பட்ட ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் அவரது ஆக்கங்கள் வெளி வந்தன. ஹரிபா அவர்கள் இலக்கியத்தின் பல்வெறு துறைகளில் தடம் பழுத்துவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல நூல்களை எழுதி வெளியீட்டார். 'உத்தமத் தூதர்', உத்தமர் உவவெல், இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி, மகாகவி பாரதி, மலையகப் பெருமகன், எங்கள் ஊர் கல்லூரின்னை, இஸ்லாமிய இலக்கிய மறுமலர்ச்சி, பணப்பசி, (குறுநாவல்) நெஞ்சின் நெஞ்சுப்பு (சீறுகதைகள்) போன்றன அவர் எழுதி வெளியீட்டட தமிழ் நூல்களாகும். உதும் நபித்துமாணோ, மகாகவி பாரதி, உவவெல் சீறித்த, உதார புத்ரயா, பெருமகன், முதல் பனே ஆகிய சீங்கள் நூல்களையும், The Great Son, Money Power ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதி வெளியீட்டுள்ளார். அத்துடன் பல இலக்கிய ஆக்கங்களைச் சொகுத்தும் தந்துள்ளார்.

இவரது பணியில் முகவிடம் பெறுவது நூல்

வெளியீட்டுப் பணியாகும். ஒரு தனி மனிதனாக நின்று தனது சொந்தச் செலவில் கல்லூரின்னை தமிழ் மன்றம் என்ற பெயரில் இதுவரை நூறு நூல்களை வெளியீட்டுள்ளார். பேராசீரியர் ம.மு.உ.வைஸ். ஆங்கிலத்தில் எழுதிய 'தமிழ் இலக்கியத்திற்கு இல்லாமியர் அற்றிய பங்களிப்பு' என்ற நூல் - முதல் நூலாக - இவரால் 1933-ம் ஆண்டு வெளியீட்டுப் பட்டது. இந்நூல் பேராசீரியர் ம.மு.உ.வைஸ் அவர்களால் முதுமானிப் பட்டத்திற்காக சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். இதை நூலாக வெளியீடுவதற்கு உவைஸ் அவர்கள் பெரு முயற்சி செய்து கைகூடாத நிலையில் இத் தட்சிகப் பிரதியைக் கண்ட எஸ்.எம்.ஹனிபா அவர்கள் அவரிடம் அனுமதி பெற்று இந்நூலை வெளியீட்டார்.

பல் கலைக் கழகத்திற்குச் செல்லும் போது தந்தையார் கைச் செலவிற்காக இவருக்கு கொருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் சேமித்தே இந்நூலை வெளியீட்டார். எனவே இவரது வெளியீட்டுத் துணிச்சலை இதன் மூலம் நாம் அறியலாம். கடந்த வருடம் இவரது நூறாவது வெளியீடாக 'மலை ஓளி' தொகுப்பு நூல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியீட்டு வைக்கப் பட்டது. அவ்வெளியீட்டு விழாவில் இவருக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் 'தமிழ்க் காவலர்', என்ற பட்டத்தை வழங்கிக் கொரவித்தது. இவரது இரண்டாவது, மூன்றாவது வெளியீடு களாக பேராசீரியர் சு. வித்தியானந்தனின் 'இலக்கியத் தெண்ணால்', 'தமிழர் சால்பு, அன்பு முகையித்தீன், ஆ.மு.ஷரிபுதீன், ஜீ.னைதா ஷெரிவ், அந்தனி ஜீவா, ஏ.பி.வி கோமஸ், அல் அஸ்மத், நட்சியா சித்திக், கே.எஸ்.சிவகுமாரன்,

இளங்கீரன், ஜீ.பி.சேனநாயக்கா, க.அருணாசலம், ஜே.எம்.சாலி, அஞ்சவாக்கி அப்துல் காதர், 'கசீன்', க.சீவுகுருநாதன், எஸ்.எம். கமால்தீன் போன்ற பலரது எழுத்துக்களை நூலாக்கிய பெருமையும் இவரையே சாரும். மேற்படி பட்டியல் சாதி, சமய, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சேவையாற்றும் இவரது மனப் பாங்கை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி 'இலக்கிய மாமணி' என்ற பட்டத்தை இலங்கை அரசு கலாசாரத் தீணைக்களம் வழங்குகின்ற கொர வித்தூர்ணது. இவரது இந்சு வெளியீட்டுப் பணிக்கு இலங்கை ஜக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் சேவையாற்றும் இவரது துணைவியார் திருமதி. நூறு அண்பேரியா ஹனீபாவின் பங்குப் பிக்பெரியதாகும். ஒரு துணையால் ஒத்தழைப்பு இல்லாமல் இத்தை வெளியீட்டுப் பணியை யாரும் செய்ய முடியாது. இவரது வெளியீட்டுப் பணியை கல்லூரின்னையின் இன்றைய இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே அவருக்கு அவர்கள் செய்யுப் பகளரவமாகும்.





# சம்பியன் நூல்கள்

## Rabbit முயல் மார்க் வூல் (Wool) நூல்

பிள்ளை வேலைகளுக்கு உன்னதமானது

சம்பியன் நூல் கம்பெனித் தயாரிப்புகள்  
நூதியானவை - நீடித்த பாவனைக்கு உகந்தவை;  
சம்பியன் நூல்களையே கேட்டு வாங்குங்கள்!

சம்பியன் திறை மறு பெக்சிரிங் கொம்பனி  
(CHAMPION THREAD MANUFACTURING CO.)

இல. 100, புதிய சோனகத் தெரு, கொழும்பு-12.  
தொலைபேசி இல: 435034, 451528  
ஈ-மெயில்: champtrd@Sltnet.lk



# 1921-ம்

ஆண்டு, மே மாதம், இருபத்தி நான்காம் திகதி நாவற குழியில் ஈழத்தின் முன்னோடிச் சிறுக்கதை எழுத்தாளர் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை என்ற ச.வே.யின் ஜனனம் நிகழ்ந்தபோது, வருங்காலத்தில் சிறுக்கதை, உருவக் கதை, கட்டுரை நாடகம் ஆகிய இலக்கியத் துறையில் அவரின் படைப்புகளால் தமிழை மெருகூட்டிக் கொள்ளப் போகின்ற சங்கதி எவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. கந்தபுராணம், சிவராத்தி புராணம், திருவாதவூரடிகள் புராணம் என்பனவற்றிற்குப் பயன் ஆற்றப் பெற்ற புராண படலக்காரரும் தமிழ்ப் புலமை பெற்ற வரும் விவசாயியுமான விசுவலிங்கம் சுப்பிரமணியம், நிறையவே வாசிக்கும் பழக்கம் கொண்ட இலக்கிய ரசிகையான தையல் நாயகத்தைத் தன் துணைவியாகக் கொண்ட போதே, தமிழ்ப் புலமை கொண்ட புதல்வராக ச.வே.வருவாரென்பது உதரத்தில் உருவாகிய சிருஷ்டி இரகசியமாகிவிட்டது. ச.வே.யின் படைப்பாற்றலின் பின்னணி பிறப்பிலேயே நிச்சயமாகி விட்டது.

## ச.வே. என்ற படைப்பாளி

-செங்கை ஆழியான்

ச.வேயின் படைப்பாற்றலைப் படம்போட்டு ஒளிரவைத்தது திருநெல்வேலி சைவாசியிய பயிற்சிக் கல்லூரியாகும். 1939-ல் இக்கல்லூரியின் மாணவனாகச் சேர்ந்த ச.வே., 1942-ல் பயிற்றப் பட்ட தமிழாசிரியராக வெளிவந்தார். அத்தோடு ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தில் கற்றுத் தமிழ்ப் பண்டிதராகவும் விளங்கினார். பழந் தமிழிலக்கியத்தினை நன்கு தெரிந்திருந்ததுபோல, நவீன் இலக்கியப் வடிவங்களையும் அவர் தெரிந்திருந்தார் என்பதற்கு அவர் படைத்த நவீன் ஆக்கங்கள் சான்றாகின்றன. திருநெல்வேலி சைவாசியிய பயிற்சிக் கல்லூரி உருவாக்கிய கலாநிதி. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, முத்த படைப்பாளி சம்பந்தன், இரசிகமணி, கனகசெந்திநாதன் போன்றோரின் தடத்தில் ச.வே.யையும் - அக்கல்லூரி புத்திலக்கியப் படைப்பாளியாக - அழத் தமிழிலக்கியத்திற்கு வழங்கியது.

ச.வே.யின் பரந்த அறிவுச் செறிவு, இலங்கையின் பல்வகை வாழ்க்கை நிலைகளைக் கொண்ட பிரதேசங்களில் ஆசிரியராகக் கடமையாற்றியதன் மூலம் கிணாட்டத்தென்பேன். ஹற்றன், டக்கோயா, சுன்னாகம், மானிப்பாய் ஆகிய பிரதேசப் பாசாலைகளில் 1946 தூதக்கம் 1967 வரையிலான நீண்ட காலத்தில் ஆசிரியராகக்கடமை



ஆற்றியுள்ளார். அவற்றிற்கும் மேலாக கொழும்பு கல்வி வெளியீட்டுத் தினைகளத்தில் தமிழ்ப் பாடநூல் எழுத்தாளராக 1967 தொட்டு, 1981 வரை பணிபுரிந்துள்ளார். பிரச்சாரியாகத் தன் தவ வாழ்க்கையை மேற் கொண்டிருக்கும் சு.வே. இன்று தனது எண்பத்தோராவது அகவையில் காலடி வைக்கின்ற காலவேளை வரை, எழுத்தையும், ஆசிரியப் பணியையும் தன்னிரு கண்ணாகக் கொண்டுள்ளார். அவரது நீண்ட ஆர்வமும், மிகநூட்பமான அவதானிப்பும் அவரது படைப்பிலக்கியத்திற்குச் சமூகப் பெறுமானத்தைத் தந்துள்ளன. ஆனால், மூத்தின் புனை கதைத் துறைக்குப் புத்தாக்கம் வழங்கிய முக்கியமான வர்களில் ஒருவராகச் சு.வே. விளங்குகிறார்.

### சு.வே.யின் சிறுகதைகள்.

சு.வே. தன் படைப் பாற்றலைச் சிறுகதை, உருவகக் கதை, கட்டுரையியல், சிறுவர் கதை, நாடகம், வாளொலி நாடகம், வாளொலித் தொடர் நாடகம், உரைச்சித்திரம், பாடநூல்கள் என்ப பல துறைகளிலும் ஆழமாயும், அழகு காட்டு ம வெளிக் கொணர்ந்துள்ளார். மூகேசுரியப் பண்ணையில் முகிழ்ந்த முன்னோடிச் சிறுகதை எழுத்தாளரான சு.வே., 1943-ல் மூகேசுரியில் வெளியான ‘கிடைக்காத பலன்’ என்ற சிறுகதையுடன் இலக்கியப்

பிரவேசம் செய்தார். அதனைத் தொடர்ந்து மனித மிருகம், புத்தரின் சுவடு, காலத்தின் தண்டனை, பாசம், பிரேமை, பாற்காவடி, மனநிழல், அன்புக் கறை, சிற்றன்னை, தோழன் முதலான சிறுகதைகளை மூகேசுரியில் எழுதியுள்ளார். மண்வாசனை, ஸ்ரைக், தவிப்படி, அக்கினி, பாரிசுவாதம் முதலான சிறுகதைகளை மூத்தின் இலக்கிய வரலாற்றின் ஒரு காலகட்டத்தின் பதிவாக விளங்கிய கலைச் செல்வியில் படைத்துள்ளார். வெறி, டு. பெரியம்மா முதலான சிறுகதைகளைத் தினகரனிலும், புகை, தெய்வம், முதலான சிறுகதைகளை வீரகேசுரியிலும் எழுதியுள்ளார். ஜம்பது வரையிலான சிறுகதைகளைச் சு.வே. எழுதியுள்ளார் என மதிப்பிட முடிகிறது. அண்மையில் யுத்தம் காரணமாக நாமிழந்தவை, உயிர்கள், சொத்துக்கள், விழுமியங்கள் என்பன மட்டுமல்ல. மீன்ப் பெறுமுடியாத ஆக்கவிலக்கியப் படைப் புக்கஞ்சாம், நாவற்குழியில் மிக அவதானமாகப் பேணப்பட்டிருந்த சு.வே. யின் படைப்புக்கள் அண்மைய யுத்தவரக்களின் பார்வையில் விழுந்து, சீரழிந்து போயிற்று. சு.வே.யின் சிறுகதைகளில் பன்னிரண்டு 1972-ல் அன்னை வெளியிடாகத் திருமகள் அசுக்கத்தில் அச்சிட்டு வெளிவந்தது. இன்று அச்சிறுகதைகளும் ஏனைய கிடைத்த எட்டுச் சிறுகதைகளும் சேர்ந்து பாற்காவடி என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.

மனிதனின் சிந்தனைகளைத் தூண்டி உணர்ச்சிகளைத் தொடுவதுடன், அவனுடைய பாவனாக்கத்தையை மிகுதிப் படுத்துவதாகவும், மனத்திற்கு இன்பம் அளிப்பதாயும். அமைவது இலக்கியம், என்பது சு.வே. யின் கருத்து. நல்ல கருத்துக்களைப் பிரதிபலிப்பதால் ஒன்று நல்ல இலக்கியளமாகிவிடுவதில்லை. நல்ல



கருத்தை நல்ல கலையழகோடு பிரதி பலிப்பது தான் நல்ல இலக்கியமாகும்' என்ற சாந்தி சிதம்பர ரகுநாதனின் கருத்துக்கும் இவர் உடன் பாடு. க.வே. யின் சிறு கதைகளின் சிறப்பு நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு அவரின் கூர்மையான அவதாளிப்பும், கலையான வர்ணனையும், மாணிட நேயத்தைத் தூண்டும் கருத்துக்களுமாம். அவரின் சிறுகதைகளில் கிடைக்காத பலன், பாற்காவடி ஆகிய இரண்டும் ஈழத்தின் சிறுகதை இலக்கியத்திற்கு அணி சேர்ப்பன.

க.வே யின் முதற் சிறுகதை கிடைக்காத பலன் என்பதாகும். இச் சிறுகதை பின்னர் அவரது மண்வாசனைத் தொகுதியில் கிழவனும் வத்தகக் கொடிகளும் எனப் பெயர் மாற்றம் பெற்று, கருவை நெகிழ்த்தியுள்ளது. 'கிழவனின் முகத்திலே கால தேவனின் சாட்டைத் தழும்புகள் நன்றாகப் பதிந்திருந்தன. கன்னங்கள் குழி விழுந்திருந்தன. வத்தகைக் கொடியின் இலையிலுள்ள வெட்டுகள் போல. தோல் எலும் போடு ஒட்டித் திரைந்து போயி ருந்தது.' என க.வே.கிழவனை அறிமுகப் படுத்தும் பாணி கலைத்துவமானது. வத்தகைக் கொடியில் மூன்று பிஞ்சு. இரண்டு காய்கள் பிடித்திருந்தன. அவற்றை அன்போடு தடவிக் கொடுக்கிறான். இவை எப்போது பழுக்கும்? ஆவலோடு காத்திருக்கிறான் கிழவன். இரண்டு காய்களும் களவு போகின்றன. ஓகோ. யாரோ பசிக்கொடுமையால் கொண்டு போய் விட்டார்கள். போகட்டும்' எனக் கிழவன் திருப்திப் படுகின்றான். மற்றைய மூன்று காய்களையாவது, காப்பாற்றிவிட வேண்டும் மென்பதற்காக குடிசைக்கு வெளியே. பனிக் குளிரில் கட்டிலைப் போட்டுப் படுத்துக் காவல் காக்கிறான். காலம் சமலுக்கிறது. அந்த வத்தகக் காய்கள் பூரணமாகப் பழுத்து விடுகின்றன. ஆனால் அவற்றைப் பிடுங்கக் கிழவன் எழுந்து

வரவில்லை. இச்சிறு கதையைப் படித்து முடிந்ததும் எழுகின்ற உணர்ச்சிதான் இச்சிறு கதையின் வெற்றி.

க.வே. யின் பாற்காவடி பலராலும் விதந்துரைக்கப் பட்ட நல்லதோரு சிறுகதை. ஒரு விதத்தில் கோவில் வழிபாட்டிலுள்ள குறை பாடுகளையும், ஏற்றத்தாழ்வு களையும் பாற் காவடியில் க.வே. சுட்டிக் காட்டுகிறார். 'ஆக்ம சாந்திக் குறைவிடமான அந்தச் சந்திதானம் கலகலப்பில் மூழ்கிப் போய்க் கிடந்தது. இது தெய்வத்தின் சம்மதமன்று, மனித வர்க்கத்தின் ஏகோபித்த அபிப்பிராயம்' என்கிறார் க.வே. கோயில்களில் கேளிக்கைகள் அதிகரித்து விட்டன. மயிலிறகுகள் கற்றை கற்றையாகக் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட காவடிகளை வசதி யானவர்கள் எடுக்க நிற்கிறார்கள். இது வசதியாக சுப்பிரமணியர் கோயில் திருக்கார் த்திகை அன்று காணப்படும் காட்சி. இன்னொரு இடத்தில் சடைத்து வளர்ந்த ஆலமரத்தின் கீழ் சிறு குடிலில் வீற்றிருக்கும் அம்மன் கோவிலில். வீறனும் அவன் மனைவி வள்ளியும் பாற்காவடி எடுத்துத் தம் நேர்த்தியை நிறைவேற்ற வந்திருக்கிறார்கள். அங்கு கொட்டுமேளம். ஜனக் கூட்டம். பாட்டு எதுவுமே இல்லை. இரு கோவில்களிலும், காவடிகள் புறப்படுகின்றன. இதுதான் பாற்காவடியின் கதை. ஆனால் சமூக ஏற்றத்தாழ்வுகளை மனிதரிலும்



அவர்கள் வணங்கும் கோவில் களிலும் ஏற்றிக் கடத்தையைச் சொல்லி விடுகின்ற முறையும். அதற்குரிய சொற்களும் பாற்காவடியில் சு.வே.யின் படைப்புலகத்தினை உணரவைக் கின்றது.

சு. வே.யின் சிறுகடத்தைகள் வெறும் கற்பனாவாதப் பிரசவங்களல்ல. அவை இந்த மண்ணின் வாழ்வையும். வளத்தையும் அவலத்தையும் ஆழமாகப் பேசுவன். யதார்த்தப் படைப்புகள். தேசிய இலக்கியம் என்பதற்குத் தக்க எடுத்துக் காட்டுகளாக அமைவன். 1943 - 1950 களிலேயே சு.வே. யின் படைப்பிலக்கிய நோக்கு. மிகத் தெளிவாக இந்த மண் சார்ந்ததாக விருந்திருக்கின்றதென் பதற்கு பாற்காவடி (1947). மனித மிருகம் (1944). கிடைக்காத பலன் (1943) என்பன தக்க உதாரணமான கடத்தைகளாம். அந்தத் தேசிய இலக்கிய நோக்கு 1950 - 1970 களில் மிகவும் ஆழமாகவும் கண்தியாகவும் மண்வாசனை (1963). வெறி 1958). தவிப்பு (1960). அக்கினி (1964). பெரியம்மா (1962) ஆகிய சிறுகடத்தைகளில் படிமப்பட்டுள்ளது. சு.வே. தனது சிறுகடத்தைகளில் இந்த நாட்டினையும். அதில் வாழ்ந்துவரும் மக்களையும் மட்டுமே சித்திரித்துள்ளார் என்பது மிகுமக்கியமான அம்சம். மண்வாசனைக் கடத்தைகள் அவருடையவை. நல்னி சிறுகடத்தையின் அழுத்தமான பண்புகளைக் கொண்டவை.

சு.வே. யின் படைப்புக்களில் போக்கு மொழி மிக மிக அவதானத் தீட்டு. அழகாக்கோ கையாளப் பட்டுவாடு எனிமையும். இனிமையும் வாசிக்கும் போக்கு சலிப்பை ஏற்படுத்தாத பாலையும். உணர்வுகளைப் புலப்படுத்தும் தேர்ந் தெநிக்கப் பட்ட சொற்களும். இலக்கிய நடைபும். சு.வே.யின் சிறுகடத்தைகளில் விரிவாகக் காணப்பட்டிருள்ள ஒவ்வொரு காலகட்டத்தின் எரியும் பிரச்சினைகள். இரண்டாம் உலகயுத்துக் கால அரிசிப் பாஞ்சம். (காலத்தின் தண்டனை) கோயில்களில் ஆடு. மாடுகளைப் பலியிடும் மிலேச்சத் தனம் (மனித மிருகம்). நமது பிறந்த மண் இருப்பை அழித்துக் கொள்ள விளையும் பள்ளைகள் (மண்வாசனை). சமுகத்திற்குப் பயன்தராத கேளிக்கைகள் (பாற்காவடி) முதலானவை மண்ணின் ஆவணப் பதிவுகளாகவுள்ளன. மேலும். சு.வே. யின் சிறுகடத்தைகளில் சம்பவங்களின் ஊடாக மனித உணர்வு நிலைகளைச் சித்திரிக்கின்ற பாங்கும். அவ்வணர்வு நிலைகளுக்குப் பொருத்தமான பகைப்புல வர்ணனைகளும் கவிதாபூர்வமாக அவரின் கடத்தைகளில் விழுந்துள்ளன. இலக்கியத் தேடலுடன் சூழ்ய கலைத்துவம் அவர் படைப்புகள் பலவற்றிலும் விரவியிட்டது.

### சு.வே.யின் உருவக்க் கடத்தை

‘பண்டிதமணி வழி யாழ்ப்பாண மண்ணிலே விளைந்த செழுமைத் தமிழைப் படைப்பிலக்கியத்திலே புகுத்திய மூலவர். பண்டித வர்க்கத்தினரால் படைப்பிலக்கி வாதிகளாக அங்கீகாரம் பெறச் செய்த முன்னோடி. முதற்குர் இராஜாஜி மெச்சிப் புகழ்ந்த உருவகக் கடத்தச் கலையின்



பிதாமகர்.' என்பது ஈழத்துச் சிறுகதைத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திய எஸ். பொன்னுத் துரையின் சு. வே. பற்றிய கணிப்பீடாகும். உண்மையில் சு.வே.யின் இன்னொரு படைப்புத் தளம் உருவக்க கதைகளாம். ஈழத்து உருவக்க கதைத் துறையின் பிதாமகர் அவரே. மனற் கோயில். சுதந்திரம். மின்னற் கீற்று. வண்மூல்லை. தொண்டர் இருவர். பாழ்திலம். விண்ணும் மண்ணும். நிர்விகற்பம். இராச கோபுரம். பயணம். வீடு. வரம்புகள். பதி. விடிவெள்ளி. தரிசனம். மயக்கம். தர்மம். தெரிந்தவர்கள். வெறுங் கோவில். மனக்குருடு முதலாளவை சு. வே.யின் உருவக்க கதைகள். அவருடைய இக் கதைகளில் வலிமையான இலக்கிய உரைநடை அழகொழுக விளையாடும் திறனைக் காணலாம் மொழியை இனிமையாயும். தூய்மையாயும் கையாளும் லாவகத்தைப் புரிந்து கொள்ளச் சு.வே.யின் உருவக்க கதை களைப் படிக்க வேண்டும். 'சு.வே.யின் உருவக்க கதைகளின் நிலைகள் யாழ்ப்பாணமே. அதன் தூவரங்களும் பட்சிகளும் இயற்கையும். மானிடரும் புதிய கோலம் பெறுகின்றன. சாமான்யனுக்குப் புலனாகாத அற்புதக் காட்சிகள் அவை. அவர் ஆனுமையில் மகத்துவம் பெறுகின்றன' என்ற எஸ்.பொ. வின் மதிப்பீடு ஏற்படுத்தே. நிகழ்ச்சிகளையும் கற்பனையையும். தக்கவாறு கலாபூரவமாகச் சு.வே. தனது உருவக்க கதைகளில் பயன் படுத்தியுள்ளார். 'மனற்கோயில்' சு.வேயின் உருவக்க கதைத் தொகுதியாகும்.

### சு.வே.யின் நாடகங்கள்.

சு.வே.யின் படைப்பாற்றலை வெளிக் கொணர்ந்த இன்னொரு துறை நாடகமாகும். சிறுகதை, உருவக்க கதை என்பனவற்றின்

படைப்பாளியாக இனங் காணப் படும் சு.வே. நாடகத்துறைக்கு ஆற்றிய பணி சரிவரக் கவனத்திற்கு எடுக்கப் படவில்லை என்றே எனக்குப் படுகி ஸ்ரது. 1956 -ல் இலங்கைக் கலைக் கழகம் நடாத்திய ஓரங்க நாடகப் போட்டியிலும். அதே கழகம் 1966-ல் நடத்திய முழு நீள நாடகப் போட்டியிலும் முதற் பரிசுகளை முறையே வஞ்சி. எழிலரசி ஆகிய நாடகங்கள் மூலம் சு.வே. கவீகரித்துக் கொண்டார். 1956-ல் இலங்கை வாணொலி நாடகப் போட்டியில் அவரின் மண்வாசனை முதற் பரிசைப் பெற்றுக் கொண்டது. வாணொலி நாடகப் போட்டியில் பரிசைப் பெற்ற சு.வே.யின் இன்னொரு நாடகம் ஒருமை நெறித் தெய்வம் (1968) ஆகுர் கணக்கில் இன்று கணிக்க முடியாதளவு வாணொலி நாடகங்களைச் சு.வே.தந்துள்ளார். இலங்கை வாணொலியில் தொடர் நாடகங்களைப் படைத்தனித்தவர் களின் எண்ணிக்கையில் சு.வே. முதல்வராவர். ஏட்டிலிருந்து (1964 - 16 வாரங்கள்) கிராமராஜ்யம் (1964-32 வாரங்கள்), பொன்னொச்சிக் குளம் (1967-1968. 97 வாரங்கள்) நவயுகம் (1969 -12 வாரம்) என்பன அவரது தொடர்நாடகங்களாகும். வாராவாரம் வாணொலி இரசிகர்களை ஆவலோடு காத்திருந்து கேட்டுச் சுவைக்க வைத்த படைப்புக்கள் இவையாம். யாழ்ப்பாணப் பிரதே சத்தின் பல்வேறு களங்களையும் மாணிட நடத்தைகளையும். அவர்தம்



உள்ரவுகளையும் இந்த நாடகங்களில் க.வே. யதார்த்த பூர்வமாகப் படைத்துத் தந்துள்ளார். யாழ்ப்பானைப் பேசுகத் தமிழ் இந்நாடங்களில் அட்டகாசமாக வலம் வந்துள்ளன. இலங்கை வாணோலியை ஒரு காலகட்டத்தில் நன்கு பயன்படுத்திக் கொண்டவர் க.வே. இலக்கிய இரசனை என்ற தொடரில் 32 வாரங்கள் (1965) உரை நிகழ்த்தியுள்ளார். திருக்குறி சித்திரம் (1968 - 36 வாரங்கள்). நாட்டுக்கு நல்லது (1969 - 24 வாரங்கள்) என்பன க.வே. இலங்கை வாணோலியில் நிகழ்த்திய உரைச் சித்திரங்களாகவுள்ளன. இந்தச் சங்கதிகள் இன்றைய இன்றதலை முறையினருக்குத் தெரியாது போய்விட்டது. க.வே. என்ற படைப்பானியை எடுப்போடும் போது, அவரது மேற்குறித்த நாடக. வாணோலிப் பணிகள் சீர்துரக்கிப் பார்க்கப் படவேண்டும். இவற்றின் மூலப் பிரதிகள். நாவற்குறி யுத்தத்தில் தீக்கிரையாகி விட்டனம் ஸமத் தமிழிலக்கியத்தின் சோகமாகும்.

க.வே.யின் ரியூவ் கதைகள்.

க.வே. பல்வகைப் பாடநூல்களை யாத்துள்ள போதிலும், அவர் மீளக் கூறிய இலக்கியக் கதைகளான சந்திரமதி. குகன் ஆகிய இரு நூல்களும் சிறுவர் இலக்கியத்திற்கு அவர் ஆழ்நிய பெரும் பணியாக எனக்குப்

படுகின்றது. சிறுவர்களின் வயது. உள்ளிலை. ஆளுமை. கிரகிக்கும் திறன். ஒழுக்கம் முதலான பண்புகளைப் பற்றி எழுதிய படைப்புக்கள் இவையாகும். சிறுவர் இலக்கியத்தை ஆராய்பவர்கள் முகேசரி நா. பொன்னையா வெளியிட்ட இவ்வகை நூல்களை வெறும் உப நூல்களாகக் கருதி வருவது. சிறுவர் இலக்கியத்திற்கிழைக்கும் தவறாகும்.

க.வே. ஈழத்தின் முத்த எழுத்தாளர், முனோடிப் படைப்பாளி, தமிழிலக்கியத்தின் பல்துறைகளிலும் ஆரோக்கியமாகக் காலடி பதித்த கலைஞர்.

## ஆழந்த துயராயன கிள்ளோம்

மதிப்புக் குரிய மக்கள் கலைஞர் 'அபுநாணா' என்ற கே.ஏ.ஜ.வாழவர் அவர்கள் சமீபத்தில் நம்மை விட்டு மறைந்து விட்டனர்.


நடக். நோன்ஹைக்காட்சி நடிகரங் மக்கள் மனதில் நீங்கள் இடம் பெற்றுத் திகழ்ந்த அன்னாரது மனைவனவிட்டு மஸ்லிகை தனது ஆழந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.

ஆசிரியர்

# எழுதினால், வெளியிப்பால் போதுமா?

வாசக்கூட கூடா வேண்டுமா?

ஏதாவது என்றால்:



புத்தக நிலையமும், நூல் நிலையமும்  
இங்கு அறிமுகமும் விற்பனையும்

## ஸ்ட்ரைஞ்சு நூட்டீயர்கு

கட்டைவேலி - நெல்லியடி

ப. நேரா. கூ. சங்கம்  
கரவெட்டி,



021 - 3263



# டென்மார்க்கல்ருந்து....

பால மனோகரன்

**ந**ன்ட கால இடைவெளியின் பின்னர் முல்லையூரானைச் சந்திக்க நேர்ந்தது. தாங்கள் என்னுடன் தொடர்பு கொள்ள விழைவதாகச் சொன்னார். எனக்கோ வியப்புடன் பெரு மகிழ்ச்சி. இப்போதெல்லாம் என்னைத் தெரிந்தவர்களுள் இறந்தவர்கள் தான் அதிகம். (இப்போது இருப்பவர்களில் கூட)

ஒரு மாதத்துக்கு முன்னர், தங்களுடைய 'எழுதப் படாத கவிதைக்கு வரையப்படாத சிற்றிரம்' படைப்பைத் தற்செயலாகக் காண நேர்ந்தது. சிடைத்த அவகாசத்தினுள் முகவுரையை மட்டுமே படிக்க முடிந்தது. மிகவும் கவனத்துடன் படித்து உள்வாங்கிக் கொண்டேன். அதுவே நெஞ்சை நிறைத்தது.

தங்களுக்கு யாழ் பல்கலைக் கழகம் கலாநிதிப் பட்டமளித்துத் தன்னைக் கொரவித்துக் கொண்டதாக என்னுள் நினைத்திருந்தேன்.பல்கலைக் கழகத்தைப் பற்றிய செய்தி மனதை நோக்க செய்தது. அட! நானே எனக்குள் தங்களுக்கு இலக்கியக் கலாநிதிப் பட்டமளித்துப் பார்த்திருந்தேனா? என என்னையே பாராட்டிக் கொண்டேன்.

பட்டங்கள் பெரிதல்ல. ஓருவன் விட்டுச் செல்லும் அவனது படைப்புக்களே என்றும் வாழும் என என்னை ஆறுதல் படுத்திக் கொண்டேன்.

எந்தக் கலைஞருக்குமே இல்லாத தார்மீகக் கடமை ஒரு எழுத்தாளனுக்கு உண்டு என்று என்னுபவன் நான். அவன் தான் எழுதுவதுபோல் வாழுவும் வேண்டும். இல்லையேல் அவனது எழுத்தும் ஒளிராது, வாழுவும் சிறக்காது. அப்படியானதோர் ஆழ்வப் படைப்பாளியை - அதுவும் எனது மண்ணில் பிறந்தவனை - நான் நாட்டை விட்டுப் பிரிய நேர்ந்தபோது சந்திந்து விடைபெறக் கூடியதாக இருந்தது எனக்கு பெருமையும், மகிழ்ச்சியும் தரும் ஒரு விஷயம். தாங்கள் அப்போது எனக்களித்த ஆசி இப்போதும் இதயத்தினுள் பசுமையாக உள்ளது.

இப்போதெல்லாம் நான் வாழ்வது போல்தான் எழுதுகின்றேன். அதனால் உரத்துச் சொல்லக் கூடிய தகுதி அவற்றுக்கு உண்டா தெரியவில்லை. அவற்றைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிப்புகளாகவே 18 வருடங்களாக எழுதி வருகின்றேன். பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல, மனம் சோரும் வேளளகளில் படித்துப் புத்துயிர் பெறுகின்றேன். அவற்றில் சில என்னையுமறியாமல் வசன கவிதைகளாக வந்துவிடுவதுமண்டு. அவற்றில் ஒன்றைத் தான் தங்களுக்கு எனது சிறிய காணிக்கையாகத் தருகிறேன். குசேலனுடைய சிறு, அவல் முடிப்பைப் போல!

தங்களது படைப்புக்களை வெளிநாட்டு நூலகங்களில் பார்க்கும் போதெல்லாம் மிகவும் பெருமிதப் பட்டுக் கொள்கின்றேன்.

**கண்ணன் எங்கள் நாய்**

கண்ணன் என்றாறு நாய்  
அன்று எம்முடன் வாழ்ந்தது  
அதன் வீழிகளுக்கும் மேலாக  
கண்கள் போன்ற இரு வட்டங்கள்  
அதனால்தான் கண்ணன் என்ற ஸெயர்!

நாம் விருமுறைக்கு வீடு சென்ற  
காரில் யாழ் தீரும்புகையில்  
கண்ணன் எம் காருடன் கூடவே ஓடவரும்  
எம்மைப் பீரியக்கூடாதென்ற தவிப்புடன்  
ஸிக் வேகமாக ஓடவரும்  
நெருங்கேணிச் சந்தி தாண்டி  
வீத்தியானந்தாவரைகூட  
அது ஓடு வந்துவீரும்  
காரின் வேகத்துக்கு  
அதனால் எப்படி ஈடுகொருக்க முடியும்?  
ஏதோவோர் உத்வேகத்தில் எடுத்த ஓட்டம்!  
இப்போதோ பெருங் களைப்பு!

இனிக் கண்ணன் வீடு தீரும்ப வேண்டும்  
இங்குதான் பிரச்சனை!



ஓவ்வாரு நாய்க்கும்   
 ஒரு வசிப்பிடவட்டமுண்டு  
 இன்னொரு நாயின் இருப்பதெல்லைக்குள்,  
 நுழைந்தால் நுழைய நேர்ந்தால்,  
 நிச்சயமாகக் கடிலிழுதான்,  
 அதற்கெல்லாம் முகங்கொருத்து  
 காயமின்றி வீருவருவது  
 அத்தனை எளிதல்ல.

என் பீள்ளைகள் இருவரும்  
 பீன்கண்ணாடு வழியாக  
 கலங்கும் கண்களுடன்  
 பார்த்தவாறு இருப்பார்கள்.  
 மனைவியோ மனதுக்குள் அழுவாள்.

நான் வெளிநாடு வருந்போது  
 பஸ்தரிப்பு நிலையத்தின்  
 பழக்கட்டில் அமர்ந்திருந்து  
 காத்திருந்த அன்னையவள்  
 இப்போது இல்லை.  
 அவளை நினைக்கும் போகெல்லாம்  
 எம் கண்ணனையும் நினைக்கின்றேன்.

‘நாயினும் கடையேன்’ என்று சொல்ல  
 எவனுக்குமே சுகுதியில்லை.  
 தாயின் பாசத்தில் கூட  
 தன்னலம் உண்டல்லவா  
 எம் நாய் எம்மேல் வைத்திருந்த  
 பாசத்திற்கு நாம் சுகுதியில்லை  
 என்றெண்ணிற்க தவிக்கின்றேன்.

நீலக்கிளி அ.பாலமணோகரன்

இ முறை  
முனுப்புக்களில் மூன்று  
களைப் பற்றிச் சில  
போம்.

இன்றைய தமிழ்த்  
போக்கு மாறி இருக்கி  
வேண்டிய மாற்றம்  
இலக்கிய உலகைப்  
திரைப்படத் துறையி  
சிந்திக்கத் தொடங்கி  
மகிழ்ச்சி தரக்கூடிய  
நினாலும், அந்த அக்க  
நோக்கங்களைப் பற்றிய  
டும் ஒன்றாக இருக்

இலங்கைப் பிரச்சி  
வைத்துக் கொண்டு  
படங்களான ‘நந்தா’,  
மிட்டால்’, ‘காற்றுக்  
மூன்று படங்களை  
விளைவாக எனக்குள் எழுந்த சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இற்றைவரையிலான முழு நீளத் திரைப் படங்களின் பிரதிகளைப் பற்றி நாம் யோசித்தோமானால், அவை பேசிய விடயங்களுடன், நமக்கான பரிச்சயம் (இலங்கைச் சூழலைச் சொல்கிறேன்) எந்தளவிலும் நெருக்கமானதாக இருக்கவில்லை.

முழுநீளத் திரைப்படங்களைக் கடந்து பார்க்கையில், குறுந்திரைப் படம், விவரணத் திரைப்படம் என்ற வகையிலான சினிமா ஊடகங்களில் நம்மைப் பற்றிய அக்கறையின் வெளிப்பாடாக சிற்கில நல்ல முயற்சிகள் நடந்தேறி இருக்கின்றன. ஆனால் அவை தம்மை ஒரு தொகுப்பு நிலையில் காணக்கூடியதான் வாய்ப்பு நமக்கு பரவலாக கிடைக்காததன் காரணமாக, அம்முயற்சிகளைப் பற்றி நமது அவதானங்களை பரவலாக வைக்க முடியவில்லை.

ஆனால், இந்த முழு நீளத் திரைப்பட முயற்சிகள் தமிழகத்தில் தொழில் துறை சார்ந்த முறையில் மேற்கொள்ளப் படுவதனால், அவைகளின் அடிப்படையான நோக்கமாக

ஒரு

பிரதியின்

முனு

முனுப்புக்கள்

-மேமன்கவி

ஒரு பிரதியின் முனு  
தமிழ்த் திரைப்படங்  
குறிப்புக்களைப் பார்ப்

திரைப் படங் களின்  
ரது. அது வரவேற்க  
தான். தமிழகத்து  
போன்று தமிழகத்  
ஞரும் நம்மைப் பற்றி  
இருப்பது நமக்கு  
ஒரு விடயமாகத் தோன்  
றைக்குப் பின்னாலான  
ஆராய்வும் தேவைப்ப  
கிறது.

னன்மையை மையமாக  
வெளிவந்த தமிழ்  
‘கன்னத்தில் முத்த  
கென்ன வேலி’ ஆகிய  
வரிசையாக பார்த்ததன்  
குழலைச் சொல்கிறேன்.

பணம் பண்ணுதல் என்ற நோக்கமே அழுத்தமாக காணப்படும் ஒன்றாகவே இருக்கிறது. இந்த அடிப்படையான உண்மையை முன்வத்து நம்மைப் பற்றிச் சமீபத்தில் வெளிவந்த மேற்குறிக்கப் பெற்ற மூன்று திரைப் படங்களும் நம்மை வைத்துப் பணம் பண்ணும் வேலையோ என்ற ஜயப் பாட்டுடன் நோக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஆனால், அப்படி முற்றும் முழுதாக அந்த நோக்கம் அந்த மூன்று படங்களுக்கு இருந்தது என்றும் சொல்வதற்கில்லை. அதற்கான காரணத்தை அப்படந்களைப் பற்றி விரிவாக நோக்கு மிடத்து கண்டு கொள்ளலாம்.

மேற்குறித்த மூன்று படங்களும் நம்முடைய பிரச்சினைகளை வெவ்வேறு தளங்களில் நின்று யோசித்து இருக்கின்றன, என, சொல்லப் பட்டாலும், அது சரிதானா என்பது கேள்விக் குரிய விடயம் தான்.

ஒட்டு மொத்தமாக நோக்கு மிடத்து, அம்மூன்று படங்களும், நம்மீது அனுதாபம் செலுத்தி இருக்கின்றன என்பது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த அனுதாபத்தில் போலித்தன்மையை நான் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் காணக் கூடியதாக

இருந்தது. 'நந்தா'வில் வெறுமனே இலங்கை அகதிகள் வாழும் குழலைக் காட்டி, அவர்கள் மீது அனுதாபம் காட்டும் தன்மையோடு நம்மைப் பற்றி அப்படம் பேசுகிறது. 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் அந்தச் சிறுமியின் தாய் இலங்கையில் இருப்பதை மலேசியாவிலோ, தென் ஆபிரிக்காவிலோ, இருப்பதாக மாற்றிவிட்டால், அந்தப் படமும் நமது விடயத்தைப் பற்றி பேசுகிறது. என்ற விடயம் முடிந்து விடுகிறது.

ஆனால் 'காற்றுக் கென்ன வேலி' மட்டும் நமது பிரச்சினையைப் படம் முழுவதுமான பிரச்சினையாகக் கையாண்டு, தமிழகம் சார்ந்தவர் நம்மீது வைத்துள்ள உண்மையான அனுதாபத்தைக் காட்டி நிற்கிறது.

தமிழகத்தின் முழு நீளத் திரைப்பட வரலாற்றில், நான் அறிந்தவரை, எமது பிரச்சினையை முழுப்பிரதியாகப் பேசிய தமிழ் திரைப்படம் என்றால் அது 'காற்றுக் கென்ன வேலை' யாகத்தான் இருக்கும் என எண்ணுகின்றேன்.

இத் திரைப்படத்தில் ஜனரஞ்சகச் சினிமாத் தனங்களுக்கான எந்தவிதமான தன்மைகளையும் நம்மில் காண முடியவில்லை. எடுத்துக் கொண்ட பிரச்சினையிலிருந்து விலகிப் போகாத திரைக் கதைப் பிரதி அந்த உண்மையை நிருபணம் செய்கிறது. வேண்டுமானால், இன்னும் ஆழமான விமர்சன அளவுகோலின் அடிப்படையிலோ, அல்லது அத்திரைப்படம் கையாண்டு இருக்கும் பிரச்சினையோடு சார்ந்தவர்கள், அப்படம் அப்பிரச்சினையைக் கையாண்ட விதத்தில் உள்ள குறைளையும் பலவீனங்களையும் எடுத்துக் காட்டி, அத்திரைப்

படத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டலாம். அது வரவேற்கக் கூடியதான் ஒன்றாகவும் இருக்கும்.

ஆனால், நமது பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் திரைப்படங்கள் எனச் சொல்லிக் கொண்டு வந்திருக்கும் படங்களான 'நந்தா', 'கன்னத்தில் முத்தமிட்டால்', ஆகியவைகளுடன் ஒப்பிடும் பொழுது காற்றுக்கென்ன வேலி எனக்குச் சிறப்பான படமாகத் தெரிகிறது.

மேலும், இம் மூன்று திரைப்படங்களின் வேறு அம்சங்களைப் பற்றி யோசிக்கும் பொழுது, 'நந்தா'வில் குரியா, ராஜ்கிரன், ஷல்லா ஆகியோரின் நடிப்பும், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், பார்த்திபனின் மகளின் நடிப்பு, மற்றும், ஸிரான், மாதவன் ஆகியோரின் நடிப்பு, மற்றும் காற்றுக் கென்ன வேலியில் ஸ்ரீமான், கஜீதா, மற்றும் விடுதலைப் பேராளியாக நடிக்கும் நடிகை நடிகளின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

காமிராக் கலையிலும், கன்னத்தில் முத்தமிட்டாலில் மணிரத்னத்தின் நமக்குப் பரிச்சயமான நுனுக்கங்கள் வெளிப்பட்டாலும், காற்றுக் கென்னவேலியில் காமிரா புதிய அனுபவமாக இருக்கிறது.

நடிப்பு என்று நாம் பொதுவாக மூன்று திரைப்படங்களிலும், சிறப்பாக இருப்பதாகக் கூறினாலும், நந்தாவிலும், கன்னத்தில் முத்தமிட்டால் இரண்டைவிட காற்றுக் கென்னவேலி நடிகர்களின் நடிப்பிலும் ஒரு இயல்புத் தன்மை தக்க வைக்கப் பட்டுள்ளது.

இசையிலும், காற்றுக்கென்ன வேலியில் பாரதியாரின் கவிதைகள் இளையராஜாவின் புதிய

இசைவடிவில் பாலாக மாரி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. மொத்தத்தில் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் போக்கில் நம்மைப் பற்றி பேசும் படங்களில் சரியான படம் என்று நான் கருதுவது காற்றுக் கென்ன வேலியைத்தான்!

2

மரணம்! எல்லோருக்கும் பொதுவானது தான்! சமூகத்திற்குப் பயன் படுவப்பகளின் மரணம் பாரிய இழப்பாகக் கருதப்படுகிறது. அப்படிக் கருதுவது சிரிதான். ஒவ்வொரு மனிதனின் இருப்பில், அவன் ஏழுகத்திற்கு எந்தளவு பயன் படுகின்றான் என்பதைப் பொறுத்து அவன் காலத்தால் நினைவு கூரப்படுகிறான்.

துறிப்பாகக் கலை, இலக்கிய வாதிகளைப் பற்றி நான் யோசிக்கிறேன்.

ஒவ்வொரு கலை, இலக்கிய வாதிக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அவனது மறைவுக்குப் பின் அந்தத் தனித்துவ வெளிப்பாடு மௌனித்து விடுகிறது. பின்வரும் எந்தவொரு கலை இலக்கிய வாதியும் அந்தத் தனித்துவத்தைத் தன்னகத்தே கொண்டிருப்பான் என்றால், நிச்சயமாக மறைந்த கலை, இலக்கியவாதியின் தொடர்ச்சியாகத்தான் கணிக்கப்



படுவான். நான் அறிந்தவரை எந்தவொரு கலை, இலக்கியவாதியும் மறைந்த கலை, இலக்கியவாதியின் தனித்துவத்தைத் தொடர்ந்து பின்பற்றுவதில்லை. வேண்டுமானால், அக்கலை, இலக்கியவாதி தனித் துவத்தைத் தனது ஆதர்சமாகக் கொண்டிருக்கலாம். பின் - அந்த தனித்துவத்திலிருந்து விலகித் தனக்கான ஒரு தனித்துவத்தைத் தேடிக் கொண்டிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அப்படியன ஒரு தனித்துவத்தை அவன் தேடிக் கொள்ளும் பொழுதுதான் அவனும் காலத்தால் நூபகப் படுத்த வேண்டியவனாக மாறவிடுகின்றான். மறைந்த கலை, இலக்கியவாதியும் தனித்துவமும் என்ற நிதியில் யோசித் தம் வேணன - சமீபத்தில் நம்மை விட்டு மறைந்து போன கலைஞர் கே.எஸ்வாரூர் நினைவுக்கு வருகிறார். தனக்கான ஒரு தனித்துவத்தை வளர்த்துக் கொள்ளத் துடித்தவர். அப்படி வளர்த்துக் கொள்வதற்கான முழு முயற்சியில் தனது கலைத்துறை வாழ்க்கையைக் கழித்தவர். பணிவானவர். கரிவம் என்ற குணத்தைத் துரியும் நான் கண்டதில்லை. இத்தகைய பண்புகள் அவரது தனித்துவங்களாக காலத்தால் அவரை வாழ வைப்பதில் பெரும் பங்கு வகிக்கப் போகின்றது என்பது உண்மை.

நமது ஏழூக் குழலை விட்டு விடுவோம். நமது கலை, இலக்கியச் குழலை எடுத்துக் கொள்வோமே, நமது கலை இலக்கியவாதிகளை மறைந்த அல்லது வாழும் கலை, இலக்கிய வாதிகளை நாம் எவ்வாறு கணிப்பீடு செய்கிறோம்! அவரது தனிமனித பலவீனங்களை, பெரிதுமடித்தி, அவர்தம் ஆற்றல்களுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை, கொடுக்க பின் நிற்கிறோம் என்பது எனக்குத் தோன்றுகின்றது. அதன் காரணமாக பல ஆற்றல்களை, பல நிறங்களை போடிக்க, பாதுகாக்க நாம் தவறிவிடுகிறோம்.

பின், அவரது அஞ்சலி கூட்டத்திலோ, நினைவுக் கூட்டத்திலோ அவரது மறைவு பாரிய இழப்பு என்று முகாரி பாடுகிறோம். தமிழ்ச் சமூகச் குழலைப் பொறுத்தவரை - இறந்த கால வரலாற்றைப் பேணும் அளவுக்கு, எதிர்காலத்தில் வரலாறாகப் போரும் நிகழ்கால பிறப்புக்களை அடையாளம் காணவும் மந்து விட்டோம். போடிக்கவும் தவறிவிட்டோம், என்பதை மட்டும் அழுத்தமாக சொல்லத் தோன்றுகிறது.

3

இலங்கையில் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நஷ்டமோ, இலாபமோ என்பதைப் பற்றி நமக்குக் கவனை இல்லை. நாம் எழுத்து வியாபாரிகள் அல்ல. அதனால் அதைப் பற்றி நமக்குக் கவனை இல்லை. நமக்குக் கேளவை புத்தகங்கள் - புத்தகங்கள் - புத்தகங்கள். இவ்வளவு நூல்கள் இலங்கையில்



வெளிவந்தும் இன்னும் நல்ல படைப்பாளிகளின் படைப்புகள், நால் வடிவம் பெராதது எனக்கு ஆதங்கமாக இருக்கிறது.

அவசரமாக நினைவுக்கு வருகின்ற (ஏண்ணில் இக்குறிப்பு எழுதும் பொழுது மின்தடை - வியர்வைப் புழுக்கம் வேறு) புத்தகங்களாக வெளிவர வேண்டிய படைப்பாளிகளையும் நான் சொல்லி விடுகிறேன்.

மு. பஷ்டிரின் கவிதைகள்  
இனையதம்பி தூயானந்தாவின் கவிதைகள் பாலங்களினி சர்மாவின் சிறுகதைகள் வெளிமடை ரபீக்கின் கவிதைகள் மூல்லையூர் மூஸ்பிபாவின் கவிதைகள் கிண்ணியா அலியின் கவிதைகள் சிவங்கரின் கவிதைகள் நவாலியூர் கவிராயர் கவிதைகள் சிதம்பரப்பிள்ளை சிவகுமாரின் கவிதைகள் கெக்கிராவ ஸஹானாவின் கவிதைகள் பண்ணாமத்து கவிராயின் கவிதைகள் கெக்கிராவ கலைஹாவின் மொழிப் பெயர்ப்புக் கவிதைகள் ஜின்னா ஷெபிபுதீனின் சிறுகதைகள்

இப்படியாக நீண்ட பட்டியலை என்னால் கொடுக்க முடியும். இவைகள் வெளிவரட்டும் முதலில். பிறகு அடுத்த பட்டியல் தரலாம்.

4

தமிழில் சிறுசஞ்சிகைச் சூழல் கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலான ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அச் சூழலின் வழியாகத்தான் தமிழ் கலை, இலக்கியம் தனது

வளர்ச்சியை நிர்ணயித்து வந்துள்ளது. ஆனால், இற்றைவரை தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி அச்சுழலைப் பற்றிய முழுநிலையான வடிவில் ஆய்வுகள் மேற்கொள்ளப் படவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. இக்கூற்றை மீறியும் அவ்வாறான முயற்சிகள் நடந்து இருக்குமானால், அவை வெறுமனோ தகவல்களை முன்வைக்கின்ற முயற்சிகளாக மட்டும் முடிந்து இருக்கின்றன. அந்த வகையில், நாம் வேண்டிய சிறுசஞ்சிகைகளைப் பற்றி முழுநிலையான, விரிவான ஆய்வுக்கான தகவல் களஞ்சியங்களாக மேற்குறித்த முயற்சிகள் மிகவும் உதவி புரியக் கூடியதாக இருக்கும்.

கலை, இலக்கியம் என்ற குறுகிய வட்டத்திற்கு அப்பால், பல்வேறு துறைகளைப் பற்றிய அவதானங்கள் உருவாக்கப் பட்டது இந்தச் சிறுசஞ்சிகை சூழலின் வழியாகத்தான் எப்பதை யாரும் மறுதலிப்பதற்கில்லை. அச் சூழலின் காரணமாகத்தான் இற்றைவரை நம் மத்தியில் பல்வேறு சிந்தனைக் தளங்களின் வரட்டுத் தனத்தை நாம் இனங்காணக்கூடியதாகவும் இருந்தது. மாராதவை, நிராகரிக்க முடியாதவை, ஏற்றுக் கொள்ள முடியாதவை என வகுக்கப்பட்டு, கவனிக்காமல் விட்ட பல சிந்தனை முறைமைகள் இச் சூழலின் காரணமாகத்தான் மாறக்



கூடியவை என்றும் நிராகரிக்க வேண்டியவை, ஏற்றுக் கொள்ளக் கூடியவை என்ற நிலையான மாற்றங்கள் ஏற்பட்டன.

தமிழின் சிறு சஞ்சிகைகள் குழல், தனது ஆரம்ப கட்டத்தில் வெறுமனை கலை, இலக்கியம் என்ற வரம்புக்கு ஆட்பட்டதாக இருந்த பொழுதும், கால நகர்வில், அச்சுழல் ஒரு பரந்த சிந்தனைப் பரப்பை அடையாளங் கண்டு அந்த சிந்தனைப் பரப்பின் பல்வேறு வடிவங்களை பரப்பத் தொடங்கியது.

சிறுசஞ்சிகைச் சூழலின் தோற்றும் சரி, அது பல்வேறு சிந்தனை முறைமைகளை முதன்மைப் படுத்தியதும் சரி, சடுதியாக நடந்த விடயங்கள் அல்ல.

தமிழ் பேசும் சமூகம், எதிர் கிளாண்ட், சமூக, அரசியல் பொருளாதார, கலாசார மாற்றங்களின் விளைவாகத்தான் சிறுசஞ்சிகைச் சூழல் ஒன்று தோன்றியது.

மேலும், இச்சுழல் வெறுமனை ஒரு துறையில் மட்டும் கற்றுக் கொண்டிருந்தவாகளைப் பல்வேறு துறைகளையும் கற்க வேண்டும் என்ற உணர்வையும் உத்வே கச்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த உத்வேகம் பல நல்ல படை ப்பாளிகளை நமக்குத் தந்து இருக்கிறது. தமிழில் இற்றைவரை

சிந்திக்காத - மேற்கொள்ளாத பல விவாதங்களை மேற்கொள்ள வைத்து இருக்கிறது.

இவ்வாறான பல முனைப்பான தாக்கங்களை ஏற்படுத்திய தமிழின் சிறு சஞ்சிகைச் சூழலைப் பற்றி நாம் மேற்கொள்ள வேண்டி நிற்கும் ஆய்வுக்கான முதல் முயற்சிகளாக தமிழக சிறு சஞ்சிகைகளான படிகள், இலக்கிய வளர்வைப்படம் போன்ற உஞ்சிகைகளில் தமிழவன் போன்றவர்களால் மேற்கொள்ளப் பட்டிருக்கும் முயற்சிகளைச் சொல்லாம். ஆனால், அவை போதுமானவையாக இல்லை. பரவலான - நீண்ட ஆய்வு தேவை. அந்த ஆய்வின் ஊடாகத்தான் தமிழில் சிறுசஞ்சிகைச் சூழலின் தோற்றுத்திற்கான காரணத்தையும், அதிலும் குறிப்பாக, தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழில் சிறு சஞ்சிகை குழல் தோற்றுத்திற்கான சமூகக் காரணிகள் வேறுபட்டு நிற்பதைக் கண்டாம்.

இது சம்பந்தமாக 90-களில் வெளிவந்த இந்து கலாசார தினைக்காம் நடாத்திய சாகித்திய விழா மலர் ஓன்றில் வெளிவந்த எழுத்து சிறுசஞ்சிகைகளின் தோற்றும் வளாகச்சியும் என்ற கட்டுரை எழுத முற்பட்ட பொழுதுதான் அந்த வேறுபாடு எனக்கு நன்று தூலங்கியது. நூற்றுக் கணக்கான சிறுசஞ்சிகைகள் இலங்கையிலும் வெளிவந்து இருக்கின்றன என்பதும் தெரிந்தது. அதன் காரணமாக அக்கட்டுரையில் இனைப்பாக இலங்கையில் வெளிவந்த நாறு சிறுசஞ்சிகைகளின் பெயர்கள் பட்டியல் தரப்பட்டது. இன்று தமிழில் சிறுசஞ்சிகை பற்றி எழுத முன்வந்து இருக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இத்தகவல்கள் பயன்படும் என்ற வகையிலும் இங்கு நினைவு படுத்தினேன்.

சமீபத்தில் தமிழகத்திலிருந்து 'அசை' என்ற தொகுப்பைப் படிக்கக் கிடைத்தது. அதன் உள்ளடக்கம் ரொம்பவும் என்னைப் பாதித்தது. கனதியான விஷயங்கள், காலத்தின் தேவையாக பல விடயங்கள் அத்தொகுப்பைச் சிறிய சூறிப்பில் சொல்லி விட முடியாது. பிறதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விவாதிக்க வேண்டிய விடயங்களாக இருப்பதனால், அத்தொகுப்பில் ராகவன் என்பவர் இவரைப் பற்றி நமக்குத் தெரியாவிடினும், இத்தொகுப்புக் கொண்டிருக்கும் இவரது இலங்கையின் பூர்வகுடிகள் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள இலங்கை வேடர்கள் பற்றிய கட்டுரை சிறப்பாக இருக்கிறது. அக்கட்டுரையின் முடிவில் உள்ள ஒரு பந்தையை உங்கள் பார்வைக்கு தருகிறேன். அப்பந்தியில் சொல்லப் பட்ட விடயங்களைப் பற்றி விரிவாக நாமும் பேச வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

'காலம் காலமாகவே மையங்களின் அரசியலானது, விளிம்பு நிலையில் இருக்கும் மக்களை, அவர்களின் கலாச்சாரத்தைச் சிறைப்பதாகவோ அல்லது கலாச்சார நீக்கம் செய்வதாகவோ தான் இருந்து வருகிறது. இதனையே காலனித்துவ மயமாக்கல், ஆங்கில மயமாக்கல், பார்ப்பனிய மயமாக்கல், சிங்கள மயமாக்கல், தமிழ் மயமாக்கல் என்கிறோம். ஆனால், இன்றைய ஏகாதிபத்தியத்தின் உச்சமாக, உலக மயமாதலானது ஒரு மையச் சிந்தனை கொண்ட, ஒரு மொழி பேசுகின்ற, ஒருமைக் கலாச்சாரத்தை (MONOCULTURE) பின்பற்றுமாறு உலக

மக்களை நிரப்புந்திக்கிறது. இம்மூர்க்க மானதும், வேகமானது மான செயற்பாட்டில் பெரியமொழிக் குடும்பங்களே திணறிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் விளிம்பு நிலையிலிருக்கும் பழங்குடியினரைப் பற்றியோ சொல்லத் தேவையில்லை.

உலகெங்குமிருக்கும் பல்வேறு கலாச்சாரங்களின் பன்முகத் தன்மையை (Cultural Diversity) அழிப்பதானது, வெவ்வேறு சிந்தனை முறைகளை, மொழி களை, கலாச்சாரங்களை, அறிவுச் சேகரிப்புகளை அழித்து விட்டுப் பொதுமைக் கலாச்சாரத்தை நிறுவுவதானது ஒரு பாசிச் செயற்பாடேயாகும். இலங்கை வனவாசிகள் தமது எதிர்காலத்தைத் தாமே தீர்மானிக்கும் அடிப்படை மனித உரிமையையே வேண்டி நிற்கின்றனர். இது தமது நாட்டில் தமது சடங்குமுறையை, மொழியை, கலாச்சாரத்தை, தம் வாழ்வுமுறையை பின்பற்று வதற்கும், தமது சந்ததியின் ருக்குத் தொடர்ந்து கொடுப்ப தற்குமான உரிமையோயாகும். இது அவர்களது உயிர் வாழ்வதற்கான இருதிப் பிராய சித்தம் ஆகும்.



நூல்களில் போன்ற வகுப்புகள் அவர்கள் எழுதியிருக்கின்றன. எனவே அவர்கள் எழுதிய நூல்களில் போன்ற வகுப்புகள் அவர்கள் எழுதியிருக்கின்றன. எனவே அவர்கள் எழுதிய நூல்களில் போன்ற வகுப்புகள் அவர்கள் எழுதியிருக்கின்றன.

# விவுப்பு

அந்திப் பொழுது

களைப்போடு வீட்டுக்கு வந்தேறிய அனவர் ஹாஜியை மகளின் முகம் வரவேற்கவில்லை.

வாப்பாவுக்கு கோபம் காட்டுவதுபோல் மாடிப்படிகளில் தடதடவன்றேறி மேலே போய்விட்டாள்.

‘இவளுக் கெனத்தியன் நடந்த...?’ அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஷப்பினாவுக்கு திருமணமாகி இரண்டொரு மாதங்கள் தான் அவளதுஅன்புத் தேவையைப் பங்குபோட்டுக் கொள்ள இன்னும் இரண்டொருவர் அந்த வீட்டில் வந்து பிறக்கவில்லை. உம்மாவும் வாப்பாவும் அன்பைப் பொழிந்து போதாக்குறைக்கு, இப்பொழுது கணவனும் வந்து சேர்ந்துவிட்டார்.

“இப்பவா வார?”

மனைவி பர்ஸானா அவர் கையிலிருந்த பேக்கை எடுத்துக் கொண்டாள். அவர் அவளது முகத்தைக் கூர்ந்து நோக்கினார். மனைவியின் முகத்திலும் ஒரு கவலையின் சாயல் லேசாகப் படிந்திருந்தது.

அவருக்குச் சொல்லாமல் அவள் இவ்வளவு காலத்திலும் எதைத்தான் மறைத்தாள். அதையறிந்த கொள்ள ஏன் இப்படி அந்தரப்பட வேண்டும்.

சிரம பரிகாரங்கள் வழைமைபோல் நடைபெற்றன. தேநீர்க் கோப்பைக்கேளாடு இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டனர்.

“ஷப்ரினட் மொகம் சரில்ல இன்டக்கி”. தேநீர் பருகி முடியும் தருவாயில் பர்ஸானா கதையைக் கட்டவிழ்த்தாள்.

“மாப்பிள பொஞ்சாதிக்கேடேல இப்பிடி எத்தினஜாதி நடக்கியன்... ராவகச் செல்லே எல்லாம் சரி” என்று அர்த்தத்தோடு ஒரு பாட்டம் சிரித்தார்.

அந்தச் சிரிப்பில் சங்கமிக்க அவளால் இயலவில்லை.

“மருமகனும் வெளன தின்னாமலேன் போன”. அடுத்த கட்டத்துக்கு வந்தாள் அவள்.

அன்வர் ஹாஜி முதுகை நிமிர்த்தி அமர்ந்தார். ஒரு தேடலுக்கு விடையிருப்பதை உணர்ந்தார்.

“நாங்கேத்துக்கன் அவசரப் படுகிய... நாள் வெளனவரக்கும் பாக்கோம்” அவர் காலக்கெடு விதித்தார்.

“யா அல்லா ஏந்ட புள்ளக்கி ஒரு கரச்சலும் வரப்படாது” பர்ஸானா வாய்விட்டு துஆ செய்தாள்.

வல்லையூர் கிராமத்தில் ஒரு செழிப்பான பரம்பரைக் குடும்பம் அவர்களுடையது. எந்தச் சந்தர்ப்பத்திலும் குடும்ப கெளரவுத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் பாரம்பரியம் கொண்டவர்கள். எந்தப் பிரச்சினையென்றாலும் அதனை

நான்கு சுவர்களுக்கு வெளியே அவர்கள் விட்டதில்லை.

“இதியள பெரிசா எடுக்கவாண பர்ஸானா. அவள் சீன்னப்புள்ள மாதிரி.... புத்தி செல்லி சரிபண்ணிக் கொளோன்னும்.

சிகரட்டைக் கொழுத்தியபடி எழுந்தார் அன்வர் ஹாஜி. இனி வெளியே ஒரு சுற்றுச் சுற்றி ம.: ரிபு தொழுது விட்டுத்தான் வீட்டுப் பக்கம் வருவார்.

மேலே போன மகள் போனவள்தான். அவள் காது கொடுத்துக் கேட்டும் ட.வி. சத்தமோ வானோலிப் பாட்டோ கேட்கவில்லை.

## 2.

இரு அமைதியாகத்தான் கழிந்தது.

‘மாப்பிள பொஞ்சாதிக் கரச்சல் ராவானாச் சரி’ மீண்டும் சமாதானம் கைச்சாத்திடப்பட்டு விட்டது போன்ற நினைப்பு அன்வர் ஹாஜிக்கு.

இந்த நினைப்பில் இடி விழுந்தாற் போல, மருமகன் விறுவிறென்று மோட்டார் பைக்கில் புறப்படுவதற்கும்... மகள் தலைவிரிகோலத்தோடு உம்மாவின் மடியில் வந்து



விழுவதற்கும் சரியாக இருந்தது.

“எனத்தியன் மகளிடு?.. பர்ஸானா அதிர்ந்து போய்த்தான் நின்றாள். ஷப்ரினாவின் முகம் வீங்கிச் சிவந்திருந்தது.

“எனக்கிப்படி அடிதின்டு சாகேலும்மா” வார்த்தைகள் வெடித்துச் சிதறின்.

இது ஒரு தொடர் கதையென்பது இருவருக்கும் அப்போதுதான் புரிந்தது.

அவளாலும் எத்தனை நாளைக்குத்தான் பொறுத்திருக்க முடியும்!

மூன்றே மாதம் கூட முதிர்ச்சியடையாத புதுத் தம்பதியிடையே இப்படியென்ன முரண்பாடு வந்துவிட்டதென்று அவர்களுக்கு விளங்கவில்லை.

“இப்படித்தான் புள்ள புத்தியா நடந்துகொளோனும். மாப்பிள் செல்லிய மாதிரி கேட்டு.... அவருக்கேத்த மாதிரி நடந்தாத்தான் காலம் பொகேந்ட” வாப்பா இதமாகத் தலைதடவிச் சொன்னார்.

“சரி மகள் பெய்த்து மொகத்தக் கழுகிக் கொணுவாங்கொ. கரச்சலியள நாலு மனிசருக்குத் தெரியாம முடிச்சிக்கொளோனும்..... ஊரு சிரிக்க வழிவெக்கப் படாது”.

நடுங்கிப் போனாள் பர்ஸானா. என்ன நடந்தாலும் கெளரவத்துக்கு பங்கம் வருவதை அவளால் தாங்கவே முடியவில்லை.

“நான் மாப்பிள் கேட்டா.... இல்லாட்டி எனக்கு வயலை பெய்த்தா.... இப்படி அவசரப்பட்டு கலியானம் புடிச்சித்தந்த”.

அவள் கடும் கோபத்தோடு கரசித்தாள். இப்படியொரு சொல்லாடலை இதற்குமுன் உம்மா - வாப்பாவின் முகத்துக்கு நேரே அவள் ஆற்றியதில்லை.

இருவரும் திடுக்கிட்டு நின்றனர்.

அவள் பாத்ருமுக்கு நடந்தாள்.

“ரெண்டடி அடிச்சதுக்கு எனம்பாகியன். அந்த மனிசன் அப்படி மேரசமான ஆளல். அவருக்கெட்ட கேக்காம எங்களுக்கு ஒன்றும் செல்லேல்.”

“எனக்கென்டா ஒரு ஜாதீம் வெளங்கல்ல. எப்படிச்சரி கரச்சல முங்கொ. நானும் கரஞ்சி கரஞ்சி சென்னதானே அவசரப் பட வாணான்டு. எங்கட காலத்தப் போலயா இந்தக் காலத்துக் கொமருயள்” தனது ஆத்திரத்தை இதுதான் வாய்ப்பென்று தீர்த்துக் கொள்ள முனைந்தாள் பர்ஸானா.

“சரி சரி எல்லாம் நான் பாத்துக் கொளுகியன்.” என்றபடி சிகரட்டைப் பற்றவைத்தார் அன்வர் ஹாஜி.

என்னதான் சொன்னாலும் அவளுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை.

ஐன்னலுக்குள்ளால் ஊர் விரிந்து தெரிந்தது. ஊரே அந்த இரட்டை



மாளிகையைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதுபோலிருந்தது.

### 3

ஆனந்தக் கூத்தும் குதூகலமுமாய் பாடசாலைக்குப் போய் வந்து கொண்டிருந்தாள் ஷப்ரினா. மரங்கள் செறிந்த சுற்றாடலுடன் கூடிய கலையகம் அது.

அங்கு காலடிவைத்துப் பத்தாண்டுகளின் பின்பு தான் அவளது குரல் வளத்தைக் கண்டு பிடித்திருந்தார் ஒரு பெருந்தகை.

“வலயப் போட்டை ஷப்ரினா : பெஸ்டாம்” காதோடு உரசிச் சென்ற இந்த விடயம் அவள் பெற்றோருக்கு ஒன்றும் பெரிய விஷயமாகப் படவில்லை.

“மாகாணப் போட்டிக்கி போகோணும் உம்மா. ஷசர்மாரு கூட்டுக் கொணுபோறாம்.”

அவள் மிகுந்த எதிர்பார்ப்போடு தயாரானாள். நாடகம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களும் தெரிவாகி யிருந்தனர்.

அன்று தான் போட்டி.

ஒரு வேனுக்கு பிள்ளைகள் புறப்பட்டுச் சென்றார்கள்.

மாலையில் வெற்றிக் களிப்போடு ஊர் வந்து சேர்ந்தார்கள்.

ஷப்ரினாவுக்கு புது அனுபவம். அவள் மீது அவளுக்கொரு நம்பிக்கை. இனி

அகில இலங்கைப் போட்டிக்கு அவள் பாவோதலுக்கு தயாராக வேண்டும்.

ஏனோ தானோவென்று பாடசாலைக்குப் போய் வந்தவருக்கு படிப்பிலும் ஒரு பிடிப்பு ஏற்பட ஆரம்பித்தது. இதுவொரு இனிமையான உலகமாக அவளுக்குப் பட்டது.

பல மட்டப் போட்டிகளின் போது எத்தனை பகுதிப் பிள்ளைகளை அவள் சந்தித்து விட்டாள். எத்தனை ஆற்றல்களை நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பரவசமடைந்தாள்.

‘எதிர்காலம் அவளுக்குப் பிரகாசமாகத் தெரிந்தது. செழிப்பான குடும்பப் பின்ன ணியில் ஒரு அழகு ரோஜாவாக மட்டுமே மலர்ந்திருந்தவள்.... அதற்கும் அப்பால் தனக்குள் இன்னும் என்னென்னவோ புதையு ண்ணிருப்பதைப் புரிந்து கொண்டாள்.

ஏவல் படிப்பு... பல்கலைக் கழகம் என்று ஒரு பக்கமாகவும் ஆடல் பாட்லென்று கலையுலகம் இன்னொரு பக்கமாகவும் அவளைப் பங்குபோட்டுக் கொள்ள முனைந்தது.

அப்படியான கட்டத்தில்தான் “படிச்சது போதும்புள்ள” என்று வாப்பா திருவாய் மலர்ந்தருளினார்.



அவளுக்கு என்ன  
செய்வதென்றே தெரியவில்லை.  
அவளுக்காக ஒரு வார்த்தை பேச  
எவ்ரும் தயாராக இருக்கவுமில்லை.

“படிச்சி ஜோப்பெடுக்கவன்,  
இருக்கியதெல்லாம் இவளுக்குத்  
தானே”. உம்மாவும் ஏத்துதானினாள்.

சினிமாக் காட்சிபோல் வேக  
வேகமான அசைவு.

பெண் பார்த்து அடையாளம்  
போட்டார்கள். மணநாள் தீர்மா  
னித்தார்கள். கல்யாணத்  
திருவிழூ கோலாகலமாக நடந்  
தேறியது. பதினாறு வயதிலேயே  
பதினாறும் பெற ஒஹோவென்று  
வாழ்த்தினாகள்.

கல்யாணத்தைத் தொடர்ந்து  
இடம் பெற்ற இனிய பயணங்கள்..  
விருந்தழைப்புக்கள்.. குடும்ப  
ஒன்று கூடல்கள்... அவள் மனதில்  
குவிந்திருந்த துயரங்களைத்  
தடைத் தெறிய ஆரம்பித்தன.

நிகழ்ச்சிக்கேற்ப சாரி...  
சல்வார் என்றெல்லாம் வித  
விதமாய் உடுத்த ஆரம்பித்தாள்.  
அவளது கலையுணர்வு ஆடை  
அலங்காரமாக மறுபிறவியெடுத்தது

“மருவாரியா பொக  
வரோனும்” திருமண வைபவ  
மொன்றுக்குப் போய்வந்த  
வேளையில் கொஞ்சம் இறுகிய  
முகத்தோடு கணவன் இப்படிச்  
சொன்ன போது அவளுக்கு

தூக்கி வாரிப் போட்டது.

“அதெனா அப்பிடிச் செல்லிய?”

“பேச்சியள கொறச்சிக் கொண்டா  
நல்லம்” உறவினர்கள்..... கூட்டங்கள்.....  
கூடப் படித்தவர்களென்று சந்திக்கும்போது  
கதைத்துப் பழகுவது தவறாகவோ ஒழுக்கக்  
குறைவாகவோ அவளுக்குப் படவில்லை.

“கொமரு காலத்தில் ஸ்கூல்ல  
கூத்தாடினது போதும். இதுக்குப் பொறுகு  
ஒழுங்கா நடந்து கொண்டாச் சரி”  
கடுகடுப்பாகச் சொல்லி நிறுத்தினார்.

இதுதான் ‘புகை’ கிளம்ப ஆரம்பித்த  
இடம். அது மெல்ல மெல்ல நெருப்பாக....  
பெரு நெருப்பாக கொழுந்து விட  
ஆரம்பித்துவிட்டது.

## 4

“நான் மருமகனோட கதச். அவரு  
செல்லியத்தில் ஒரு குத்தமுயில்ல...  
மாப்பிள செல்லிய மாதிரிக் கேட்டு  
நடந்துக்கோ மகள்...ம..... மாப்பிள  
செல்லியத்த கேக்காட்டி வேற தாரு  
செல்லியத் தயன் கேக்கிய?”

வாப்பாவின் வார்த்தைகள் அவளுக்கு  
மேலும் ஆத்திரத்தையே மூட்டியது.

உம்மா மௌனமாகவே இருந்து  
விட்டார். “ம... அவரு செல்லிய ஜாதி  
யெல்லாம் கேக்கப் போனா நாள்க்கி என்ன  
ஊட்டுக்குள்ள போட்டுப் பூட்டி  
வெக்கியொன்றும்.”

“எல்லாம் அல்லாட நஸீபுதான்.



எங்களால் ஒண்டும் செய்யேல்” இது வாப்பா.

“ஏன்ட வாழ்க்க நாசமாப் பெய்த்து. ஒரு படிப்புமில்லாத சல்லிப் பிசாசொன்டட தலேல் என்னப் புதிச்சிக் கெட்டின. அந்தப் பிசாசோட சேந்து எனக்கும் கூத்துடச் செல்லியா” அவள் தலையில் கையடித்துக் கத்தினாள்.

பர்ஸான ஐன்னல் கதவுகளை இறுக்கிச் சாத்தினாள். இந்தப் பேச்சுக் காற்று வெளியே பொசிந்துவிடாதபடி.

“இப்ப நான் நலஞ்ச கோழி. இப்பெனக்கு கூதலில்ல. அதமட்டும் நெனவு வெச்சிக்கோங்கோ” மாடிப் படிகளில் அசாதாரணமாக ஏறினாள்.

## 5

அறைக் கதவு திறக்கப் படும் சத்தம் ஷப்ரினாவின் காதுகளைத் தீண்டியது.

“ஷப்ரினா”

என்ன இதமான இங்கிதமான குரல்.

“ஆ நீங்களா?”

“ம... ஒங்களுக்கொரு உடுப்ப கொணுவந்த”.

‘அட்ட அதுக்கெடேல் திருந்தீக்காரா... எவ்வு ஏரக்கமா பேசியன்... உடுப்பும் கொணுவந்தீக்கி’ அவள் தனக்குள் பேசினாள்.

“இது உடுத்துக் கொண்டு ஒங்களுக்கு

வேண்டிய எடத்துக்குப் பொகேலும் ஷப்ரினா”

‘இவரா பேசிய’ கண்களைக் கசக்கிக் கொண்டு... சந்தோசத்தைக் கக்கிக் கொள்ளாமல் இரக்கத்தோடு பார்த்தாள்.

அவளது உடலெங்கும் பன்னீப் பூக்கள் பூத்து நறுமணம் பரவுவதுபோல....

“இந்த உடுப்பத்தான் நீங்க இனி உடுத்துக் கொண்டு பொகோணும்”.

சிரிப்பு வேறு அலாதியாகப் பளிச்சிட்டது.

“பாக்க”

அவள் அந்தப் பொதியை எடுத்து விரித்தாள்.

அவளிடம் இல்லாத நிறந்தான்.

அடுத்த கணம் மின்னல் அதிர்ச்சியால் துவண்டு போனாள்.

“ஹஹ்ஹா...” வெடிச் சிரிப்பொலி வேறு எதிரொ வித்தது.

“எனத்தியன் செல்லிய?” பதிலுக்காக வாய்பிளாந்து நின்றார்.

“இத நான் உடுக்கியன். ஆனா மொகத்த மட்டும்....” அவள் உறுதியாகச் சொன்னாள்.

“இல்ல முமு பர்தாதான் போடோணும்”.

“போடமாட்டன்...!”

“பளார் பளார்”

அவள் எதிர்பார்க்கவேயில்லை. கண்ணங்கள் நொறுங்கிச் சிதறாத குறை.

அவஞக்குள் பொங்கியெழுந்த ஆடுவேச வெறியில், அந்த மேசைப் பூச்செண்டு கைப் பிடிக்குள் சிக்கியது.

“படார்”

கண்ணாடித் துகள்கள் சிதறித் தெறித்தன.

எதிர்ப்பாராத அதிரடி அதிர்ச்சியில் சுருண்டு போய் நின்றார் அவளது கணவன்.

மாடிப் படிகளில் தடத்தவென யார் யாரோ ஒடிவருவது தெரிந்தது. உம்மாவும் வாப்பாவும் தான்.



# Happy Photo

Excellent Photographers  
Modern Computerised  
Photography  
for  
Wedding Portraits  
&  
Child Sittings

300, Modera Street,  
Colombo - 15.  
Tel: 526345

# வானம் பாடுகளின் நடுவே ஓர் ஊழைக்குயில்

மா. பாலசிங்கம்

‘மட்டக்களப்பு  
மாப்பிள்ளை’ என்றோரு  
தொடர் நாடகத் தைச்  
சானா ஓலிபரப்பி வந்தார்.  
இதற்கான பிரதியைப் பிரபல  
எழுத் தாளர் எஸ். பொ

பொன் நுத்துரை (எஸ். பொ)

எழுதிக் கொண்டிருந்தார். பிரதிகள்

முழுதையும் ஒரே தடவையில்

ஷென்ற இதழுத் தொடர்ச்சி-

ஓப்படைக்காமல் வாராந்தரம் உரிய பிரதிகளை எஸ். பொ. எழுதிக் கொடுத்தார். தனது கடமைகளைச் சானா செய்து முடித்து விடுவார். கலையக்குத்தை ஒழுங்கு செய்திருப்பார். நடிகர்களுக்குரிய ஓய்பந்தப் பத்திரிக்கள் அனுப்பப்பட்டு அவர்களது சம்மதங்களையும் பெற்றிருப்பார். சன்மானத்திற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுவிடும். ஆனால், நாடகப் பிரதி வந்திராது! இதென்ன மாப்பிள்ளை அற்ற திருமணமா! பிரதியைத் தட்டச்சுச் செய்து கொடுக்கும் சுருக்கெழுத்தாளர் சானாவைப் பார்ப்பார். சங்கடமான மன்றிலையோடு சானா அவரைப் பார்ப்பார். பார்வைச் சமர் முழும்! சானாவைக் காட்டிலும் சுருக்கெழுத்தாளரின் கடுப்பு அதிகமாக இருக்கும். “இதை நிப்பாட்டினால் என்ன?” சுருக்கெழுத்தாளர் சானாவுக்கு இலவசச் சிபாரிசு வழங்குவார். சிகரட் ஒன்றை எடுத்து சானா பற்ற வைப்பார். இவர்களது நடவடிக்கைகளை நோட்டடமிட்டபடி இருக்கும் எமக்கு விநோதமாக இருக்கும். ஆஞ்சகாள் புன்னகைத்துக் கொள்வோம். நினையாப் பிரகாரமாக எஸ். பொன்னுத்துரை நாடகப் பிரதியோடு பிரசன்னமாவார். பிரதியைச் சானாவிடம் நீட்டியபடி சானாவுக்கு முன்வைக்கப் பட்டிருக்கும் கதிரையில் குந்திக் கொள்வார். வாய் சிகரட் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும். சிரிப்புப் பற்களில் துக்கிலை உரியும். எஸ். பொ.வின் உரையாடலைக் கேட்டபடி சானா பிரதியைப் படிப்பார். திருத்தங்களைச் செய்வார். முடிந்ததும் சிறிது நேரம் வந்தவரோடு பேச்கக் கொடுத்து சிகரட்டொன்றை மீண்டும் வாயில் பிரதிஷ்டை செய்து புகைப்பார். எஸ். பொவுக்கு விடைகொடுப்பார். எஸ். பொ. எழுந்து நாவந்திருமிழியூர் நடராசனின் அறைக்குள் புகுந்து கொள்வார்.

சானா சுருக்கொழுத்தாளரை நோக்கிச் செல்வார். பிரதியை நீட்டுவார். பிடுங்குவது போல் பிரதியை வாங்கிச் சுருக்கெழுத்தாளர் விசக்கென மேசையில் வீசுவார்.

“என்டைக்குத்தான் இது நேரத்துக்கு வந்திருக்கு” சுருக்கெழுத்தாளர் தட்டச்சுப்



பொறியை இழுத்து பதிப்பதற்கான ஆயத் தங்களைச் செய்வார். அன்றிரவோ அல்லது மறுநாளிரவோ 'மட்டக் களப்பு மாப்பிள்ளை' வாணாலியில் கணகணப்பாக ஒவிபரப்பாகும். எமக்கு இரண்டு நாடகங்களைக் கண்டு விட்ட பூரிப்புத் தேறும்! ஏராளமான கடிதங்களும் வந்து குவியும்.

இந்தச் சுருக்கெழுத் தாளர் அடிக் கடி விடுமுறையில் யாழிப்பாணம் செல்வார். தான் வெங்காயக் கூடை தயாரிப்பதை குடிசைக் கைத்தொழிலாகப் புரிந்து வருவதாகச் சொல்வார். இதற்காகவே அப்படிச் செல்வதாகக் கூறுவார். இதனால் அவருக்கு உள்ள நாட்டு உற்பத் தியில் அக் கறை யென் படை காக்காட்டிக் கொள்வார். இந்த வெங்காயக் கூடைகளை இன்றைய தலைமுறை பார்த் திருக்கச் சந்தர்ப்பம் இல்லை. பணை ஓலை, ஈர்க்கு ஆகியவற்றால் முடையப்படும் கால் மேஸ் போன்ற உருவ அமைப்பைக் கொண்டது. 'கண்ணறை, கண்ணறை'யாக இருக்கும். இதற்குள் வெங்காயத்தைப் பொதி செய்து சந்தைப் படுத்தலாம். காற்றுப் படக குடியதாக இருப்பதால் வெங்காயம் பழுதடையாது. எங்களில் எவ்ராவது இந்த உற்பத்தியைப் பற்றி இசக்குப் பிசக்காக கதைத்தால் "டேய், நீ உள்ளுக்குப் போட்டிருக்கிறது ஸ்டெட்டன் பெனியன்" இலங்கை முழுதும் இன்டைக்கு அதுதான்.

அதுமாதிரி இனி வெங்காயம் செய்யிறு சகல கமக் காரரும் எங்கட வெங்காயக் கூடையைத் தான் பாவிக்கப் போகீனம். பென்சனுக்குப் புறகு நான் முதலாளி...'' இப்படியாக அன்று யாழிமண்ணில் எத்தனையோ குடிசைக் கைத்தொழில்கள் துளிர்த்திருந்தன.

அவைகள் யாவற்றையும் இன்றைய தீர்க்க தரிசனமற்ற அரசியல் சப்பித் துப்பி விட்டது.

திடுகூறாக இப்படிப் போர் ஏற்படாது விட்டால் யாழிப்பாணம் சிங்கப்பூர் தான்!

இந்தச் சுருக்கெழுத்தாள நண்பரை நோக்கி நான் போவதைக் கண்டால் அவர் 'மாப்பாலசிங்கம் வறார். அரிசிப் பாலசிங்கத்தை காணவில்லை' என நான் சிறுக்கைத்தைகளுக்குப் பாவிக்கும் 'மா. பாலசிங்கம்' என்ற பெயருக்கு நகைச்சுவைக்காக ப் பைச் சேர்த்து உச்சரித்து உரக்கச் சிரிப்பார். எனக்கு இதெல்லாம் 'சீரிச்ச' விடயங்கள். ஏதோ சஞ்சிகையிலோ, பத்திரிகையிலோ எனது சிறுக்கையை அண்மையில் படித்தபடியால்தான் இத்தகைய சிந்தனை அவருக்குள் கருக்கட்டியிருக்க வேண்டுமென நினைத்துக் கொள்வேன்.

ஒரு நாள் மதியப் பொழுது! எனக்கு தேகம் அடங்கலும் சொற்றியத் தொடங்கியது. சொற்றிந்த இடத்தில் தடித்தது. இதைக் கண்ட சானா "என்ன இவர் கொஞ்சம் கொஞ்சமாக வீங்குகிறார் - வெடிக்கப் போறார் போல" என ஒரு மந்தகாசச் சிரிப்பைக் கொட்டினார். பிரிவில் கடமை புரிந்த அனைவரும் என்ன நோக்கினர். நான் ரொயிலற்குக் விரைந்தேன். சானா சொன்னதின் உண்மை விடிந்தது. உடனே தமிழ் நிகழ்ச்சி அதிகாரியின் அநுமதியைப் பெற்றுக் கொண்டு டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றேன்.



அடுத்த நாள் விழிந்த பொழுது. எனது உடம்பு முழுதும் மணி, மணியான கொப்புளங்கள்! எனக்கு பெரியம் மை வருத்தமான கொப்புளிப்பான். ஞேடியோ சிலோனுக்குத் தந்தி மூலம் தகவல் கொடுத்து யாற்பானம் புறப்பட்டேன்.

சுகமாகித் திரும்பி வந்தபின், சானா புன் முறுவலோடு “தம்பி, பனங்கள் ஞாக் குடித்திருப்பீரே” கேட்டார். தலையை ஆட்டி அவர் சொன்னதை உறுதிப் படுத்தினேன். கொப்பளிப்பான் உஸ்ணத்தால் ஏற்படுவதாகவும் குளிர்ச்சி தரும் பனங்கள்ளைக் குடித்தால் தாக்கம் குறையுமென்பது ஒரு தொன்மான நம்பிக்கை.

கிராமிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கிராம சஞ்சிகைக்குப் பொறுப்பாக இருந்தவர் விவியன் நமசிவாயம். இவரொரு சிறந்த வாசகர். அப்பொழுது எமது கடமை நேரம் காலை 9.00 மணியிலிருந்து பிற்பகல் 4.30 வரை. நான் 7.30 மணிக்கே எனது பிரிவுக்குள் சென்று விடுவேன். இன்றும் அந்தப் பழக்கம் - எந்தக் கடமையாக இருந்தாலும் நிமிடத் தாமதத்தைக் கூட்டத் தவிர்த்துச் செல்வது - என்னோடு ஓட்டிக் கொண்டு உலா வருகின்றது. அந்தக் காலைப் பொழுதில் சானாவும் விவியனும் செஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவரும் ஸாகேசரி காலத்து நண்பர்களெனக் கேள்விப் பட்டதுண்டு. சில நேரங்களில் பிரபல வாணைலி, மேடை நாடக எழுத தாளர் அமரர் சி. சன் முக மும் இவர்களோடு இருப்பார். தினசரி நான் டெயிலி மிறர் பத்திரிகையோடுதான் செல்வேன். சில வேளைகளில் வேறு சஞ்சிகைகளும் இருக்கும். அப்பொழுது ஆர்.எல்.மைக்கேல் டெயிலிமிறரின் ஆசிரியராக இருந்தார். ஆசிரியத் தலையங்கம் மிகவும் உறைப்பாக இருக்கும். எனது ‘பூச்சி’ கண்ணில் பட்டதும் விவியனின் கண்கள் செஸ் களத்தைப் பார்த்தபடி இருக்க கையை

மேலுக்கு உயத்துவார். எனக்கு அவரது சமிக்கை புரிந்து விடும்.

புன்னகைத்து அவரது கையில் பத் திரிகையை வைப்பேன். விளையாடி முடிந்ததும் பத்திரிகை வாசிப்புத் தொடரும். முடிந்ததும் என்னிடம் திருப்பித் தருவார். பின்னர் இருவரும் அல் லது மூவரும் சிற் ரூண் டிச் சாலைக் குப் புறப்படுவார்கள். என்னுள் இலக்கிய வித்துக் குத்தப் பட்டிருந்ததால் அக் காலத் தில் ஈழத் திலிருந்து வெளியாகும் சகல சஞ்சிகைகளையும் - அவைகளை ஊக் குவீக்கும் நோக் கோடு - இலவசமாகப் படிக்காமல் - பணம் கொடுத்து வாங்குவேன். பேணப் பாதுகாப்பேன். ஈழத்தைச் சேர்ந்த கலைக் செல்வி. தேன்ருவி. செய்தி ஆக்யவை அப்பொழுது மிக உசாராக வெளியாகிக் கொண்டிருந்தன. இவைகளோடு ஆனந்தவிகடன், தினமணிக் கதிர். தீபம் என்பனவும் எனது வாசிப்புத் தாக்கத்தைத் தணிப்பவையாக இருந்தன.

என் மீது அபிமானம் கொண்டிருந்தவர்களுள் விவியன் நமசிவாயமும் ஒருவர். மூஸலிம் சேவையில் இருந்த பொழுது நான் எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டால் ‘என்ன எழுதுகிறீர்’ என விசாரிப்பார். ‘கதை’ என மக்ஞதுவேன். ‘எழுதும்’ என கூறியபடி நகர்ந்துவிடுவார்.

பிரசார நோக்கத்திற்காகவும், மக்களுக்கு அரசின் செயற்



பாடுகளை அறிவிப்பதற்காகவும் அந்தக் காலத்தில் நிகழ்ச்சிகளை கிராம சஞ்சிகைகளில் ஒலி பரப்புவதுண்டு. இவைகள் கூட்டுத் தாபனங்கள். சபைகள் ஆகியவைகளால் ஒலிபரப்பப் படவேண்டும். இப்படி ஒதுக்கப்படும் நேரத்தைச் சில நிறுவனங்கள் பாவிப்பதில்லை. இந் த இடைவெளிகளை நிரப்புவதற்காக வீரியன் என்னைப் பிரதியாக்கம் செய்யச் சொல்வார். இத்தகைய சந்தர்ப்பங்களை நான் பல தடவை பயன்படுத்தி இருக்கின்றேன். இது எனது எழுத்தாழ்யத்திற்கு மிகச் சுறந்த ஊக்குவிப்பாக இருந்தது. வானொலிப் பிரதியாக கம் செய் வதற் கான பயிற்சிக் களமாகவும் இது எனக்குச் சேவித்தது. கிராம சஞ்சிகைக்கு உகந்த வகையில் சில சினிமா இசைத் தட்டுக்களைச் சேர்த்து. உரைகளை எழுதி எனது குரலில் ஒலி பரப்பியிருக்கிறேன். இவைகளில் சமயம். மக்கள் பிரச்சினை ஆகையைகள் இடம் பெற்றிருக்கின்றன. இப்படியாக நானெழுதிய பிரதிகளை ஏற்றுக் கொண்டு எனது குரலில் ஒலிபரப்ப வசதி கீட்டத்தது. எனக்குக் குவதியாக இருந்தது.

இந் தவகையில் கிராம சஞ்சிகைக்கு நானொரு ஆஸ்தான எழுத்தாளராகச் சேவித்தேன்!

இந்நிகழ்ச்சிகளை விவியனுங்கேட்டு அபிப்பிராயங்க் சொல்லத் தவழமாட்டார்.

க் முக்கிலங்கையிலிருந்து ராஜபாரதி என்றோருவர் கவிதை இடையிட்ட கிராமியச் சித் திரங்களை எழுதி அனுப்புவார். இப்பிரதிகளில் உள்ள உரைகளை நான் வாசிப்பேன். கவிதைகளுக்கு இசையமைத்து. கோகிலவரத்தனி சுப்பிரமணியமும், சுபத்திரா சுப்பிரமணியமும் பாடுவார்கள். யுனஸ்கோ சித்திரத்தையும் இடைக்கிடை வாசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவொரு நேரடி ஒலிபரப்பாகும். செய்தி வாசிப்பது போன்ற சுதியோடு வாசிப்பேன்!

புலவர் சிவன் கருணாலய பாண்டியனார் என்றோரு பெரியார் திருக்குறள் வகுப்புகளை நடத்துவார். இதில் திருக்குறளைச் சொல்லி அதந்து விளக்கவுரை தருவார். அவர் சொல்லும் திருக்குறளை நான் திருப்பிச் சொல்ல வேண்டும். அவர் தரும் விளக்கங்களுள் இடைக்கிடை புகுந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களுக்கு எடுத்துக் கூறப்படும் குறள் நன்கு விளங்கும் வகையில் கேள்விகளை எழுப்ப வேண்டும். இந்நிகழ்ச்சியில் நான் மிகவும் அடக்க ஒடுக்கமாகச் சிவ்ய பாவத்தோடு பங்கு பற்றுவேன். வார்த்தைகளை அளந்தே பாவிப்பேன். ஏனென்றால் பாண்டியனார் மிகவும் கண்டிப்பானவர்! இவர் எப்பொழுதும் வேட்டியும் சால்லவையும் தரித்தே காணப்படுவார். மேலங்கி அணியமாட்டார்.

மிகச் சிறந்த வானொலி வர்ணனையாளராக அக்காலத்தில் விவியன் நமசிவாயம் திகழ்ந்தார். பிரபலமான உலகத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தபோதெல்லாம் வானொலியில் அவர்களது விஜயம் குறித்து வர்ணனை செய்திருக்கிறார். இதில் தற்பொழுது பிரத்தானிய நாட்டின் அரசியாகப் பதவி வகிக்கும் எலிசபெத் மகாராணியாரின் விஜயமும் அடங்கும். வர்ணனை செய்யும் பொழுது விவியன் கூறும் அரிய தகவல் களை அறிந்து



கொள்வதற்கென்றே ஒரு நேயர் குழுமம் இருந்தது. அறியாத பல விஷயங்களைப் பொருத்தமான இடங்களில் கூறி கேட்போரின் ஆவலைத் தூண்டிலிடும் விவியனின் உத்தி அபாரமானது. அவரது வர்ணனைகளை கேட்போருக்கு ஒரு நாலைப் படித்தது போன்ற நுகர்ச்சி ஏற்படும். தனது அசுர வாசிப்பின் மூலமே விவியன் இத்தகைய ஆளுமையைத் தனதாக்கினார். பிரபல விமர்சகர் ஏ.ஜே.கனகரத்தினாவைப் போல் இவரது கையிலும் எப்பொழுதும் ஏதாவதொரு புத்தகம் இருந்துகொண்டே இருக்கும். இவரொரு பாலு பண்டிதர். அத்தோடு எழுத்தாளர். எனவே இவரது வர்ணனைகளில் சொல்வறுமை ஏற்படுவதற்கு இடமிருக்காது. விவியன் நமசிவாயம் ஒரு தகவல் களஞ்சியம் என்றால் அது மிகையன்று.

விவேகச் சக்கரம் என்ற புதிர் (QPC) நிகழ்ச்சியை ஒலிபரப் பாளர்கள் பலர் தயாரித்து ஒலிபரப்பி இருக்கின்றனர். இதுவொரு கேள்வி பதில் நிகழ்ச்சி. சினிமா உட்பட உலக விவகாரங்கள் அனைத்தும் இந்நிகழ்ச்சியில் அடக்கப் பட்டிருக்கும். இந்நிகழ்ச்சியின் ஊடாக மிகுந்த பிரபலத்தைத் தமதாக்கிக் கொண்டவர் விவியன் நமசிவாயம்! கேள்வியை ஒலிபரப்புவதற்கு அது சம்பந்தமான விப்ரமான விளக்கத்தைச் சொல்வார். அதில் இலக்கியம், விஞ்ஞானம், சங்கீதம், கணக்கியல், சரித்திரம் என்பன தொக்கி இருக்கும். கேட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களை மட்டுமின்றி முதியோரையும் மேய்முக்க வைக்கும். திமிரென கேள்விக் கொக்கியைப் போட்டு வாணோலி நேயர்களை மாட்டிலிடுவார். இதனால் இந்நிகழ்ச்சியின் மூலமாக விவியனொரு சகலகலாவல்லவராக அடையாளம் காணப்பட்டார். இதை விட இவருக்குப் பெருமையைத் தந்தது, இந்நிகழ்ச்சியைக் கடல் கடந்தும் கொண்டு

சென் றதுதான்! இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் தீனங்களில் இரவு 7.30 மணிக்குத் தமிழ் நாட்டின் இல்லங்கள் தோறும் நேடியோக்களில் விவேக சக்கரம் நிகழ்ச்சி தீதான் ஒலித் துக்க கொண்டிருக்குமாம்! இந்த வகையில் இலங்கை வாணோலி தேசிய ஒலிபரப்பைக் கடல் கடந்தும் கேட்க வைத்த பெருமை விவியன் நமசிவாயத்தைத்தான் சாருகிறது!

விவியன் நமசிவாயம் எழுதிப்பத் திரிகைகளில் வெளிவந் தாக்கங்கள் நான் எனக்குக் காட்டியுள்ளார். ஒலிபரப்புத் துறையில் பயிற்சி பெறுவதற்காக அவர் அவஸ் திரேவியாவக் கச் சென்றிருந்தார். நான் அவரோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தேன் என்ன விடப் பல தக்கமைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அவருக்கு நான் எப்படிக் கண்ணா பின்னா என்று எழுதமுடியும்! எனவே எனது ஏற்றோகிறாமில் கண்சமான பகுதி எழுத்தற்று வெறுமையாக இருக்கும். எனக்குக் கூச்சமும் இருந்தது! இதை அவதானித்த விவியன் தனது கடிதமொன்றில் முழுத்தாளையும் எழுத்தால் ந்ரப்பும்படியும் ‘இந்த விஷயத் தல் நீரொரு எழுத்தாளர்ன்பதை மறந்துவிட வேண்டாம்’ எனவும் கேட்டிருந்தார். தனது எழுத்தில் அவர் என்னை எழுத்தாளரெனச் சுட்டியது எனக்குக் கொண்டாட்டமாகவே இருந்தது. மசிங் கி மசிங் கி எழுதிக் கொண்டிருந்த என்னை எழுத்தாள்



மிடுக் குக் கொண்டவனாக் கும் மாத்திரையாக விவியனின் இந்த அபிசேகம் என்னைப் பயன் கொள்ள வைத்தது.

பிழ்காலத்தில் கடிதத்தாளில் நிறைய எழுதாத குறையை எனது மனைவியும் கூட்டிக் காட்டினார். அது எனக்கு அமைதி தந்த சுபாவம்!

அவுஸ் திரேவியாவிலிருந்து திரும்பிய பின்னர் எனக்கொரு பாக் கர் பேனாவை அவர் அன்பளிப்புச் செய்தார். எனது சேட்பையில் அதை வைக்கும் பொழுது 'இரு எழுத்தாளனுக்கு உரிய அன்பளிப்பு பேனாதான்' எனவும் எனது எழுத்துப் பணிக்கான தனது அங்கீர்த்ததை நிறைந்த மனதோடு பிரகடனப் படுத்தினார்.

ஏதிலியாக நானெனது இல்லத்தை விட்டுப் பெயரும் வரை. எனது சகல சிறுக்கதைகளையும், நாவல்களையும், கட்டுரைகளையும் நாடகப் பிரத்களையும் விவியன் தந்த பேனாவால் எழுதிக் கொண்டிருந்தேன்.

போக்கிரித் தனமான அரசியல், நான் மிகவும் பக்குவமாகப் பாதுகாத்து வைத்திருந்த - எனக்குக் கிடைத்த - முதல் பாக் கர் பேனாவையும் என் வசமிருந்து பறித்துக் கொண்டது. ஆனால் என் மனதில் ஊன்றுப் பட்ட விவியன் சம்பந்தமான பேரபிமானத்தை எந்தத் துப்பாக் கீயினாலும் மரணிக்கச் செய்ய முடியாது போய்விட்டது. இந்த வடு என்னோடு இன்றும் பயன்க்கிறது!

கிராம சஞ்சிகையில் பங்குபற்றுவதற்கு எஸ்.சரவணமுத்து, எஸ்.எஸ்.இராசரத்தினம், சராதும்மனுவல், கருணாரெத்தனம். விஜயாள் அப்புக்குட்டி ஆக்யோர் வருவதுண்டு. எஸ்.சரவணமுத்துவை எது பிரிவில் மாமா் எனவே குறிப்பிடுவதுண்டு. இவர் ஏற்கெனவே சிறுவர் மலரில் மாமாவாகப் பிரகாசித்ததவரென அறிந்தேன்.

கிராம சஞ்சிகையில் மாதர் நிகழ் சிசெயான்றை அறிமுகப் படுத்த வேண்டுமென்ற முடிவொன்று உயர் மட்டத்தில் எடுக்கப் பட்டது. இதைச் செயல் படுத்துவதில் விவியன் மிகச் சுறுசுறுப்பாக உழைத்தார். நேயர்களைக் கவரக்கூடிய புதிய பெயராக இருக்க வேண்டும். அதுவும் கிராமத்தோடு ஊடாடினதாக இருக்க வேண்டும். 'பாலசிங்கம் நீரொரு பெயரைச் சொல்லும்' விவியன் திடமிருந்து எனது ஆலோசனையைக் கேட்டது. எனக்கு வியப்பாக இருந்தது. என்னைக் களஞ்செய்து கேட்கிறார். எப்படி சிரித்து மழுப்புவது! யோசித்துப் பார்த்தேன். 'பூஞ்சோலை' நல்லது தானே! அடித்தொண்டையில் நீர் வற்றங் சொன்னேன். சிகிரெட்டைப் புகைத்துக் கொண்டு 'பாப்பம்' என்றார். அன்று அந்தியில் எனது சிபாரிசுக்கு அங்கீராம் கிடைத்தது. மகிழ்ச் சியாக இருந்தது. அடுத்த நாள் 'பாலசிங்கம் பூஞ்சோலையைத் தொகுத்தளிக்கப் பெண்ணொருவர் தேவை. எங்களோடு ஒத்துழைக்கக் கூடிய ஒருவராகச் சொல்லுமன்' என்றார். அப்படியான ஒருவரைச் சொன்னேன். அதற்கும் சிறந்த வரவேற்பு. தொலைப் பேசியில் அவரோடு கதைத்துப் பார்த்த பொழுது குரல் நேடியோவுக்குத் தோதாக இருந்ததாக விவியன் சொன்னார். அந்தப் பெண் பிரமுகர் யராக இருக்கும்! அன்றும், இன்றும், மழுத்து இலக்கிய உலகிற்கு அடக்கமாகப் பணியாற்றி வரும் முத்த பெண்



எழுத்தாளர் யாழ் நங்கையை நான் கூற விவியன் ஏற்றுக் கொண்டு அவரை ஓர் ஒலிபரப்பாளராக்கினார். இது நடந்தபொழுது யாழ்நங்கை எனக்கு அவரது சிறுகதைகள், நாவல்கள் மூலமாகத் தான் அறிமுகமாகி இருந்தார்.

இப்பொழுது இதை நான் சொல்வதற்கு காரணமென்னவெனில். இவைகள் சிறந்த மூகாமைத்து உத்திகள். சகல அலகுகளின் பங்களிப்பையும் ஒன்றிணைப்பதன் மூலமாக ஒரு பணியை எதிர்பார்த்ததற்கு மேலாகச் செழுமைப் படுத்தலாம் - இதை அன்றைய நிகழ் ச் சித் தயாரிப்பாளர் சிலர் நன்கறிந்திருந்தனர். இந்த அங்கீகாரங்களால் ஒலிபரப்புத் துறையில் எனக்கு அக்கறையும் சக அலுவலர்கள் மேல் பற்றும் ஏற்பட்டது.

இலங்கை வாணாலியில் ஆங்கில சேவையில் கலந்து கொண்டவர்களில் சி.வி. இராஜசுந்தரமும் ஒருவர். ஆங்கிலத்தில் இவருக்கு நல்ல புலமை உண்டு. இவரைத் தேடி ரெஜிசிறிவர்த்தனா, ஹெக்ரக் ஜயசிங்கா, மாக் பத்தலோமிஸ், மீஸிஸ்.பேட்டன்ட் ஆகியோர் வருவதுண்டு. புனித பத்திரிசியார் கல்லூரியில் இராசசேகரம் என்றொரு ஆசிரியர் எனக்குச் சரித்திரம் படிப்பித்தார். இவரது சகோதரர் தான் இராஜசுந்தரம். என்னில் மிகுந்த நம் பிக் கை கொண்டிருந்தார். எனது கருத்துகளுக்கு வரவேற்புக் கொடுத்தவர். அற் புதமான கலைஞர். மிகவும் எளிமையானவர். மரபுவாதக் குழுமத்திற்கு வெளியே நின்ற எழுத்தாளர். கலைஞர்களின் திறமைகளை உள்ளவாங்கி, அவர்களைத் தனது விழுகத் தில் இணைத்தார். வேல் சாமி, ஆ.குருசாமி, ஸஹஸ் வீரமணி, தாசன் பெர்னான் டோ, பிலோமினா சொலமன், சில்லையூர் செல்வராசன். காவலூர் இராசதுரை, தற்பொழுது ஒலிபரப்புத் துறையில் சிகரத்தை எட்டி நிற்கும், பி.எச். அப்துல் ஹயீட்,

ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ். பரராஜ சிங் கம் ஆகியோர் சி.வி.ராஜசுந்தரம் தயார்த்தளிக்கும் சித்திரங்களில் குரல் கொடுத்தும், நடித்தும் இருக்கின்றனர். இன்றைய வாளைலிப் பிரபலங்கள் பலருக்கு முதன் முதல் ஒப்பந்தப் பத்திரிம் அனுப்பும் வாய்ப்பு எனக்குக் கணிந்தது. இதில் பி.எச். அப்துல்ஹுமீதும் அடங்குவார்.

சி.வி.ராஜசுந்தரம் சித்திரம், கலை, புத்தகவிமரிசனம், சமயம் என் பவந் ரிற் குப் பொறுப்பாக இருந்தார். மஹாகவி, சொக்கன், முருகையன், வீரமணி ஜயர், வி.என்.பாலசுப் பி.ரமணி யம் (லாவண்யம்) ஆகியோர் தங்களது பிரதீகளை அனுப்புவார்கள். இராஜசுந்தரம் தனிக் கவனமெடுத்து அப்பிரதீகளைக் கலைத் துவப் படுத்தி ஒலிபரப்புவார். பிரபல வாணாலிக் கலைஞராகவும், ஒலிபரப்பாளராகவும் தனது சிறப்பு ஆளுமைகளை வெளிப்படுத்திய ஜோர்ஜ் சந்திரசேகரன் இவரது அநேக உரைரச் சித்ரங்களில் குரல் கொடுத்திருக்கிறார். ஜோர்ஜ் பேராசிரியர் கா.சுவத் தம் பி.கண் டெடுத் த ஒலிபரப்பாளர். எழுத்தாளர் தனது நூலான சுருக்கிறுந்து கசிந்த ஈரம் என்ற நூலில் ஜோர்ஜ் கலைப் பயணத்தை அழகாகச் சித்திரிக்கிறார்.

உரைச் சித்திர நீகழ் ச் செயான் று ஏற்பாடு செய்யப்பட வேண்டி இருந்தது. ஒலிபரப்புப் பட வேண் டிய நாள் ஆண் டின் இறுதிநாள் (31 டிசம்பர்). இதை இராஜசுந்தரத்திற்கு நாகர்க்கமாக வெளிப்படுத்தி காலத்தோடு சம்பந்தப்



பட்டவொரு சித்திரத்தை ஒலிபரப் பலாமெனக் கதையோடு கதையாக அவரது செவிகளுள் தினித்தேன். இரண்டொரு முறை தனது வாயில் சிகர்ட்டைப் பைவதைப் புகையை இழுத்து வெளியே ஊதினார். பிரதியை யார் எழுதுவது? அவர் கேட்டார். ஏதோ அந்த நேரத்தில் அ.ந.கந்தசாமியின் பெயர் தான் என் நினைவில் இருந்தது. அடக்கமாகச் சொன் னேன். அப் பொழுது அ.ந.க.ரிபியூன் (Rippon) என்ற ஆங்கிலப் பத்திரிகையில் கட்டமை புந்தார். இராஜசுந்தரம் அந்தக் கணமே அவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டார். எனது உள்ளம் பூரித்தது! 'காலத்தேர்' என்ற உரைச் சித்திரத்தை அ.ந.கந்தசாமி எழுதித் தந்தார். சிறப்பான கலைத் துவ நுட்பங்களையும்.

இடை இசைகளையும் உள் படுத் தீ இராஜசுந்தரம் தயாரித் து ஒலிபரப் பினார். இந்த உரைச் சித்திரம் நேயர்களின் பெருத்த அபிமானத்தை பெற்றது. ஏராளமான கடிதங்கள் குவிந்தன. பின்னர் தட்டிலும் பதியப்பட்டு எதர்கால ஒலிபரப்பலுக்காகக் களஞ்சியத்தில் வைக்கப் பட்டதென நினைக்கிறேன். இப்படியாகத் தீரமையான புலமைகளை - அது எந்த அளியிலிருந்து வந்தாலும் - கிண்டிப்பார்க்காமல் - அதன் காத்திரத் தன்மையை வந்தனை செய்யும் பகுவ மனப் பான்மை கொண்டவர்தான் இந்தச் சி.வி.ஆர்.

அந்தக் காலத்தில் இலக்கிய

வாதிகள். புத்தசீவிகள் ஆகியோரின் அதீத கவனத்தைப் பெற்ற நிகழ்ச்சி கலைக்கோலம் இதில் ஈழத்தில் புகழ்பூத்த இலக்கியவாதிகள் தங்களது கலை அளவீட்டை வாணொலி நேயர்களோடு பசிர்ந்து கொண்டார்கள். பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவின் தயாரிப்பு, நெறியாழ்கையில் சினிமாவாகக்கப் பட்ட 'பாரிசாத' மல் என்ற திரைப்பட விமர்சனம் கூட இதில் ஒலிபரப்பானது. இதுபல ஆண்டுகளாக இராஜசுந்தரம் தீட்டிய கலைக்கோலம் என்ற முத்திரையோடு, பேராசிரியர் க.கைலாசபதி, பிரபல எழுத்தாளர், விமர்சகரான எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ), காவலூர் இராசதுரை, வசந்தா நடராசன் ஆகியோராலும் தயாரித்து ஒலிபரப்பப் பட்டது. ஆரம்ப காலதொகுத்தனிப்பாளர் பாலம் லைச் மணன். சி.வி. இராஜசுந்தரத் தின் கலாபிமானத்தை அப்பட்டமாக உணரவைக்கும் ஒரு சம்பவம்! இது அண்மையில் காலமான வீ.சுந்தரலிங்கம் - பீ.பி.சி.சுந்தர- தனது 'மனவோசை' என்ற நாலில் குறிப்பிட்டிருந்தது. மாற்போன்றத்தில் ஒரு கலை நிகழ்ச்சி நகரமண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. அதில் சி.வி.இராஜசுந்தரமும் வீ.சுந்தரலிங்கமும் சம்பந்தப்பட்டு இருந்தார்களாம். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாம். இராஜசுந்தரத்தின் பின்னையொன்றிருக்க ககவீனமென அறிவிக்கப் பட்டதாம். இது இராஜசுந்தரத்திற்குச் சொல்லப்பட்டும். அவர் எந்தவிதமான பத்டமுமின்றி நிகழ்ச்சி முழுமூலமாக நின்று தனக்கான பணிகளை முடித்த பின்னரே தனது வீட்டிற்கு ஒடினாராம். அத்தகைய கலைப்பற்றை கொண்டவர்தான் இந்தச் சி.வி.ஆர்!

(தொடரும்)



## அகில இலங்கை

### இஸ்லாமியக் கலை இலக்கியச் சம்மேளனம்

01 - 01 - 1998 -ல் உருவாக்கப் பட்ட முஸ்லிம் கல்வி ஸ்தாபனம் நாடாளாயிய தியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த ஸ்தாபனம் - முஸ்லிம் கலைஞர்களின் நலன் காலி 2001 - 02 - 25 -ம் திங்டி அங்குரார்ப்பணம் செய்து வைத்ததே, அகில இலங்கை இஸ்லாமியக் கலை இலக்கியச் சம்மேளனமாகும்.

இலக்கியத் தகைமை வாய்ந்த அங்கத்தவர்களை மாத்திரம் இனைத்துக் கொண்டு செயற்படுவதே சம்மேளனத்தின் பிரதான நோக்கம்.

#### சம்மேளனத்தின் செயற்யாருகள்

- ச அங்கத்தவர்களின் நலநுக்காக உழைத்தல்
- ச அவர்களின் ஆக்கங்களை நால்குவில் கொண்டு வருதல்
- ச வெளியிடும் நால்களில் ஒரு தொகையைக் கொள்வனவு செய்தல்
- ச வெளியிட்டுவிழா ~ அறிமுக விழாக்களில் ஏதேனும் ஒரு செலவைப் பொறுப்பேற்றல்.
- ச ஏழுத்தாளர்களை இனங்கண்டு வருடந்தோறும் விருது வழங்கல்.
- ச சிறந்த படைப்புக்களுக்குச் சாகித்திய விருது வழங்கல்.
- ச இளம் எழுத்தாளர்களை இருக்குவித்தல்.
- ச மாணவர்கள் மத்தியில் இலக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தல்.
- ச பயிற்சிப் பட்டங்களை நடாத்தல்.
- ச அங்கத்தவர்களின் குரும்பத்திலுள்ள திறமையான மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்கல்.
- ச இதுபோன்ற இன்னோரன்ன செயற்பாடுகள்.

அங்கத்தவர்களின் தொகை மட்டுப் படுத்தப் பட்டுள்ளதால் இலக்கியத் தகைமைகள் வாய்ந்தவர்கள் மாத்திரம் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொண்டு அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

SECRETARY,

ALL CEYLON ISLAMIC LITERARY FEDERATION,  
119 A, KAPUWATTA, DENIPITIYA, WELIGAMA.

OR

THE PRESIDENT

23, FIRST CROSS STREET, COLOMBO - 11.

TEL: 440133, 440134, HOTLINE: 077-328743 FAX: 440135



# இப்தீ நாடக ஆசிரியர்கள் வரிசையில்

## ஹால்ட் மின்றார்

-ஆ.கந்தையா

**அ**பத்த நாடக ஆசிரியர்கள் (Absurd Dramatists) என்போர் ஒரு தனி நாடகப் பிரிவினராக இயங்கினர், எனக் கூறிவிட முடியாது. ஆனால் 1950 களில் ஐரோப்பா எதிர்கொண்ட பிரச்சனைகள் மனித உறவுகளில் ஏற்பட்ட விசில்கள் அங்கீரிக்கப் பட்ட விழுமியங்களில் காணப்பட்ட ஏற்க வொன்னாத் தன்மைகள், மனிதன்கு உலகு சாந்த கருத்துக்களுடன் இணக்கம் காண மறுத்தன.

இவ்வாரான முரண்பட்ட கருத்துக்களுடன் பொதுச் சார்புடைய நாடக ஆசிரியர்களையே வசதி கருதி அபத்த நாடக ஆசிரியர்களை அழைப்போம்.

அபத்த நாடக ஆசிரியர்கள் மாறுபட்ட பல கருத்துடையவர்களாக விளங்கினாலும், அவர்களைல்லோரும் ஒரு வித அபத்தமான படைப்புக்களை நாடக உலகிற்கு வழங்கியமையால் அவர்கள் அபத்த நாடக ஆசிரியர்கள் எனக் கணக்கிடப் பட்டனர். அதாவது அர்த்தம், இலக்கு, குறிக்கோள் தில்லாத இவ்வுலகில் மனிதன் தனிமைப் படுத்தப் பட்ட தன்மையையும் கொள்கொண்டு வரும் வகையில் தமது படைப்புக்களைத் தந்ததன் வகையில் ஒரு பொதுமையை அவர்கள் கொண்டிருந்தனர்.

அபத்த நாடக ஆசிரியர்கள் அனைவரும் பொதுவாக இவ்வுலகில் ஒரு விநோதமான ஆனால் விகல்பமான வெற்றிடத்தைக் கண்டனர். மனித மனதில் குடி கொண்டிருக்கும்



ஆனால் விகல்பமான வெற்றிடத்தைக் கண்டனர். மனித மனதில் குடி கொண்டிருக்கும் அக மனக் கூறுகள், எதேச்சிகரமான அரசுகள், அவைகளால் அறிமுகப் படுத்தப் பட்ட பேரழிவு ஆயுதங்கள் என்பன வெறுமை இதற்குப் பின் புலமாக அமைந்தது.

அபத்த நாடக ஆசிரியர்களைப் பொறுத்த வரையில் இவ்வுலகம் உணர முடியாத, மீள முடியாத ஒன்றாகத் தோன்றியது. எனவே வ 'எலியட்' கூறுவானே 'வாழ்ந்து கொண்டுசாதல்' எனும் ஒரு நிலையில் இவ்வாறான நாடக வகை தவிர்ந்த பிறிதொரு நாடக வடிவை அவர்களால் அறிமுகப் படுத்த முடியவில்லை.

அபத்தம் எனும் சொல்லின் உண்மையான அர்த்தம் 'கருதி இழத்தல்' என்பதாகும். இவ்வகையில் எல்லா அபத்த நாடக ஆசிரியர்களுக்கு நாடகங்களும் பொதுவாக -

அர்த்தமற்ற வெறுமையான வாழ்வைக் காட்டி நிற்கும்

மனிதனுக்கு விரோதமான ஏதோ ஒரு காரணியின் ஆதிக்கம் பற்றிக் கூறி நிற்கும்.

எதிர்மறையின் எதிர்மறை பற்றிப் பேசும்.

அர்த்தமுள்ள செயற்பாடுகளை அங்கீகரிக்கப் பட்டவைகளுக்கப்பால் சகலதும் இயலும் தன்மைபற்றி எடுத்தியம்பும்.

உலகை மனிதனால் உணர்ந்து கொள்ள முடியாது என்பதைக் கூறி நிற்கும்.

குழலில் இருந்தும், உலகில் இருந்தும் தனிமைப் படுத்தப் பட்ட மனிதம் பற்றிப் பேசும்.

மனிதன் இயற்றும் சகல செயற்பாட்டிலும் விரலியிருக்கும் இவ்வாறான குறிக்கோளற்ற தன்மை அபத்த நாடக ஆசிரியர்களிடையே அறிவு

பூர் வமான ஒரு ஆதங் கத்தை ஏற்படுத்துவதானால் அதுவே எல்லா அபத்த நாடக ஆசிரியர்களது மையப் பொருளாக மாறிவிடுகின்றது.

ஏன் எனிலியட் நாடக அரங்கைத் தனது காலத்தில் எவ்வாறு கண்டாரோ அவ் வாறே அவற்றை ஏற்றுக் கொண்டார். மாறாக அபத்தவாதிகள் எல்லாக் காரணிகளையும் உள்வாங்கி அவைகளைத் தமது அனுபவம், அறிவு என்பைவகஞ்சன் பிணைத்து ஒரு வகையான செப்படி வித்தை காட்டுவது போன்று காட்சிகளை அரங் ஏற்படுத்தினர். ஆரம்ப நிலை, நாடகம் பார்ப்போரிடதையில் இலகை ஒரு அதிர்ச்சியைற்படுத்தி விடுவதற்கு நிறுணர்வது.

அபத்த நாடகங்கள் சிறப்பாக முன்னோக்கிய நாடக அசைவுகளின் ஸ்தம்பித் நிலை அல்லது குழல் நிலை என்பதைக் கொண்டிருக்கும். உரையாடல் கள் தனி நபர் முனு முனுப்புக் களாக விளங்கும். மொழி அலங்காரத்தன்மை இழந்து பெற்ற மொழிகளையும் அசைவற்ற அன்றாட பேச்சு மெழியாகவும் மாறிவிடும்.

பெக்கட்ட, கியூஜீன், அயனல்கோ, ஆர்தா அஞ்ரமோ, அலபி, ஜீன் கார்னா போன்றோரே காத்திரமான அபத்த நாடக ஆசிரியர்களக்கு கருதப்படுகின்றனர்.

இவர்களுள் காலத் தால் பின் னவரும், பிரதானவருமாகக் க்ரோல்ட்பின்றர் விளங்குகின்றாரா.



## கந்தோல்ட் பின்ரர்

பின்ரரைப் பற்றி, டபின்ஸு.ஜேவிறி முன் வைத்த கருத்துக்களை முன்னிறுத்தி அவரை அணுகுவது பொருத்தமுடையதாகும். “கஹோல்ட் பின்ரரின் நாடகங்கள் கிட்டத்தட்ட ஒரு டசின் வருடங்களாக அறிமுகமாக இருந்திருப்பினும், கூடவே பெருகி வரும் திறனாய்வுக் கூட்டத்தினர் இருந்திருப்பினும் பார்வையாளர்களையும், திறனாய்வாளர்களையும் திணை வைக்கும் வேறு எந்தச் சமகால பிரபலமான நாடக ஆசிரியர்களையும் விடப் பின்ரரைப் பற்றிய விடைகாணாக் கேள்விகளே அதிகமாகக் காணப் படுகின்றன”. எனவே மேலும் பல வருடங்கள் உருண்டோடிய இன்றைய நிலையில் பல நாடக வடிவங்கள் அறிமுகமான பின்பும் பின்ரர் எமக்குப் பிரச்சனைக்குரியவராக விளங்குகின்றார் என்பது உண்மை.

அபத்த நாடக அடிப்படைத் தன்மைகளை உள்வாங்கியும், அதற்கப்பாலும் தனது சிறகுகளை அகல விரித்த வகையில் இவர் ஏனைய அபத்த நாடக ஆசிரியர்களிலிருந்து வேறுபடுகின்றார். இதற்கென்னவோ, பிராண்ட் லோ, அயன் ல் லோ போன் நோரது சாயல்கள் இவரிடம் ஒட்டிக் கொண்டிருப்பதை வாசகர்கள் கண்டு கொள்வர்.

1930-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் திகதி ஒரு யூத இன்தையல்காரனின் மகனாகப் பிறக்கின்றார்.

பாடசாலை நாடகங்களில் நடித்ததற்கான சான்றுகளும், நோயல் நாடக் கம்பனியில் நாடகக் கலை பயிலச் சேர்ந்து கொண்டதற்கான சான்றுகளும் கிடைக்கின்றன. ஆனால் 1951 கனிலேயே அரங்கில் அவரை நாம் காண்கின்றோம். கவிதை, கதைகள், எழுதுவதிலும், நாட்டம் காட்டியள்ளார். பிற்காலத்தில் நாடக ஆசிரியராகவே இவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இவர் பல நாடகங்கள் எழுதியிருப்பினும் ‘ரூம்’, ‘கோம் கம்மிங்’, ‘கெய்ரேக்கர்’, ‘பேத்டே பாட்டி’, ‘டம் வெயிட்டர்’ போன்றவையே அவரைப் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றன.

## பின்ரரது நாடகங்கள்

தனது நாடகங்கள் பற்றி அவரே பின்வருமாறு கூறுவார். “மேசையில் எதிரெதிரே இருக்கும் இருமனிதரைப் பற்றி நான் எழுதுகிறேன் என்றால், நான் சமூகத்தில் இரு மனிதர்கள் வாழ்கின்றார்கள் என் படைதப் பேசுகின் ரேன். அத் தோடு அவர்களிடையே அந்தமுன்னதும், சியானாதுமாகிய மதிப்பீடு இருப்பின், அது உங்களுக்கும் சமுதாயத்திற்கும் பொருத்தமுடையதாகும். இத்தொடர்பானது சமூக வாழ்வில் இன்னவுற்றுக் காணப்படும் ஏனைய தொடர்புகளின் விம்பமாக இருக்கும்”.

சிலவற்றைக் கருத்திற் கொண்டே சில விமர்சகர்கள் பின்ரரின் நாடகங்கள் அமைப்பு தீவில் பூரணத்துவம் பெற்றும், கோட்பாட்டு தீவில் பொருத்தப்பாடு குன்றியும் வினங்குகின்றன எனக்குறைப்பட்டுக் கொள்வர். உண்மையில் இவர்களைல்லோரும், ஒரு காலத்தில் ஏதோ ஒரு வகையில் அங்கீரிக்கப் பட்டவர்களின் கருத்துக்களுடன் உடன் போதல் அல்லது



அன்றைய தனது எண்ணங்களின் பிரதிபலிப்பைத் தேடல் எனும் வகையில் பின்றரை அனுகினாங்களே யல் லாமல், அவரை அவர் போக்கில வைத் தெண்ணொவேயில்லை. ஏனெனில் பின்றர் ஒரு போதும் அங் கீகரிக் கப் பட்ட விழுமியங்களுடன் உடன் போனவர் அல்ல. ஆக, பின்றரது கருத்துக்கள் இவர்களைப் பொறுத்த வரையில் நிறைவற்ற - குறுகிய - சமூக நோக்கில்லாத விகல்பமான, வேண்டாத, ஒவ்வாத தன்மையுடையவை எனத் தூக்கியெறிந்து பொய்யான இவ்வுலகில் தம்மை மெய்யான மனிதர்களாக நிலை நிறுத்திக் கொண்டனர். பாவம், பின்றரைப் போன்ற அபத்த நாடக ஆசிரியர்கள் இவ்வகைமொழிகளைத் தமது 'சொத்தாக்கிக்' கொள்கின்றனர்.

பின்றரது ஆரம்ப கால எழுத்துக்கள் தொட்டுப் பிற்கால எழுத்துக்கள் வரை ஒரு பார்வையைச் செலுத்தினால் அவரது நாடகங்கள் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட கூறியிட்டு மேல் தள்ளின் படிப்படியான வளர்ச்சியிலிருந்து விலகி, மௌனம், ஸ்தம்பிதம் போன்றவைகளை உரையாடல்களில் உள்ளங்கி கவிதைத் தன்மையுடன் விளங்கியதைக் கண்டு கொள்ள முடியும்.

மேலெழுந்த வாரியாகப் பின்றரது நாடகங்களைப் பார்ப்போர் மனிதர்களிடையிலான தொடர்புகள் கஸ்தமானவை, ஆபத்தானவை போன்ற பிரமையைப் பெற்று நிற்பர். குடும்ப உறவுகள், இற்றுப் போயிருப்பதைப் பாப்பர். சமூக உறவுகள் பொய்யான, நம்பகத் தன்மையற்றவை, எனும் முடிவுக்கு வருவர். இவைகளுக்கும் மேலாகத் தாங்கள் மற்றவர்களுக்குப் புதிராக இருப்பது போன்று மற்றவர்கள் தமக்குப் புதிராக இருக்கின்றார்கள் எனும் முடிவுக்கு வருவர். 'டம் வெபிட்டில்' வரும் 'கல்', 'பெண்' ஆசிய இருவரது உரையாடல்கள், நடத்தை போன்றவை

இவைகளுக்குச் சிறந்த உதரணமாகும்.

உண்மையில் பின்றரது நோக்கம் இதுவெல்ல. அவர் இவர்களுக்கப்பால் ஆழமாக, நாம் எட்டிப் பார்க்காத அல்லது எட்டிப் பார்க்க அஞ்சும் இடத்தையே கூட்டிக் காட்ட விரும்புவார். கூந்து நோக்குவோர் பின்றரின் நாடகங்கள் வாழ்வுக்கு அர்த்தம் தேடுவதைக் கண்டு கொள்வார்.

## நாடகப் பாத்திரங்கள்

பின்றரது பாத்திரங்கள் மாதாக வோ அன்றி சமூக உடப்பாடு கொண்டவையாகவோ விளங்குவதில்லை. பாத்திரங்கள் சாதாரண எம் போன்றவர்க்கு விளக்கப்பமான போக்குடைய வையாகவும், கோமாளித்தனம் உள்ளவையாகவும் காட்சி தரும். அவைகளைத் திறனாய்வுக் கோல் கொண்டு அளக்க விளைவார்கள் இக்கட்டில் மாட்டிக் கொள்வார். இவர்கள் அரங்கியல் பாரம்பரியங்களுக்கமைய பாத்திரங்களைப் பார்ப்பர். அல்லது நடைமுறை உலகின் மாணிக்கநடத்தை கொண்டு ஆய்வர். அல்லது ஆசிரியரது கருத்துக்கிணங்கவாக இயங்குகின்றவனவா? எனப் பார்ப்பர். பின்றரது பாத்திரங்களோ இவைகளை விட்டுப் பிதுங்கி வெளிவந்து அம்மணக் கோலத் தில் காட்சி தரும். திறனாய்வாளர்கள், திணறுவார்கள். உண்மையில் இவ்வாறான நிலையில் தான் உள்ளார்ந்த நிலையில் பாத்திரங்கள்



மொழிக்குள் ஒரு உலகம் இயங்கும். பின்றரது பாத்திரங்களுள் ஒரு உலகமே உறந்கும். பின்றரதுபாத் திரங்கள் கணத்துக்குக் கணம் நிலை மாறும். அவை கேவிக்கிடமானவையாகவும், மிருகத் தன்மை கொண்டவையாகவும், இருப்பதனால், சொல் பவைக்குள் பிறிதொன்று சொல்லப் பட்டிருக்கும். கெண்டசன் இதனாலேயே கூறுவார்: ‘பின்றரும் அவரது பாத்திரங்களும் தமது காய்களை மார்புக்கருகே வைத்துக் கொண் டே விளையாடுவார்கள். வாசக ணோ பார்வையானோ உண்மையில் என்ன நடக்கின்றதென்பதைப் புரிந்து கொள்ள முடியாது. ஒரு சில அனுகூலமான வேளைகளில் அவை (பாத்திரங்கள்) என்ன விளையாட்டுக் களை விளையாடுகின்றன என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.’

இதுவரை கூறிய யாவற்றையும் புலப்படுத்தும் வகையில் ‘கெயர் ரேக்கர்’ நாடகத் தின் ஒரு சிறு பகுதி அமைந்திருக்கின்றது.

அஸ்ரன் - நீர் எங்கே பிறந்தீர்?  
டேவில் - என்ன கேட்டீர்?  
அஸ்ரன் - நீர் எங்கே பிறந்தீர்?  
டேவில் - நான்..... ஏ.... ஒ....

சொல்வது பின்னோக்கி ஒட்டவைப்பது போன்று.... நான் என்ன நினைக்கின்றேனன்றால்... சுமாரான தூரம் பாதையைச் சுற்று விலகிச் செல்லல்... உமக்குத் தெரியம் தானே.... அது போன்ற.

பாத்திரங்களின் பிதற்றல் வெளிப்படையாகத் தெரிகின்றதல்லவா? இது உண்மையில் பிதற்றலா? ஆழமாகப் பார்ப்பவர்கள் எத்தனை படிமங்களைக் காண்பார்?

## மொழி

இவரது மொழி ஒரு அழுரவமான கவிதைச் சாயலைக் கொண்டது. சிலர் மொழியே அவரது நாடகம் என்பார். அவரது மொழிக்கு ஒரு நளினம், செழுமை, வேகம் உண்டு. இவரது பிறக்டின் மொழியைக் கண்டு மயங்குபவர்கள் இவரது மொழியைக் கண்டு மருஞ்வர்.

இவரது மொழியை அரங்கில் கேட்போர் முதலில் குழம்பிப் போவார். இக் குழம்பப்மே நாடகத்தை ஊன்றி நோக்க வைத்துவிடும். ஆனால், நாடகம் பார்க்கும் அனுபவம் அற்றோர் அரங்குக்கு வந்த குற்றத்தை மன நெருடலுடன் சகிக்க வேண்டியது தான்.

பின்றரது மொழியில் உருவங்களே மிகுதியாகக் காணப்படும். பொதுவாக உருவங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்ட அர்த்தங்களையே தந்து நிற்கும். இந்நிலையில் பார்வையான் நிகழ் புலத்துடன் உருவகத்தின் பின்புலத்தையும் ஓயிட்டு நாடகத்தின் போக்கை உணர முடியும். ஆனால் பின்றரது உருவகங்கள் அவரது கண்டு பிடிப்புக்களாகவும், நாடகம் பூராவும் செறிந்தும் இருக்கும்.

ஆங்கில அரங்கில் இதுவரை காலமும் புழக்கத்தில் உள்ள மொழியுடன் ஒரு சிறு தொடர்பும் இல்லாது இவரது மொழி இருக்கும். மொழிக்குள்ளே இன்னுமொரு கருத்தாழம் மிக்க உலகு ஒழிந்திருக்கும். இம்மொழி இவ்வுலகின் தோல்வியை அங்கீகரிக்கும் உரிமைக் காகப் போராடும் உரிமையை அங்கீகரிக்கும். அவரது



நாடகங்களின் நம்பகத் தன்மையே அவரது நம்பத்தன்மையாகும். ஏனெனில் பொய்யான உலகில் பொய்யே மெய்யாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. ‘தனது 20 வருட நாடக எழுத்துக்களில் அவர் ஒரு போதும் மட்டமானதும், இருதியில் ஆபத்தானதுமான பலகாலம் ஆங்கில அரங்கை மாகபடுத்திய, அப்பழுச்கற்ற உண்மையான நேரமையான மொழியை எழுதத் தன்னைத் தாழ்த்திக் கொண்டில்லை’.

பின்ரது நாடகங்கள் 50,60,70 களில் ஏற்படுத்திய தாக்கத்தை இழந்துவிட்ட தென்னவோ உண்மையே. காலத்தை வென்று நிற்கும் நாடக ஆசிரியர்கள்

வரிசையில் அபத்த நாடக ஆசிரியர்கள் காலத் தால் அழியும் நிலையில் உள்ளவர்களாகத் தெரியலாம். ஆனால், இலக்கிய ரிதியில் நாடகங்களைப் பிரதிவடிவில் படிப்பவர்களுக்கு இவர்கள் என்றும் சிந்தனைக்கு விருந்தாக விளங்குவார்.



சுவைஞர்கள், ஆத்ரவர்஗னர்கள்,  
மல்லிகையை இதிய பூர்வ மாக நீசுப்பவர்கள்

அனைவருக்கும் எமதி  
தமிழ், சிந்களப் புத்தரண்டு

வரஸ்தத்துக்கள்.

பே



குதாராஜ்

9. புது நண்பர்கள்.

**அ**ல் போன்சோவின்  
தான் எனக்குக் கிடைத்தது.  
வேலை செய்யும் ஆள்

இத்தாலியில் நாப்போலி  
கம் பனி புதிதாக ஒரு  
இங்கு மாற்றப்பட்டபோது  
முகாமையாளர் தரத்துக்கு

புதிய இடமாதலால்  
சில நண்பர்களுடன் சேர்ந்து  
முடக்குகள் எல்லாம் நடந்து  
பழக்க வழக்கங்களையும்  
அறிந்து கொள்ளும்

ஒரு மாலை நேரம்.

இலங்கையைச் சேர்ந்த  
நடந்து கொண்டிருந்தேன்.  
நடக்கும் மனிதர்கள்...  
வியாபாரங்கள்.. பளிங்கு  
வீதியிலோடும் புத்தம் புதிய  
மஞ்சல் நிறத்தில்  
வண்டிகள்... போன்ற  
கவர்ந்தன. மேலே  
வயர்களில் கையை  
கொண்டு, அதன் விசையில்  
டிராம் வண்டிகள் நல்ல  
நகரத்தின் சன  
பணியை சுத்தமின்றி,  
அமைதியாக ஊாந்து வந்து,

**ஏ**  
**ஒ**

**ஈ**

**உ**

**ஏ**

**ஒ**

**ஏ**

**ஏ**

**ஏ**

**ஏ**

அறிமுகம் தற்செயலாகத்  
அவன் எங்கள் கம்பனியில்  
அல்ல.

எனும் இடத்தில் எங்களது  
புறஜேக்டை ஆரம்பித்தது.  
எனது பதவியும் தொழிற்தல  
உயர்ந்திருந்தது.

வேலை நேரத்தின் பின் ஒரு  
அண்மையிலுள்ள வீதிகள்  
திரிவேன். புதிய இடத்தின்  
புதிய முகங்களையும்  
ஆர்வம்தான் காரணம்.

நண்பரோருவருடன் வீதியில்  
குறுக்கும் நெடுக்கும்  
பாதையோர் கட்டங்கள்..  
மோட்டார் வாகனங்கள்..  
நவீனப்படுத்தப்பட்ட டிராம்  
எல்லாமே மனதைக்  
பொருத்தப்பட்டுள்ள மின்  
உயர்த்திப் பிடித் துக்  
தார் ரோட்டுக்களில் ஒடும்  
மனிதசேவை இயந்திரங்கள்.  
நெருக்கடியைக் குறைக்கும்  
புகையுமின்றிச் செய்கின்றன.  
மெல்லக் கதவைத் திறந்து



சனங்களை ஏற்றிச் செல்லும் காட்சிகள் நின்று பார்க்க வைத்தன.

அந்த மாலை நேரம்தான். சூரிய ஒளி அவளது முகத்திற் பட்டுத் தெறித்து பிரகாசமுட்டியது. ஒரு கடை வாசலில் நின் று தெரு வைப் பார்த் துக் கொண்டிருந்தாள். கண்களிற் தென்பட்ட மாத்திரத்திலேயே அவளது அழகும், நின்று பார்க்க வைத்தது. சில காட்சிகளும் சிலரது தோற்றங்களும் இப்படித்தான். அன்றாடம் எத்தனையோ பேரைக் காண்கிறோம். சிலர் இப்படி நின் று பார்க்க வைத்துவிடுகிறார்கள். தோள்களிற் தவழும் கடும் கருமையான கூந்தலுடன் அந்த வெள்ளை அழகி ஒரு தேவதை போலத் தோன்றினாள். ('இந்த வயசுக்கு எந்தப் பொம் பின்னயைப் பார்த் தாலும் இப்படித்தான் தெரியும்' என என்னுடன் வந்த நண்பர் கிண்டலடித்தார். அவருக்கு வயது சற்று அதிகம்தான். அல்லது உள்ளூர் ரசித்தாரோ என்பது தெரியாது. ஏனெனில் என்னோடு அவரும் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.)

"ஹலோ..!" என்றாள். (எங்களைப் பார்த்துத்தான்.) நண்பர் திடுக்கிட்டுப் போனார்.

"ஹலோ..!" என்றேன்.

"என்ன பார்க்கிறீர்கள்?"

நண்பர் தடுமாற்றம் அடைந்தார். திரும்ப ஓடவும் ஆயத்தம். நான் உழாரடைந்தேன். அவள் நின்ற கடை வாசலில் 'சலுள்' என பெரிய எழுத்தில் பொறிக்கப் பட்டிருந்தது.

"முடி வெட்ட வேண் டும் ....."

தலைமுடியைக் கோதினேன். (எனக்கு முடி வளர்ந்து விட்டதாம், அந்த நோக்கத்திற்கான் பார்த்துக் கொண்டு நின்றேனாம்.)

"அப்படியானால் உள்ளே வரலாமே..? ஏன் வெளியே நிற்கிறீர்கள்..?"

அவளது மழலை ஆங்கிலம் இனிய மொழியாயிருந்தது. ஆச்சியமும் தந்தது பொதுவாக இங்கு யாரும் ஆங்கிலம் பேசுவதில்லை. ஆங்கிலத்தை விசேடமாகக் கற்றுக் கொண்டவர்களைத் தவிர, ஏனையோருக்கு அது என்ன சாமான் என்று விளங்கிக் கொள்ளவே விருப்பம் இல்லைப் போவிருந்தது. யத்த காலங்களில் ஏற்பட்ட மோதல் களும் இதற்குக் காரணமாயிருக்கலாம். இதைவிட, அவர்கள் துங்கள் பாலையை மிக விரும்பினார்கள் என்று சொல்லவேண்டும்.

அவளுக்குக் கிட்ட நடந்தோம் "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்..?"

சொன்னோம்.

"நீங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்ததுமே தெரிந்துவிட்டது.. அதனாற்தான் உங்களுடன் பேச விருப்பப்பட்டேன். எனக்கு

ஆங்கிலத்தில் பேச விருப்பம்..”

அதைக் கேட்டதும் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஒன்று அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கிறது. மனம் விட்டுப் பேசக் கூடியதாயிருக்கும்.

வேறு வேறு நாடுகளுக்குச் செல்லும் போது பாஸைப் பிரச்சனை முடி வெட்டும் விடயத்தில் தலையிடி கொடுத்திருக்கிறது. பாஸை தெரியாதவர்களிடம் தலையைக் கொடுத்துவிட்டு அமர்ந்தால், அவர் தன் கை போன போக்கில் வெட்டித் தள்ளிவிடுவார். “நோ.. ஷோர்ட் கட்.. நோ.. சோர்ட் கட்..!” என்று கத்தினாலும், அவர் “யேஸ்.. யேஸ்..” எனத் தலையை ஆட்டிக் கொண் டே எனது தலையிலிருந்து இறங்க மாட்டார். அதனால் முடி திருத்துவதற்கு ஆங்கிலம் தெரிந்த யாராவது கிடைக்க மாட்டார்களா எனத் தேடு வதுண்டு. இங்கு தேடாமலே கிடைத்திருக்கிறது.

மற்றது அந்த முழுகியின் கை பட்டு முடி வெட்டப்படப்போகும் வாய்ப்பு. என்னுடன் வந்திருந்த (வயதான ) நன்பர் பொறா மையுடன் என்னைப் பார்த்தார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவர் முடி வெட்டியிருந்தார். அதுபற்றிய சோகத்தை அவரது முகத் திற் காணக் கூடிய தாயிருந்தது.

அவள் உள்ளே எங்களை அழைத்துச் சென்றாள்.

“அல் போன் சோ.. இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.. முடி வெட்ட வேண்டுமாம்.”

யாருக்கோ முடி வெட்டிக்கொண்டிருந்த அல்போன்சோ திரும்பிப் பார்த்தான்.

“அமருங்கள்!!” தனது வேலையை முடித்துக் கொண்டு வந்தான்.

தானும் வலன்ரீனோவும் (அடி, அதுதானா உன் பெயர்..?) எகிப்து நாட்டுக்குச் சென்று முடி திருத்தும் கலையில் டிப்ளோமா பட்டம் பெற்று வந்திருப்பதாகக் கூறினான். இருவருமாகச் சேர்ந்து இந்தச் சலுானை ஆரம்பித்திருக்கிறார்களாம். விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் அதற்காகத்தான் இருவருமாகச் சேர்ந்து கடுமையாக உழைப்பதாகவும் கூறினான்.

“நீங்கள்.. எங்களுடைய திருமணத்துக்கு வரவேண்டும்....” வலன்ரீனோ அப்போதே அழைப்பு விடுத்தாள்.

“ஆங்கிலத்திற் பேசி எங்களது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள ஆசை.. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் இங்கு குறைவு.. நீங்கள் வெளிநாட்டுக் காரர்களாயிருக்கிறீர்கள்.. அடிக்கடி இங்கு வந்து போங்கள்....”

அவர்களது ஆங்கிலப் பரிச்சயம் எனக்கும் இத்தாலியப் பாஸையை படித்துக்கொள்ள உதவியது. அவர்களது குடும்ப நன்பனாகியதற்கு அது மட்டும்



காரணமல்ல. வலன்ரீனோவின் அழகுமதான்.

அதை ஒரு நாள் அல்போன்சோவிடம் கூறினேன்.

“அல்போன்சோ... நீ அதிஷ்டக்காரன். இவ்வளவு அழகியை உனது மனைவியாகப் பெறப் போகிறாய். உண்மையைச் சொல்வதானால் அவளது அழகுதான் என்னை இங்கு இழுத்து வந்தது.”

“உண்மையாகவா....” அல்போன்சோ மகிழ்ச்சியடைந்தான். “எனக்கென்றால் அப்படித் தொயிலில் ஸல....” என வலன்ரீனோவைச் சீண்டினான். “அவள் ஒரு சிறந்த பெண். அதைத் தான் நான் விரும்புகிறேன்...” என் கண் முன்னாலேயே வலன்ரீனோவை அணைத்துக் கொண்டான்.

அவர்கள் ஒருவருக்கொருவர் மிகப் புரிந்துணர்வுடன் பழகும் பண்பு எங்களை இன்னும் நெருக்கமான நண்பர்களாக்கியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் போய் வரு வேன். அவர்களும் எனது இருப்பிடத்திற்கு வந்து போவார்கள். எனது அறைக்கு வந்திருந்த போது ஒரு நாள் வலன்ரீனோவின் இயல்பான தோற்றுத்தைக் கமராவில் பிடித்துக் கொண்டேன். அந்த போட்டோ அழகாக வந்திருந்தது. அடுத்த முறை போன்போது அதை அல்போன்சோவிடம் கொடுத்தேன்.

“இதை எங்கு பிடித்தாய்...? எப்போது பிடித்தாய்...?”

அல் போன் சோவின் கண்கள் பிரகாசித் தன. “உண்மையாகவே வலன்ரீனோ நல்ல அழகிதான். இந்த போட்டோவைப் பார்த்த பின்பு தான்

தெரிகிறது.” எப்போதுமே வலன்ரீனோவைச் சீண்டுவது அவனது விளையாட்டாய் இருந்தது. பெண்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும், அவர்களது அழகைப் பற்றிக் கூறியதும் நானம் வந்து விடுகிறது. அதை வலன்ரீனோவின் கண்கள் காட்டின.

இனித்தான் இந்தக் கதையின் உச்சக் கட்டம் வருகிறது.

அப்போது அங்கு நான் முடி திருத்தப் போயிருந்தேன். எனது முறை வரும்வரை அல்போன்சோ பேசிக் கொண் டே தனது வேலையில் ஈடுபட்டிருந்தான். எங்கள் பேச்சுக்களில் இரண்டு நாடுகளைப் பற்றிய விஷயங்களும் வரும். இத்தாலிப் பாளையில் தெரியாத சொற்களையும் நான் கேட்டறிந்து கொள்வேன். அவர்களது பழக்க வழக் கங்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.

எனக்கு முடி வெட்டிக் கொண் டே இப்படியான பேச்சுக் களில் நாங்கள் லித்திருக்கும் போது, வெளியே கார் ஹோர்ன் சத்தங்கள் கேட்டன. நேரம் போகப் போக பல வாகனங்கள் சேர்ந்து ஹோர்ன் அடிக்கும் சத்தங்கள் கேட்டன. பலர் சத்தமிட்டுப் பேசுவதும் கேட்டுக்

கொண்டிருந்தது. வெளியே போயிருந்த. வலன்றோவும் இன் னும் வரவில்லை. அல்போன்சோ இடையிடையே வெளியே எட்டிப் பார்த்தான். வாகனங்கள் தொடர்ச்சியாக ஹோர்ன் அடிக்கும் சுத்தங்களும், மனிதர்களின் ஏச்சப் பேசுக்களும் உச்சஸ்தாயியை அடைந்திருந்தது. அல்போன்சோவிடம் கேட்டேன்.

“என்ன விஷயம்?”

“யாரோ ஒரு மடையன் ரோட் ஓரத் தில் காரைப் பார்க் பண்ணிவிட்டுப் போய்விட்டான். அது டிராம் வண்டி ஒடும் பாதை. பல வாகனங்கள் வந்து முன்னேயும் போக முடியாமல் பின்னேயும் போக முடியாமல் நிற்கின்றன. வாகனங்களில் இருப்பவர்களும் சத்தம் போடுகிறார்கள்.”

வெளியே எட்டிப் பார்க்க வேண்டும் போலிருந்தது எனக்கு, எனினும் முடி வெட்டும் வரை பொறுமையாய் இருந்தேன்.

“பாருங்கள் ஒரு முட்டாள் செய்திருக்கும் வேலையை? காரை எங்கே பார்க் பண்ணுவது என்று தெரியாதா?... இதனால் எத்தனை பேருக்கு இடைஞ்சலாய் இருக்கிறது.” சத்தம் போட்டுக் கொண்டே வலன்றோ உள்ளுழைந்தாள். வாகன நெருக்கடிகளுடாக மிகத்

தூரத் திலிருந்தே அவள் நடந்து வந்திருப்பதை வியர்வைத் துளிகள் காட்டின. (அவள் வந்து சேர்ந்து விட்டது எனக்கு ஒருவித ஆற்றலாயும் இருந்தது. அவளைப் பார்க்காமலே போய்விடுவேனோ என்ற கவலை தீர்ந்து விட்டது.)

முடி திருத்தும் வேலை முடிந்ததும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். வாசலில் நின்று ஒரு நோட்டம் விட்டேன். நீண்ட வரிசையில் பல டிராம் வண்டிகள். அதற்கு முன்னே எனது கார். அதைச் சூழப் பல மனிதர்கள். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமான நெருக்கடி வாகனங்கள். அவற்றின் சத்தங்கள்.

(எங்கள் கம்பனியில் அலுவல்களுக்குப் பல வாகனங்கள் இருந்தன. அவை எனது பொறுப்பில் இருந்தன. மாலையில் சகல வாகனங்களின் சாவிகளும் என்னிடம் வந்து விடும். எனது விருப்பப்படி ஏதாவது ஒரு காரை எடுத்துப் போவதுண்டு. இந்த ரேனோல்ட் கார் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வாங்கப்பட்டிருந்தது. அதை ஓட்டும் ஆசையில் கொண்டு வந்திருந்தேன். புதிய கார் என்பதால், அது எனது கார் என அல்போன்சோவுக்கும் தெரிந்திருக்க வில்லை.)

இப்போது எனது வாகனத் தை அண்மிக்கவே பயமாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து ஒரே போடாகப் போட்டுவிடுவார்களோ...? எனினும் ஓர் அசாத்தியத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தேன். அண்மித்துக் கதவைத் திறந்தேன். கூடி இருந்தவர்கள் தாறுமாறாக ஏசத் தொடங்கினார்கள். எனக்குத் தான்



இத்தாலியப் பாலை சரியாகத் தெரியாதே! அதனால் அவர்களைத் துச்சமாக எண்ணிக் கொண்டு காரை ஸ்டார்ட் செய்தேன். சிலர் எனக்குக் கிட்டவாக வந்தர்கள். கார் கண்ணாடியுடு பின் பக்கம் பார்த்தேன். டிராம் வண்டி ஓட்டுனர் இறங்கி (கோபாவேசமாக) வருவதும் தெரிந்தது.

அவன் கிட்ட வந்து கதவைத் திறக்குமுன் நான் முந்திக் கொண்டேன். சட்டெனக் கதவைத் திறந்தேன். நான் வெளிப்பட்ட வேகம் அவனைப் பின்வாங்கி நிறுத்தியது. பெரிதாகச் சத்தம் போட்டான். இன்னும் சிலர் சேர்ந்து கொண்டனர். அவனது கை உயர்ந்தது.

‘தொலைந்தோம்.’ என்று தோன்றியது. ஒரு கணம் அல்போன்சோவின் பக்கம் எனது (தஞ்சம் கோரும்) பார்வை சென்றது. வலன்னோ இந்தப் பக்கம் கைகாட்டனாள். கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்ட அல்போன் சோ எய்த அம்பு போல வந்தான். டிராம் ஓட்டுனரின் கையைப் பிடித்து உரத்து வாக்கு வாதிட்டான். (‘அவர் எங்களது நாட்டவரல்ல. எங்களது பாலையும் அவருக்குத் தெரியாது’)

டிராம் டறைவரின் முகம் மாறியது. கோபம் தணிந்தது போலிருந்தது. பார்வை கணிந்தது. ‘.பிரண்ட்.’ எனும் சொல்லைப் பாவித்து எனது கையைப் பிடித்தான்.

“போய் வாருங்கள்...!”

அல்போன்சோவின் செயலும், டிராம் டறைவர் சட்டெனக் தணிந்து கை கொடுத்த பண்பும் மனதைத் தொட்டது. கூடி நின்றவர்கள் சிரிப்பலைகளுடன் கையசைக்க

எனது காரை அவ்விடத்திலிருந்து எடுத்துச் சென்றேன்.

## 10. முரட்டு நண்பன்.

ஒரு மனிதக் குரங்கின் சாயல் அவனது தோற்றத்திற் தெரியும். உடலமைப்பும், முகத் தோற்றமும் மட்டுமல்ல. அவன் தாண்டித் தாண்டி நடப்பது, நின்று திரும்பிப் பார்ப்பது எல்லாமே அதே சாயலிற்தான். அதிகம் பேச மாட்டான். ஏதாவது பேச வேண்டிய தேவையிருந்தால் விழிகளை ஒருபக்கம் திருப்பிடுன் னிப்பாகப் பார்த் துக் கொண்டிருப்பான். ஏற்கனவே அவனைப் பழக் கமில் லா தவர்களுக்கு, சற்று பயத்தையோ கலவரத்தையோ ஏற்படுத்தக் கூடிய பார்வை அது. அவன்தான் நிக்கோலாஸ்.

பொதுவாக காட்டு வாழ்க்கை வாழ்கிற சிலர், மனித வாடையே இல்லாது மிருகங்களோடு வாழ்கிற சிறுவர்கள் மனிதக் குரங்கின் பழக்க வழக்கங்களை ஒத் திருப்பது போல கதைகளிலோ சினிமாக்களிலோ பார்த்திருக்கின்றோம். ஆனால் நிக்கோலாஸ் முன்னேற்றமடைந்த ஒரு நகரத்தைச் சேர்ந்தவன்.

இத்தாலிய புறஜெக்ட்டிற்கு, அந் நாட்டிலிருந்தே பணிக்கு அமர்த்தப்பட்டவர்களில் அவனும்



ஒருவன் . என் ஜினியர்கள் , தொழில் நுட்பத் தரத் தி லுள்ளவர்கள் மற்றும் லேபரர்கள் போன்ற வேலைகளுக்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் இந்த வேலைத் தளத் திற்கு எடுக்கப்பட்ட டிருந்தனர். விற்பனை, விநியோகம் சம் பந்தமான பகுதிகளுக்கு கிளரிக்கல் மற்றும் எக் கவண்டன்ட் போன்ற வேலைகளுக்கு இத்தாலியைச் சேர்ந்தவர்கள் தொலை செய்யப்பட்டிருந்தனர்.

வேலைகள் ஆரம்பித்து போது நாப்போலித் துறைமுக லேபரர் மட்டத் தொழிலாளர் சங்கத்திலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. இலங்கையிலிருந்து வந்தவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டுத் தங்களுக்கே வேலை வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத் தார்கள். எதிர்ப்புத் தெரிவித்து வேலைகளுக்குத் தடங்கல் போட்டார்கள். சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வேலைகளை இடைநிறுத்தம் செய்தார்கள். எங்களுடைய கம்பனியினருக்கோ முற்று முழுதாக இத்தாலியர்களை எடுக்கவும் விருப்பமில்லை. இலங்கைத் தொழிலாளர்களை விட்டுவிடவும் விருப்பமில்லை. இறுதியாக அவர்களுடன் ஒரு உடன்பாடு எடுக்கப்பட்டது.

அதன்படி இலங்கையிலிருந்து இதற்கும் மேலதிகமான வேலையாட்களை எடுப்பதில்லை. இத்தாலியர்களையும் குறிப்பிட்டாலும் பேரைச் சேர்த்துக் கொள்வது.

அப்படிச் சேர்க்கப்பட்டவர்களில் ஒருவன்தான் நிக்கோலாஸ். அந்தத் தொழிலாளர்களின் ஸ்ட்ரீ போன்றவன். கம்பனியின் வாகன ட்ரைவராகச் சேர்க்கப்பட்டிருந்தான்.

வேலைக்குச் சேர்க்கப்பட்டாலும் அவர்களிடமிருந்து வேலை வாங்குவதில் பல பிரச்சினைகள் தோன்றின. எங்கள் வேலைத் தளம் அமைந்திருந்ததோ நாப்போலித் துறைமுகத்தில். அந்தத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர்களாயிருந்த அவர்களின் நட்டாழுட்டித் தனத் துக்குக் குறைவில் லாதிருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு வரமாட்டார்கள். வேலைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை ஏழு மணி. அவர்கள் அந்த நேரத்திற்கு வந்து சேர்மாட்டார்கள். எட்டு மணியாகும். அதுவரை வேலை செய்யும் ஏனையவர்களும் சீமெந்து லோட் பண்ணப்பட வேண்டிய லொறிகளும் காத்திருக்க வேண்டும். வேலைகளிலும் உற்சாகத்துடனோ சுறுசுறுப்புடனோ எடுப்ப மாட்டார்கள். இது குறித்து அவர்களுடன் பல முறை ஏச்ச வார்த்தை நடத்தியும் பலனில்லை. அவர்கள் அந்த நேரத்திற்கு வர விரும்பவில்லை. அவர்களின் ஸ்ட்ரீ என்ற வகையில் நிக்கோலாஸுடன் பேசியும் முரட்டுத்தனமான பதில்கள்தான் கிடைத்தன.



சாதாரண தொழிலாளர் மட்டத்திலான அவர்களிடம் பென்ஸ், அல்பா ரோமியோ போன்ற ஆடம்பரக் கார்கள் இருந்தன. அந்த வாகனங்களில் தொழில் அதிபர்களைப் போல வந்திறங்குவார்கள். லேபரர் வேலை செய்கிறவர்கள் இவ்வளவு வசதியாக இருக்கிறார்களே எனச் சந்தோஷமாய் இருக்கும் ஆனால் தொழில் சார்பாக அவர்களது செயற்பாடுகள் எரிச்சலை ஊட்டும்.

அவர்களது கடமைகளை இலங்கையைச் சேர்ந்த வேறு தொழிலாளர்களைப் போட்டுச் செய்யவும் விட மாட்டார்கள். (தங்களது முக்கியத்துவம் இல்லாவிட்டால் வேலைகள் பறிபோய்விடக்கூடும் என்ற எண்ணமாய் இருக்கலாம்.) இது பற்றி ஏதாவது பேசப் (ஏச) போனால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து விடுவார்கள். விழல் நியாயம் கடைப்பார்கள். இது எனக்குப் பெரிய தலையிடியாய் இருந்தது. தினமும் ஒரிரு மணித்தியாலங்களை இழப்பது உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள, நிக்கோலாஸைத்தான் கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தேன். அவனோடு தனிமையில் பேச வேண்டும்.

நிக்கோலாஸ் சாப்பாட்டுப் பிரியன். அவனது தோற்றமும் நடைபாவனைகளும் போல சாப்பாட்டு விஷயத்திலும் அந்த மாதிரித்தான். நிறையைச் சாப்பிடுவான். ஒரு நாள் அவனைச் சாப்பாட்டிற்கு அழைத்து விருந்தனித்த பொது இதைக்

கவனித்துவிட்டேன். எனக்குப் பிடிகிடைத்து விட்டது.

தொடர்ந்தும் இரண்டொரு முறை சாப்பிட அழைத்தேன். விதவிதமான சாப்பாட்டு வகைகளைப் படைத்தேன். ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் அவனிடத் தில் திருப்தியையும், நன்றியுணர்வையும் கவனிக்கக் கூடியதாய் இருந்தது.

இத் தாலியத் தொழிலார்களைக் கையாள்வதில் நிக்கோலாஸைடனான நெருக்கம் உதவி செய்தது. அவர்களும் படிந்து வந்தனர். வேலைகள் ஒரளவு சுமுகமாகப் போகத் தொடங்கின. எனினும் காலையில் நேரத்திற்கு வரமாட்டார்கள். மதியத்திற்குப் பிறகு அங்கு இங்கு என மாறிவிடுவார்கள். இதுபற்றி நிக்கோலாஸைடன் பேசினேன். அவனது தொழிலாளர் நண்பர்களையும் ஒரு முறை விருந்துக்கு அழைத்தேன். நிக்கோலாஸ் கு ஒரளவு ஆங்கிலம் தெரியும். அவன் மூலம் பக்குவமாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.

“இங்கு யாரும் யாருக்கும் எதிரியல்ல. உங்களுடைய தொழிலைப் பறிக்க நாங்கள் இங்கு வரவில்லை. எங்கள் வயிற்றுப்பாட்டுக்கு உழைக்கவே



வந்திருக்கிறோம். நீங்களும் உங்கள் வயிற் றுக்கு உழைக்கத்தான் வந்திருக்கிற்கள். நீங்களும் நாங்களும் நண்பர்கள். இங்கு வேலைகளில் சணக்கம் ஏற்படக்கூடாது. உங்களுக்குப் பல சோலிகள் இருக்கலாம். நீங்கள் வரும்பவரை காத்திருக்க முடியாது. இலங்கைத் தொழிலாளர்களைப் போட்டு காலையில் வேலையைத் தொடங்கலாம் என நினைக்கிறேன். நீங்கள் உங்களுடைய நேரத்திற்கு வாருங்கள்.”

அது வேலை செய்தது. சம்மதித் தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அவர்களும் படிப்படியாக நேரத்தோடு வரத் தொடங்கி விட்டார்கள். இதில் நிக் கோலாஸின் பங்கு கணிசமானது என்பதையும் அறிந்து கொண்டேன்.

நாளைடவில் இன்னொரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. வேலை ஒப்பந்தப்படி, அவர்களுக்குக் கம்பனி சாப்பாடு வழங்க வேண்டியதில்லை. இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படும். வேலைத்தலத்துடன் சேர்ந்திருந்த குசினியில் தினமும் சமையல் நடக்கும். சமையல் வாசனைகளைப்பி வருப்போது சாப்பாடு

ரெடியாகிவிட்டதை மோப்பம் பிடித்துக் கொண்டு நிக்கோலாஸ் குசினிப்பக்கம் போய்விடுவான். பன்னிரண்டு மணிக்கு மதியச் சாப்பாட்டு நேரம் தொடங்குவதற்கு முதலே நிக்கோலாஸாம், அவனது நண்பர்களும் வந்திருந்து ஒரு பிடி பிடித்து விடுவார்கள். என்னுடனான நட்புரிமையை அவர்கள் இவ் விதம் பாவிக்கத் தொடங்கியிருந்தார்கள். சமைத்து உணவை அவர்கள் வந்து எடுக்கும் போது சமையல் காரனாலும் அதைத் தடுக்க முடியாமலிருந்தது. இவ் விஷயம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

சாப்பிடுவனை எப்படி வேண்டாமென்று சொல்வது என்ற மனிதாபிமான உணர்வு ஒரு பக்கம். இதனால் எதிர்கொண்டுள்ள நிருவாகச் சிக்கல் மறு பக்கம். மற்றவர்களுக்காகச் சமைக்கப்பட்ட உணவை பத்துப் பன்னிரண்டு பேர்களாக வந்து தீர்த்துவிட்டுப் போனால், சாப்பிட வேண்டியவர்களுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் இன்னொரு பக்கம். இவற்றையெல்லாம் விட மேலதிகமான சமையலை எந்தக் கணக்கில் போய் எழுதுவது?

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது டெனிங் ஹோலுக்குப் போனேன். சற்றுக் கடுமையான தொனியில் அவர்களது கவனத்தைத் திருப்பினேன்.

“நான் இன்றைக்குச் சாப்பிடப் போவதில்லை...”

“ஏன்?” நிக்கோலாஸ் கேட்டான்.

“நீங்கள் வந்திருந்து இப்படிச் சாப்பிட்டுத்



தீர்த்துவிட்டால் எனக்குச் சாப்பாடு ஏது? நான் மட்டுமல்ல... இங்கு கஷ்டப்பட்டு வேலை செய்கிற மற்றவர்களுக்கும் மதியச் சாப்பாடு இல்லை... நிக்கோலாஸ் இது எனது வீடு அல்ல. இது ஒரு கம்பனி. அதற்கென சில விதிமுறைகள் உண்டு. அதைக் கடைப்பிடிக்க வேண்டும்... உங்களைச் சாப்பிட வேண்டாம் என்று சொல்ல எனக்கு விருப்பமில்லை. எனக்குச் சங்கடத்தைத் தர வேண்டாம். தயவு செய்து இதை உன் நன்பர்களுக்குப் புரிய வை.”

அவர்களுக்குப் புரிந்து விட்டது. அதன் பிறகு அந்தப் பக்கமே வருவதில்லை. ஆனால் நிக்கோலாஸைச் சமாளிப்பது கஷ்டமாகவே இருந்தது. சாப்பாட்டு வாசனை கிளம்பியதும் அவனுக்கு மற்ற விஷயங்களைல்லாம் மறந்து போகும். குசினிப்பக்கம் போய் விடுவான். அவனைப்பற்றிய முறைப்பாடு அடிக்கடி வந்து கொண்டிருந்தது. அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பல தடவைகள் அந்த இடத்திற்குப் போய் தடுக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் கோபம் தலைக்கு ஏறி கடுமையாக சுத்தம் போட்டும் இருக்கிறேன். ஆனால் பதிலுக்கு அவன் ஏதும் பேச மாட்டான். ஒரு குற்றவாளியைப் போல பணிந்து கொண்டு நிற்பான். பின்னர் அதே கதைதான் தொடரும். சில சமயங்களில் நான் போகும் அசுகை அறிந்து பின் பக்கமாக உள்ள அரைச் சுவர் போன்ற பகுதியால் ஏறிக் குதித்து ஓடி மறைவான். பாவமாகவும் இருக்கும்.

ஆறு மாதங்களின் பின் நான் வீவில் இலங்கைக்கு வரும் நாள் வந்தது. வீட்டுக்கு

வருவதென்றால் சந்தோஷம் தானே?

நாப்போலியிலிருந்து ரோம் விமான நிலையத் திற் கு நிக்கோலாஸ்தான் என்னைக் கூட்டிப் போவதாய் இருந்தது.

ஏற் கனவே எனது குடும் பத் தைப் பற்றியும், பின் ஸொக்களைப் பற்றியும் நிக் கோலாஸ் கேட்டு அறிந்திருக்கின்றான். குடும் பத்தை விட்டு இங்கு வெகு தூரம் பிரிந்து வந்திருப்பதையிட்டு அவனது கவலையையும் அவ்வப்போது உணர்ந்திருக்கின்றேன்.

நான் வீட்டுக்குப் போவது நிக்கோலாஸிற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. எனது அறைக்கே வந்து பொதிகளை அடுக்கும் அலுவல்களில் எனக்கு உதவினான்.

மாலை நாலு மணிக்கு : . பிளைட். நாப்போலியிலிருந்து ரோமுக்கு சுமார் மூன்றாறு கிலோ மீற் றர் தூரம் என நிலைக்கின்றேன். பன்னிரண்டு மணியளவில் கிளம்பினால் மூன்று மணிக்குப் போய்விடலாம் என நிக்கோலாஸ் கூறினான். அதன்படி கிளம்பினோம்.

கம்பனியின் ட்ரைவராக அவன் பணிபுரிந்தாலும் இப்போதுதான் முதன்முறையாக



அவனோடு காரில் போகிறேன். வழக் கமாக வேலைக் கு வரும்போதும் போகும்போதும் அந்த குறகிய இடத்திற் குள் ளேயே கண் இமைக்கும் ஸ்பீடில் வந்து கிற்க என பிரேக் அடித்து நிற்பான். உறுமிக் கொண்டு றிவேர்ஸ் எடுத்து சட்டென வெட்டிக் கொண்டு போவான். இது அவனது வழக்கமான ஸ்டெல். எனினும் ‘ஹை வே’யில் இப்படி கண் மண் தெரியாமல் ஓடுவது எனக்குக் கலக்கத்தை அளித்தது. பொறுத் துப் பொறுத் துப் பார்த்தேன். அவனது வேகம் அதிகரித்துக் கொண்டே போனது.

சில தடவைகள்... “ஸ் வேய்... ஸ் வேய்...”, “ஸ்லோ...ஸ்லோ...” எனக் கூறிக் கொண்டே வந்தேன்.

“எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்... நான் நல்லபடி வீடு போய்ச் சேர வேண்டும்... தயவு செய்து மெல்லப் போ...”

அவனது வேகம் குறைந்தது. என்னை ஒரு கடைக்கண் பார்வை மட்டும் பார்த்தான்.

இந்த வேகமும் அதிகம் என்பது போல ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டம் சீக்கிரமே வந்தது. வாகன நெருக்கடி. ஹை வேயின் நான்கு பாதைகளும்

நிரம் பியிருந்தன. அவற் றின் இடைவெளிகளுடு ஒருவாறு நுழைத்துப் புகுந்து வாகனத்தைச் செலுத்தினான் நிக்கோலாஸ். பல தடவைகள் வாகனங்கள் நகர முடியாது நின்றன. நிக்கோலாஸ் இறங்கி எதிர்த் திசையில் வரும் வாகனக்காரர்களிடம் விசாரித்தான்.

அந்தப் பக்கம் பெரியதொரு விபத்து நிகழ்ந்திருக்கிறது. இரண்டு கொண்ணரை ளொறிகளும் இன்னும் சில வாகனங்களும் ஒன்றடி மன்றடியாக அடிபட்டுக் கிடக்கின்றன. பல கிலோ மீற்றர் நீளத்திற்கு வாகன நெருக்கடி.

இந்த விஷயத்தை நிக்கோலாஸ் சொன்னதும் ஏற்கனவே எனக்குள் இருந்த பரபரப்பு அதிகரித்தது. இன்றைக்கு விமானத்தைத் தவறுவிட்த்தான் நேருமோ? நிக்கோலாஸிடம் கேட்டேன்.

“விமானத்தைப் பிடிக்க முடியாதா?”

அவன் மென்மையாகக் கூறினான். “மிஸ்டர் ராஜா... மெதுவாகப் போ அப்படி இப்படி ஒன்றும் சொல்லக் கூடாது. உங்களை முன்று மனிக்கு விமான நிலையத்திற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது எனது பொறுப்பு.”

இப்படியான கட்டத்தில் ரில்க் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. “சரி.” என்றேன். “எப்படிப் போகப் போகிறாய்...?”

“ஹை வேயில் போக முடியாது. திரும்ப நாப் போவிக்குச் சென்று கிராமங்களுக்கூடான வேறு பாதையில் போகலாம்.”



நான் வாயை முடிக் கொண்டேன்.

ஓருவாறு காரைத் திருப்பி எடுத்தான்.  
வேறு பாதையில் கார் ஓடியது. ஓடியது  
என்று சொல்ல முடியாது... பறந்தது.  
விமானத்தில் பயணிக்கும் போது அழுக்க  
வித்தியாசங்களை காதில் உணர்வது போல  
இந்தக் கார் பயணத்திலும் உணரக்  
கூடியதாய் இருந்தது. பெரும் மரங்களும்,  
சிறு வீடுகளும் கொண்ட வளைவுப்  
பாதைகள். நிக்கோலாஸ் மிருகத்தனமாக  
ஒடிக் கொண்டிருந்தான். எதிர்ப்படும்  
வாகனங்களையும் முன்னே போகும்  
வாகனங் களையும் உச்சி வெட்டி விலத்திப்  
போகும் ஸாவகம் பிரமிப்பை ஊட்டியது.

“எயார் போட்டுக்கு இன்னும் எவ்வளவு  
தூரம் ?”

## மல்லிகை ஆண்டுச் சந்தா

கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்  
மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்

37வது ஆண்டு மலர் தேவையானோர்  
தொடர்பு கொள்க.

**ஆண்டுச் சந்தா 250/-**  
**தனிப்பிரதி 20/-**

தொடர்பு கொள்ள வேண்டிய முகவியி  
201 -1/1, ஸ்ரீ கத்ரேசன் வீதி.  
கொழும்பு -13.

தொலைபேசி: 320721  
ஈ-மெயில்: [panthal@sltnet.lk](mailto:panthal@sltnet.lk).

(காக்க கட்டளை அனுப்புவேர்

**Dominic Jeeva, Kotahena. P.O**  
எங்க குறிப்பிடவும்)

கூட நான் அவனிடம்  
கேட்கவில்லை. வீதியிலிருந்து  
அவனது கவனம் திரும்பிவிடுமோ  
என்ற பயம்.

விமான நிலையத்திற்கு வந்து  
சேர்ந்ததும்தான் எனக்கு முச்சு  
வந்தது. காரை நிறுத்திவிட்டு  
அப் போதுதான் என்ன எத்  
திரும்பிப் பார்த்தான் நிக்கோலாஸ்.  
தனது கையில் மணிக்கூட்டைத்  
தொட்டுக் காட்டினான்.

சரியாக மூன்ற மணி.

பொதிகளைச் சுமந் து  
கொண்டு என்னுடன் விமான  
நிலையத் துக்குள் வந்தான்.  
புறப்படுவதற்கு முன் அவனிடம்  
நன்றியுடன் விடை பெற்றேன்.

“தாங்ஸ்... நிக்கோலாஸ்...”

ரிவோல் வரினால் தனது  
கன்னத்தில் தானே சுடுவது  
போல தனது கை விரலை நீட்டிக்  
கன்னத்தில் பதித்துப் பாவனை  
செய்தவாறு நிக் கோலாஸ்  
சூறினான்-

“மில்டர் ராஜா... மூன்று  
மணிக்கு எயார் போட்டுக்கு  
உங்களைக் கொண்டு வந்து  
சேர்க்காவிட்டால்... நான் செத்து  
விடுவது என் ரே  
தீர்மானித்திருந்தேன்.”



# பனை பிரிந்துச் சூபை

பதைவழியே வந்து....  
 இயற்கையின் விகாரை  
 நம் முன்னாரின் இரகசியம்  
 நமீன தொழில் நட்புத்தின் ஊ

## தீர்த்தம்! தீராக்கியம்! ஊட்டம்

நகரக் காரியாலயம்  
 224, காலி வீதி, கொழும்பு-4  
 Tel: 586820, 589185, Fax: 553697

இந்று உங்கள் கைகளில்...

பாம்டா பானம்  
 பிளப் உடன் பானம்  
 பாமி பற்பசை

தலைமைக் காரியாலயம்  
 53, கண்டி வீதி, யாழ்ப்பாணம்.  
 Tel: 021-2034



## கடிதும்

எஸ். தனுவுகோடி ராமசாமி

மல்லிகை 37-வது ஆண்டு மலர் இருபடிகளுடன் பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் நூலும் எனக்குக் கிடைத்தன. நூல் முழுக்க வாசித்து முடித்தேன். ஏந்கெனவே நீங்கள் இதழ்களும் நூல்களும் அனுப்பியுள்ளீர்கள். என் பயணங்கள், பணி, சோம்பலால் பதில் எழுத முடியாமல் போய் விட்டது.

எதையும் எதிர்ப் பார்க்காத உங்கள் அன்பிற்கு என் அன்பும் வணக்கமும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும் உங்களுக்கு 2001 ஆகஸ்டில் M.Lit பட்டம் கொடுக்க முன்வந்ததையும் அதை ஏற்க நீங்கள் மறுத்ததையும், அதைபொட்டி எழுந்துள்ள சர்ச்சைகளையும் இன்னாலின் மூலமே நான் அறிகிறேன். நான் அறிந்தவரை தமிழக எழுத்தாளர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை.

‘பட்டம் மறுதலிப்பும்... சர்ச்சைகளும்’ நாலின் மூலம் உணர்ச்சி பூர்வமான இலங்கை நிலைமைகளை நான் அறிந்து கொண்டேன்.

‘யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தமிழக எழுத்தாளர்களுக்கு பெருமையோடு பார்க்கக் கூட உயர் கல்வி பீடம் தான். இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்குத் தெரியுமா... என்பது தெரியாது.

‘பொமினிக் ஜீவா’வைத் தான் தமிழகம் முழுமையும் உள்ள பலதரப்பட்ட தமிழ் எழுத்தாளர்களும் இலங்கை எழுத்தாளராக அறிவார்கள்.

‘இலங்கை எழுத்தாளர்கள் தான் காத்திரமான தமிழ்ப் படைப்புக்களை தந்து கொண்டிருப்பவர்கள், என்று கூசாமல்... அஞ்சாமல் தமிழகத்தில் பல இடங்களில் பேசியவர் ஜீவா.

‘தமிழக எழுத்துக்களை நாங்கள் முழுமையாக தேடிப் படிக்கிறோம். ஆனால் தமிழகத் தமிழர்கள் எங்களைக் கண்டு கொள்வதில்லை என்ற கருத்தை உரக்கத் தமிழக இலக்கிய அரங்குகளில் முழங்குகிறவர் பொமினிக் ஜீவாவே. அதனால் முந்போக்காளர்களில் சிலர் அவர் மீது ஏரிச்சல் பட்டதும் உண்டு. அவரிடம் உள்ள நியாயங்களால் அவர் மீது எனக்கு மதிப்பு வளரவே செய்தது.

சாதி பற்றிப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். பொதுவில் சாதி வேறு பாடில்லாததாகக்



காட்டி... மன ஆழத்தில் விருப்பு வெறுப்போடு தான் மிகப் பலர் செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த ஒருவரின் வேதனையை பிறர் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. நான் தாழ்த்தப் பட்ட ஜாதியில் பிறந்தவன் என்று ஒருவர் சொல்லுவது சமூக விடுதலைப் பிரகடனம் என்பதையும், 'நான் இன்ன உயர் ஜாதியில் பிறந்தவன் என்பது சமூக விடுதலைக்கு எதிரான ஈன்தனமான ஆணவும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உரையாடலின் போது... 'தட்டிக் கொடுத்து வளர்க்கப் பட்டவர்களா நாம்...?' மட்டந் தட்டப் பட்டு வளர்ந் தவர்கள் நாம்' என்றார் ஜெயகாந்தன்.

1975 ஜூலையில் ஜெயகாந்தனை நேரில் பார்த்த நிகழ்ச்சி நினைவில் இருக்கிறது. ஒரு இதழ் வெளிப்பட்டு விழாவிற்கு தமிழன்னால் தலைமை தாங்கி 'படைப்பாளி மறைந்து ஜம்பது ஆண்டுகள் கழித்தே பல்கலைக் கழகங்கள் அவருடைய படைப்புக்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் ஜெயகாந்தனுக்கு

மதிப்பளிக்கும் வகையில் அவர் உயிரோடு இருக்கும் போதே ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளோம்' என்றார்.

'எந்தத் தவணையும் பிறக்கும் போது விளங்கியல் ஆராய்ச்சியாளன் அறுத்துப் பார்க்கட்டும் என்று பிறப்பதில்லை. தவணை பிறப்பது... உண்டு, உயிர்த்து, இனப் பெருக்கம் செய்து இனப்பற்று வாழ்வதற்கே. நான் எழுதியது இவர்கள் ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல. என் தமிழ் மக்கள் கற்று இனப்பறுவதற்காக.... இவர்கள் ஆராய்ச்சி செய்த ஜெயகாந்தன் யார் என்று கூறுவீர்களா....? முடியாது! நீங்கள் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு வாருங்களா... நீங்கள் யார் என்று நான் சொல்லுகிறேன்....!

டாக்டர் தமிழன்னால், எம்.ஏ.எம்.ஜூ.எல், எம்.விட்டி.பி.எச்டி. 'டாக்டர் எம்.ஏ.எம்.ஜூ.எல், எம். விட்டி.எச்டி.' என்பது உங்களுக்குப் பெருமை. ஆனால் 'த.ஜெயகாந்தன்' என்பதே பெருமைக்குரியது, 'மாணிக்கவாசகர்' என்பதைப் போல்' என்று ஆவேசமாக பேச்சைத் தொடங்கினார் ஜெயகாந்தன்.

எங்கள் மகன் திருமண நாளை முடிவு செய்தவுடன் உங்களுக்கு எழுதுவேன்:

கொடுமைகளை எதிர்க்கிற போர்க்குணம், வஞ்சனையற்ற பொங்கி வழியும் அன்பு. உழைப்பு மயமானது உங்கள் வாழ்க்கை. 'இலக்கிய கலாநிதி' அல்லது வேறு எந்த கெளரவப் பட்டங்களையும் விட, உயர்ந்தது 'டொமினிக் ஜீவா' என்ற உங்களது பெயர்.

### தேவூகாவன்

#### புதிய வெள்ளியீழுகான்

58/3, அநுராதபுர வீதி,

புத்தளம்.

1. சுதாராஜின் சிறுகதைகள் விலை: 200/=
2. ஏழு நண்பர்கள் - செ. யோகநாதன் விலை: 100/=
3. காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை - சுதாராஜ்



இலக்கீயச் சுவைஞர்கள் மற்றும் தூண்டில் இலக்கர்களுக்கு ஒரு வார்த்தை. கடந்த காலங்களில் பல்வேறு மட்டத்தினர் இந்தப் பகுதியில் கேள்விகள் கேட்டு வந்திருக்கன். சீல கேள்விகள் மல்லிகைக்குத் தரமற்றவை என என்னி நீராகரித்துள்ளேன். மல்லிகை இதழில் பலகாலமாகவே பலராலும் வீரும்பீ ஆர்வத்துடன் படிக்கப் படும் பகுதி தூண்டில் பகுதியாகும். எனவே இந்தப் பகுதியை இன்னும் இன்னும் செழுமைப் படித்த வேண்டியது உங்களது பொறுப்பு உங்களது கேள்விக்குப் பதில் சொல்வதன் மூலம் என்னை நானே புதுப்பித்துக் கொள்வதுடன் புதிய புதிய தேடல்களுக்கும் அது வழிவகுத்துத் தரும். அஞ்சல் அட்டையில் உங்களது கேள்வி அமையட்டும்.

# தூண்டில்

டோமினிக் ஜீவா

ஸார்ஸான் என்ற பாத்திரம் சினியாலிலும் பத்திரிகைகளிலும் கார்ட்டன் படங்களிலும் இத்தனை பிரபுபைப் படுத்தப் பட்டுள்ளது. இந்த ஸார்ஸான் பாத்திரத்தைப் படித்து படைப்பாளி யார்?

யாழ்ப்பாணம்

க.தவசிங்கம்

இந்தப் பாத்திரத்திற்கு உயிரும் வல்லமையும் உருவக் கற்பணையும் ஆக்கித் தந்தவர் எட்கர் ரைஸ் பரோஸின் என்ற எழுத்தாளர்.

பாத்திராணத்தில் முன்னர் அடிக்கடி கண்டு கடத்தத் தங்களிகளைச் சமிபத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்களா?

நீர்கொழும்பு

எம். சரவணன்.

கொழும்புத் தெருக்களில் அடிக்கடி வலம் வரும்போது பலரைத் தெருவோரங்களில் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றேன். இன்னும் பலர் புலம் பெயர்ந்து கண்டிய ஜீரோயிய நாடுகளில் வசிப்பவர்கள் கொழும்புக்கு வரும் வேளைகளில் என்னைத் தேடி வருவார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பழைய நன்பர்களும் வந்து சந்தித்துக் கலந்து பேசிவிட்டுப்



போவார்கள். இவர்கள் அனைவரும் மல்லிகை ஆசிரியரை மறந்து விடவில்லை.

மல்லிகைப் பந்தல் வெளியிடுகள் கூற ஆஸ்திரம் சொல்லியிருந்ததாகத் தேவீனியிப் பட்டேன். மல்லிகையுடன் தோட்டந்து நூல்களை வெளியிட்டு வழங்குவதால் உங்களுக்குப் பணக்காலாக ஏற்படுவிரும்புவதா?

மன்னார்

ம. தவநேசன்

வால்டிஸ் னி என் ற உலக மகாக்கையைத் தேடி ஆரம்ப காலத்தில் கொலம்பியா என்ற பிரபல ஹோலிவுட் சினிமாக் கம்பனியின் முகாமையாளர் மூன்று கார்ட்டுன் சினிமாப் படம் தயாரிப்பது சம்பந்தமாக வந்திருந்தாராம். பேரும் பேசப்பட்டது ஒப்பந்தமும் கைச்சாத்தாகியது. பக்கத்து அறையிலிருந்து டிஸ்னியின் தமிழி இவர்களது உரையாடல்களை அவதானித்துக் கொண்டிருந்தவன், பேரும் பேசி முடித்தவர் சென்ற பின் கேட்டானாம்: ‘இந்தப் பக்கீஸ் பெட்டி அறைக்குள்ளே இருந்து கொண்டு இத்தனை பெரிய கம்பெனியிடன் பேசி முடித்துள்ளார்களே! இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள்?’ எனத் திகைப்படின் கேட்டானாம்.

அதற்கு வால்டிஸ்: ‘இந்த புறங்க கூட்டு நிலையத்தைத் தேடி ஒரு பெரிய ஹாலிவுட் நிறுவனமே நம்முடன் பேச வந்திருப்பதை நினைத்துப் பார். இருக்கிற இடமல்ல, முக்கியம். நம்மிடம் அதற்குப் போதிய சரக்கு இருக்கின்றதா? என்பதுதான் முக்கியம். திட்டம் தான் முக்கியம் சாதனைகள்

தானாகவே இடம் பெறும். பணம் தன்பாட்டில் வந்து கொட்டும், இதை மறந்து விடாதே!’ எனப் பதில் சொன்னாராம்.

எப்போதோ பழத்த இந்தத் தகவல் எனக் எப்போதுமே நூபகத்திலுண்டு. மல்லிகை ஆரம்பித்த காலத்தில் மாத்திரமல்ல, அகலக் கால் பற்பி, மல்லிகைப் பந்தலாக விரிவு படுத்திய காலத்திலும், இந்த மன ஓரமத்துடன் தான் நான் செயல்பட்டு வருகிறேன்.

இந்த ஆஸ்து விந்த மல்லிகை 17-வது ஆண்டு மலூ பாத்திரன் எந் தீவிரவீரர்கள் எந்தக்கண் பெறுமதியான மலூர் வெளியிட்டு வைக்கும்போது உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பற்றி சொல்ல முடியுமா?

கொக்குவில்

எஸ். சந்திரனராஜா

ஒரு தாய் எத்தனையோ சிரமப்பட்டு ஆழகான குழந்தை ஒன்றைப் பிரசவிக் கிட்டாள். பார்ப்பவர்கள் அதன் கூட்டித் தனத்தையும் கவர்ச்சியான ஆழகையும் பாராட்டுப் பேசுகின்றனர். அவர்களில் யாருமே குழந்தை வயிற்றில் இருக்கும் போது அந்தத் தாய் பட்டுவிட்ட சிரமங்களை விசாரித்து தெரிந்து கொள்ள முயலமாட்டார்கள். அதைப் போன்றது தான் படைப்பும் பிரசவமும்.

ஙாக்குன்றப் பறுமலூசி இவச்சிய காலத்தில் அந்த மறுமலூசி சி இயக்கம் எக்டே கூடுதலிடப்பிடிடது?

கொழும்பு - 06

அ.ஞானதேசிகன்

என் எனப் போன்றவர்கள் எழுத்து உலகத்திற்குப் பிரவேசிப்பதற்கு முற்பட்ட காலமது. இது பற்றிப் பின்னர் வெளியான மல்லிகையில் தகவல்களும் அடிவியக்கம் இயங்குவதற்கும் தளம் அமைத்துத் தந்தவரின் புகைப் படத்தையும் பிரசுரித்துள்ளேன். நீங்கள்



கேட்டுக் கொண்டதற்கிணங்கச் சொல்கின்றேன். மறுமலர்ச்சி இலக்கியக் குழுவினரை 4-5 களில் உற்சாகமுட்டி உதவி செய்ததுடன் கஸ்தூரியார் வீதி கன்னா திட்டியிலுள்ள தனது வீட்டின் முன் திண்ணனையைத் தந்துதவியவர் ரேவதி குப்சாமி என்பவர். இவர் தெய்வச் சிலைகளைச் சிற் பங் களாக வடிக் கும் ஒரு கலை ஆசாரியாராவார்.

**நோயால் பரிசு போற முதல் கறுப்பு இலக்கியச் செய்ய என்ன?**

வத்தளை கே.சடகோபன்

வோல் சொயிங்கா என்பவரே நோயால் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனத்தவர். இவர் தொலைபேசி உரையாடல் என்றொரு கவிதை எழுதியுள்ளார். கறுப்பு நெஞ்சீரிய இனத்தவன் ஒருவன் அமெரிக்காவில் வெள்ளையினப் பெண்ணின் வீட்டில் வாடைக்கக்கு அறைகேட்ட அவலம் பற்றிய கவிதையது. வட்டுலத்தில் பஞ்சம் சாதி இளைஞன் பட்ட அனுபவங்களும் இதைப் போன்றது தான்.

**இந்தப் புரிந்துணர்வு உபயோககள் மூலம் குறிப் பேசும் இனத்தவர்களுக்குச் சமாதானம் வந்து விடுமா?**

கொழும்பு -09 ஆர். குகதாஸ்.

இப்படியே சந்தேக மனப் பான்மையுடன் நாம் ஒவ்வொருவரும் வினா எழுப்பிக் கொண்டிருந்தால் மாத்திரம் இந்த மன்னில் சமாதானம் வந்து விடுமா, என்ன? பல் வேறு வகையான அவலங்களையும், கஷ்ட நில்குருங்களையும் இந்த மன் அனுபவித்து விட்டது. இந்தப் புமியில் எப்படியும் சமாதானம் வந்தேயாக வேண்டும். அதை அடைவதற்கான வழிமுறைகளை ஆரோக்ஷியான திசைவழிகளில் நாம் சிந்திக்கப் பழகுவது தான் அதற்கான சிறப்பான வழி

மாழியோணப் பல்கலைக் கழகத்துப் பட்டத்தை நீங்க வீட்டு முதல் கோள்ளுதலு பற்றி என் மொன்று சாதிக்கிறீர்கள்? அதன் ஒருவகைச்சபை நினைவிடப்பெற்று வொச்காக்குங்குத் தெரிவிக்கின்றேன்?

**உரும்பராய் க. மோகனதாஸ்**

அது சம்பந்தமாக மல்லிகையில் ஒன்றுமே பிரஸ்தாபிப்பதில்லை என்பது என் நோக்கம். எங்காரணம் கொண்டும் எனது சொந்த விருப்பு வெறுப்புக்கள் மல்லிகையில் பதியப்படக் கூடாது என உறுதியாக உள்ளேன். புகழுக்குக் கூட, ஒரு விலை உண்டு.

**சமீபத்தில் நடந்த இலக்கியச் சுற்றுப்பள்ளியில் எங்களுக்குச் சொல்ல முடியுமா?**

புத்தளம் நா.கந்தசாமி.

வாரம் தவறாமல் இலக்கியச் சந்திப்புகள் நடைபெறகின்றன. மல்லிகைப் பந்தலும் இலக்கியச் சந்திப்புகளை ஒழுங்கு செய்கின்றது. மலேசியாவிலிருந்து இலக்கிய நண்பர் சை. பீர்முஹம்மது மல்லிகைக்கு வந்திருந்தார். நண்பர் அந்தனி ஜீவா அழைத்து வந்திருந்தார்.

பல மணிநேரம் உரையாடினேன். நமக்கு எழுத்தில் அறிந்துகொள்ள இயலாத பல தகவல்களை அவர் தனது வாய்மொழியாகக் கூறக் கேட்டுப் பழிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

**நெஞ்சுக் கு நெருக் கமான இலக்கிய நண்பர்களை அழைத்து**

அவருக்கு ஒரு தேநீர் விருந்து கொடுக்கலாமென ஆசைப்பட்டேன். அது ஒரு வரலாற் றப் பதிவாகவுமிருக்கும். எனது விருப்பம் ஈடேறவில்லை. அவசரமாக அவர் நாடுதிரும் இருந்தார். எப்படியும் அக் டோபாரில் இங் கே நடை பெறவிருக்கும் உலகத் தமிழ் முஸ்லிம் இலக்கிய விழாவில் தான் கலந்து கொள்ள இருப்பதாகவும் அப்பொழுது நாமனைவரும் திரும்பச் சந்தித்து மகிழலாம் எனவும் சொன்னார். ஓர் இலக்கியம் பொழுது சுகமாக இருந்தது.

திரும்புவதைப் பொதுமயமாக செய்து பதினாறும் பெற்றுப் பெறுவதற்கு வாழக்? என வாந்துமின்பார்க்கின்றன பதினாறு வினாக்களா?

ஹட்டன் எஸ். மணிமேகலை.

தப்பு - தப்பு! பதினாறு என்பது குழந்தைகள் பற்றியதல்ல. கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வந்திடாத நட்பு, குன்றாத இளமை, தளராத மனம், இல்லாத உடல்வாகு, சலியாத மனம், அகலாத துணை, தவறாத சந்தானம், தாழாத காத்தி, மாறாத வார்த்தை, தடைகள் வந்திடாத கொடை, தொலையாத நிதியும், கோணாத கோல், தொண்டரோடு தொடர்ந்த நட்பு, இறைவனிடம் பக்தி.

இவைகள் தான் அந்தப் பதினாறும். இனிமேல் திருமணங்களுக்குப் போய்

மனமக்களை வாழ்த்தும் போது இந்தப் பதினாறு பேருகளையும் ஞாபகத்தில் வைத்திருந்து வாழ்த்துங்கள் - மற்றவர்களையும் அர்த்தம் தெரிந்து வாழ்த்தச் சொல்லுங்கள்.

நீங்கள் ஜப்ரோபாவுக்குப் போய் வந்தவர்களே? அங்கு காகத்தைக் கண்ணார்களா?

கண்டி

ச.முரர்காந்தன்

எனக்குத் தெரிந்தவரை அங்கிருந்த நாட்களில் எந்தவொரு காகத்தையும் நான் பார்க்கவில்லை. 1987-ல் மாஸ்கோவிற்குப் போன சமயம் நான்கு காகங்களைப் பார்த்துள்ளேன். அவை நமது காகங்களைப் போலவ்வாது வெளுநிப் போன நிறத்தில் காட்சி தந்தன.

காகங்களைப் பற்றிய ஒரு தகவல் தெரியுமா? ஒரு தடவை முட்டையிட்ட கூட்டில் மறுதடவை முட்டையிடாத பறவை காகம் தான்.

நேயகாந்தன் ஒன்றுமே ஏழத்தில்லையே, அதற்கு என்ன காரணம்?

பதுளை

ச.தெய்வேந்திரன்

அவருடைய ஒரே மகனினது திருமணவிழாவுக்குச் சென்னை சென்றிருந்த சமயம் அவரிடம் நானும் இதனையே கேட்டேன். ‘ஓய்ந்திருக்கிறேன். ஓய்ந்திருப்பதில் ஒரு சுகமும் உண்டு’ என்றார் ஜே.கே. அவருடைய நாவல்கள் ஐந்து தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 4046 பக்கங்கள் ஐந்தும். சென்னை வர்த்தமான் பதிப்பகம் சமீக்தில் இதனை வெளியிட்டுள்ளது. தமிழ் நவீன இலக்கியங்கள் இத்தனை பொரிதாகவும் கவரச் சியாகவும் வெளியிடுவதையிட்டு நெஞ்சு நிறைந்த பெருமத உணர்வு.



# Suriyag சூரியா



Textile Mills (PVT) Ltd.

32/34, 3rd Cross Street,  
Colombo - 11.

Tel: 336977, 438494, 449105

Fax: 438531





*Mallikai*

*April 2002*

பாரா எக்ஸ்போ போடி மூற்றுக்கணி

**PARA EXPO PRODUCTS (PVT) LTD.**

Exporters of  
Non Traditional  
Sri Lankan Foods

30, Sea Avenue,  
Colombo - 03.

Tel: 573717